



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,507 — FRIDAY, MARCH 13, 1953

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	435	Central Province	—
Land Sales by the Government Agents :—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	441
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	453
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	460
		Lands under Peasant Proprietor Scheme	—

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 144 (Kandy)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,795 of September 19, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Hassalaka, in the Kanda-pahala Korale of the Uda Dumbura Division of the Kandy District in the Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 25, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 88½ and 89 in village-plan No. 303 (vide Settlement Notice No. 2,389) :

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance :

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twelfth day of December, 1952.

H. W. RANATUNGE,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
1	—	A. R. P. 0 0 17.	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	7 1 24.	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 34.	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	66 3 21.	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 26.	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	54 0 28.	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	4 1 12.	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	425 0 14.	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	382 2 37.	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	103 2 35.	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	9 2 25.	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	1 1 38.	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 1 20.	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	1 0 3.	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 0 28.	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 0 20.	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 1 23.	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 1 25.	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 0 31.	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 3 38.	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	36 2 30.	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
		A. R. P.							
23	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	9 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	1,057 3 21	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	0 3 30	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	7 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	0 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	1 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 2 5	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	0 1 32	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	3 2 25	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
41	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
43	—	9 2 28	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	17 3 0	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	10 3 15	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	0 2 36	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	11 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
49	—	1 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	0 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
51	—	11 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
52	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	13 3 35	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	17 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	59 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	52 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
60	—	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
61	—	200 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	6 2 10	—	5 (1)	The Crown	—	—	—	—
63	—	2 2 10	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	7 2 36	—	5 (1)	The Crown	—	—	—	—
65	—	3 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—
66	—	9 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
67	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
68	—	51 3 22	—	5 (1)	The Crown	—	—	—	—
69	—	10 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
70	—	20 3 7	—	5 (1)	The Crown	—	—	—	—
71	—	3 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
72	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
74	—	9 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
75	—	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
76	—	84 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
77	—	2 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
78	—	8 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
79	—	22 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
80	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
81	—	15 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—
82	—	0 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
83	—	0 3 16	S 25,472	5 (4) (c)	(1) Mutu Banda Weerasekara Settled in undivided Mediwaka of Kundasale and shares of one-half (2) Kuru Banda Mediwaka of each Gampola	Kandy	F 147	254	
84	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	
85	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	
86	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	
87	—	2 3 19	—	5 (1)	The Crown	—	—	—	
88	—	7 0 27	—	5 (1)	The Crown	—	—	—	
88½	—	1 1 28	—	5 (1)	The Crown	—	—	—	
89	—	24 1 15	—	5 (1)	The Crown	—	—	—	

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 9th day of February, 1953.

B. MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 26 (Nuwara Eliya)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,714 of February 21, 1941, and as otherwise required by the said section, in respect of the lands, situated in the village of Kanganawela, in the Yatipalata Korale (now in Udapalata Korale), of the Walapane Division of the Nuwara Eliya District in the Central Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 14, 15, 16, 18, 20, 21, 22, 23, 24, 25, 27 and 28 in village plan No. 272 (*Vide* Settlement Notice No. 2,286);

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this eighth day of January, 1953.

S. L. DE SILVA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
		A. R. P.							
1	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 3 0	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
6	29	0 0 12	S 25,114	5 (4) (c)	Labuwatte Manna-utum Jayasekara of Galketiwela	—	Nuwara Eliya 072	—	181
6	30	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 3 19	—	5 (1)	The Crown	—	—	—	—
20	31	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
20	32	0 0 20	S 25,113	5 (4) (c)	Dodangasmullegedara Pattiya-pola Mahagama Hinna Appuhamy of Hegama	—	Nuwara Eliya 072	—	180
21	—	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 3 19	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,104 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,325 of November 30, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Serugolla in the Embalapa Palata of the Udukaha Korale North of the Dambadeni Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1 and 3 in preliminary plan No. A. 30 (vide Settlement Notice No. 2,704):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this sixteenth day of January, 1953.

W. A. D. A. E. S. WANIGASEKERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
1	—	1 3 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	—	5 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,105 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,722 of March 7, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Nakolagama in Udukaha Korale North in Dambadeni Hatpattu in the Kurunegala District in the North-Western Province and described as lots 18 and 19 in preliminary plan No. A. 27 (vide Settlement Notice No. 2,296):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-seventh day of January, 1953.

W. A. D. A. E. S. WANIGASEKERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
18	—	0 3 0	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	12 3 35	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above settlement order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 3rd day of February, 1953.

B. MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,106 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 10,325 of November 30, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Embalapola in the Embalapola Palata in the Udukaha Korale North of the Dambadeni Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 4, 7, 8 and 9 in preliminary plan No. A. 30 (vide Settlement Notice No. 2,703):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this sixteenth day of January, 1953.

W. A. D. A. E. S. WANIGASEKERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
4	—	40 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 2 34	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	1 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 2nd day of February, 1953.

B. MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,107 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Pahala Alawatta in the Nikawagampaha Korale of the Hiriyala Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, and 19, in village plan No. 3,006 (vide Settlement Notice No. 2020):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this sixteenth day of December, 1952.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
1	20	27 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
1	21	1 2 36	S 26,320	5 (4) (c)	Nawaratna Henayalage Menikahenayage Samarahanaya of Nikawewa	—	Kurunegala B	317	71
1	22	1 1 5	S 26,321	5 (4) (c)	(1) Nawaratna Henayalage Samarage Kapuri Ridi and (2) Kotikapola Henayalage Kirage Kiruikkawa, both of Nikawewa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	317	72
1	23	0 3 37	S 26,322	5 (4) (c)	(1) Nawaratna Henayalage Samarage Pulhriya and (2) Nawaratna Henayalage Samarage Kuda-Henaya, both of Nikawewa	Settled in undivided shares of one-half each	Kurunegala B	317	73
1	24	1 1 3	S 26,323	5 (4) (c)	Nawaratna Henayalage Ukkuwage Singappuliya of Nikawewa	—	Kurunegala B	317	74
1	25	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
1	26	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	1 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
4	27	2 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
4	28	0 3 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
5	29	1 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
5	30	0 2 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
6	—	2 1 22	S 26,319	5 (4) (c)	Nikawewe Mudiyanse Senewiratna of Morahanagama School, Ginigathena	—	Kurunegala B	317	75
7	—	1 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 1 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
11	—	1 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
13	31	0 2 30	—	5 (1)	The Crown	—	—	—	—
13	32	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	10 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
17	33	0 2 6	—	5 (1)	The Crown	—	—	—	—
17	34	0 2 30	—	5 (1)	The Crown	—	—	—	—
17	35	0 3 20	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
17	36	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—
17	37	0 1 24	—	5 (1)	The Crown	—	—	—	—
17	38	0 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
17	39	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
17	40	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
17	41	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
17	42	0 1 27	—	5 (1)	The Crown	—	—	—	—
17	43	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
17	44	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
17	45	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
17	46	0 1 7	—	5 (1)	The Crown	—	—	—	—
17	47	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
17	48	3 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
17	49	6 3 7	—	5 (1)	The Crown	—	—	—	—
18	50	3 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
18	51	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
19	52	0 1 26	—	5 (1)	The Crown	—	—	—	—
19	53	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 3rd day of February, 1953.

B. MAHADEVA,

for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 429 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,240 of August 21, 1936, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Udagama in the Tambagam Pattuwa of the Atakalan Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa and described as lots 1, 2, 5, 6, 7, 9, 11, 12, 13, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 34, 35, 36, 37, 38, 39, 41, 42, 43, 44, 45, 46, 47, 49, 50, 53, 54, 55, 56, 57, 58, 59, 62, 63, 64, 65, 66, 67, and 68 in block survey village plan No. 734 (vide Settlement Notice No. 1,384):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-second day of January, 1953.

M. W. F. ABREYAKOON,
Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
1	110	3 0 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
1	111	2 0 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
1	112	4 0 2	S 26,100	5 (4) (c)	(1) Tambagamuwe Buddharakkita Thero of Kottumbulwala Vihare and (2) Nedungamuwe Seelawathie Kumarihamy of Nedungamuwa	Settled in undivided shares of one-half each	Ratnapura F	133	105
1	113	5 0 6	S 26,101	5 (4) (c)	Agnes Tambagamuwe Obeysekera Kumarihamy of Maduwanwala Walauwa, Morahela	—	Ratnapura F	133	106
1	114	1 0 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
1	115	1 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
1	116	4 3 36	S 26,112	5 (4) (c)	Rajapakse Mudiyansele Ranmenike of Udagama	—	Ratnapura F	133	107
1	117	0 2 12	—	5 (1)	The Crown	—	—	—	—
1	118	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
1	119	1 2 8	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
2	108	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
2	109	0 2 1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
5	—	0 3 36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
6	—	0 1 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
7	—	0 3 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
11	106	1 0 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
11	107	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 1 14	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
13	—	0 1 22	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
15	88	3 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
15	89	1 1 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
15	90	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
15	91	0 2 23	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
16	92	0 1 25	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
16	93	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 3 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
20	—	1 1 27	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
21	—	1-3 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
22	—	0 3 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
23	—	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
24	94	0 2 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	95	1 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
24	96	2 0 5	S 26,098	5 (4) (c)	Rajapakse Mudiyansele Leelawathie Kumarihamy of Delgoda, Kalawana	—	Ratnapura F	133	108
24	97	6 0 12	S 26,099	5 (4) (c)	(1) Ran Bandara Tambagamuwa of Tambagamuwa, (2) Rajapakse Mudiyansele Kiri Bandara, and (3) Rajapakse Mudiyansele Punchi Bandara, both of Tambagamuwa	Settled in undivided shares of one-third each	Ratnapura F	133	109
24	98	3 1 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	99	3 1 5	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	100	0 3 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	101	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
24	102	0 1 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	103	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
24	104	3 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
24	105	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 3 14	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
26	—	0 2 16	—	5 (1)	The Crown	—	—	—	—
27	120	0 2 32	—	5 (1)	The Crown	—	—	—	—
27	121	5 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
27	122	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
27	123	3 2 2	—	5 (1)	The Crown	—	—	—	—
28	124	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
28	124½	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
28	125	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
28	126	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
29	127	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
29	128	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
29	129	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
29	130	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
30	—	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
34	143	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
34	144	0 3 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
35	141	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
35	142	0 2 23	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
36	—	0 3 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
37	—	0 2 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
38	131	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
38	133	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
38	134	3 0 27	S 26,113	5 (4) (c)	Rajapakse Mudiyansele Ranmenike of Udagama	—	Ratnapura F	133	110
38	135	2 0 4	S 26,102	5 (4) (c)	Rajapakse Mudiyansele Gunasekera Bandara of Tambagamuwa	—	Ratnapura F	133	111
38	136	2 0 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
38	137	0 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—
38	138	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
38	139	2 0 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
38	140	1 1 7	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 3 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	—	0 3 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
42	145	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
42	146	0 2 17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
43	147	0 1 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
43	148	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
43	149	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
43	150	1 2 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
43	151	1 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
43	152	1 0 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
43	153	0 3 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
43	154	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
43	155	0 1 2	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
43	156	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
43	157	2 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
44	158	1 2 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
44	159	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	0 3 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
46	—	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
47	160	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
47	161	0 2 22	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
49	—	0 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	3 3 7	—	5 (1)	The Crown	—	—	—	—
53	—	1 0 25	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
54	—	0 2 16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
55	—	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
56	—	1 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
57	—	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
58	—	6 3 20	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	1 1 37	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
63	70	0 3 31	—	5 (1)	The Crown	—	—	—	—
63	71	2 1 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
63	72	2 0 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
63	73	0 2 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
63	74	0 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
63	75	1 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
63	76	2 1 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
63	77	4 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
63	78	0 3 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
63	79	0 3 15	—	5 (1)	The Crown	—	—	—	—
63	80	6 3 31	S 26,111	5 (4) (c)	Rajapakse Mudiyansele Ranmenike of Udagama	—	Ratnapura F	133	112
63	81	0 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
63	82	2 0 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
63	83	2 0 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
63	84	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
63	85	0 3 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
63	86	4 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
63	87	0 1 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
64	—	0 1 38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
65	—	2 3 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
66	—	1 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
67	162	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
67	163	1 3 9	—	5 (1)	The Crown	—	—	—	—
67	164	0 3 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
67	165	0 3 1	—	5 (1)	The Crown	—	—	—	—
67	166	0 3 5	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
68	—	1 0 31	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 14th day of February, 1953.

B. MAHADEVA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent approximately 528 ft. by 18 ft. out of the land called Mahaowitawatta *alias* Dangahawatta, situated in Algama Village, Algama Village Headman's Division, Beligal Korale, Kegalle District; and bounded as follows:—

North by Algama-Horagasmarkada P. W. D. road;
East and South by live fence of the land belonging to L. M. Punchi Nilame; and
West by the live fence of the temple land.

Ref. No. J/LG/2731/LM 5506.
Colombo, February 24, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land, in extent about 2 acres, out of the lands called Vaithiakamam, Thairiakamam, Vithanaiyarkamam and Pichchaikamam, situated in the village of Silavathurai Village Headman's Division of Silavathurai, D. R. O's Division of Musali, Mannar District; and bounded as follows:—

North by the property of Mr. S. S. Seguthavudu of Puthuveli and Crown land;
East by the properties of Messrs. S. S. Segudavudu, N. M. S. Jamalulla, A. Seinulavuddin, all of Puthuveli and heirs of Mohdeen Gani of Silavathurai;
South by Crown land; and
West by the properties of Messrs. S. S. Segudavudu of Puthuveli and A. Thuraismy of Silavathurai.

Signified by me.
S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/TW/2508,
Colombo, February 18, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

No. LA 3306/J/E/1324.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) An allotment of land called Madangahawatte, in extent about 4 acres, situated at Ihalagama within the Town Council limits of Madampe in Chilaw District; and bounded as follows:—

North by New Central School site;
East by New Central School premises;
South by Madampe-Kurunegala P. W. D. Road; and
West by land belonging to Messrs. H. M. Edwin Herath and others.

(2) An allotment of land called Kohombagahawatta and Siyambalahawatta, in extent about 4½ acres, situated at Ihalagama within the Town Council limits of Madampe, Chilaw District; and bounded as follows:—

North by Madampe-Kurunegala P. W. D. Road;
East by lands of Mr. M. A. J. Chandrasekara, Mr. K. Miguel Perera and others;
South by Timpitiwewa; and
West by Madampe Central School property.

Colombo, October 16, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

L. P. 6475.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion, in extent about 0A. 0R. 15. 55P., out of the land called Leuwa Kumbura, situated in the village of Kalantotuwa, Bentota Walallawiti Korale, Galle District; and bounded as follows:—

North by land claimed by Martin Wedamahattaya;
East by Crown land (jungle);
South by field claimed by Liliyan Wijesundara and others; and
West by field claimed by Martin Wedamahattaya and Kalugal Ela stream.

(2) A portion, in extent about 0A. 0R. 13. 22P., out of the land called Leuwa Kumbura, situated in the village of Kalantotuwa, Bentota Walallawiti Korale, Galle District; and bounded as follows:—

North by land claimed by Martin Wedamahattaya;
East by land claimed by T. Munasinghe and others and Kalugal Ela stream;
South by land claimed by Simon Mudalaly and others; and
West by land claimed by H. H. Janis.

(3) A portion, in extent about 0A. 0R. 8. 27P., out of the land called Leuwa Kumbura, situated in the village of Kalantotuwa, Bentota Walallawiti Korale, Galle District; and bounded as follows:—

North by land claimed by T. Munasinghe and others;
East and south by Crown land (jungle); and
West by land claimed by Simon Mudalaly and Kalugal Ela stream.

(4) A portion, in extent about 0A. 0R. 29. 34P., out of the land called Leuwa Kumbura, situated in the village of Kalantotuwa, Bentota Walallawiti Korale, Galle District; and bounded as follows:—

North by land claimed by H. H. Jams and Martin Wedamahattaya;
East by land claimed by Liliyan Wijesundara and Kalugal Ela stream;
South by Crown land (jungle); and
West by land claimed by H. H. Janis and others.

(5) A portion, in extent about 0A. 1R. 12. 3P., out of the land called Leuwa Kumbura, situated in the village of Kalantotuwa, Bentota Walallawiti Korale, Galle District; and bounded as follows:—

North by Crown land;
East by land claimed by T. Munasinghe and Kalugal Ela stream;
South by land claimed by Simon Mudalaly and others; and
West by land claimed by H. H. Janis and others.

Ref. J/AL/1795,
Colombo, January 26, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

A portion, in extent approximately 145' × 15', out of the land called Manankaladdy, situated in the village of Pallai Veemankamam, Valikamam North D. R. O's Division, Jaffna District; and bounded as follows:—

North by Town Council Road;
East by Town Council Channel;
South by Maviddapuram—Myliddy P. W. D. Road; and
West by land claimed by Kandappu Karthigesu of Veemankamam.

Ref. No. J/LG/2658—LA 996.
Colombo, February 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Reference No. LA/7358/J/AL/1037.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of about 1½ acres comprising the under-mentioned allotments of lands, situated in Welpalla, Waguruwala and Ganankete Villages, Katugampola and Raddalana Palatas, Katugampola Hatpattu, Kurunegala District:—

(1) Ambalanpitiya:—

North by paddy land belonging to S. D. Elaris and S. D. Simon;
East by paddy land belonging to S. D. Appuhamy; and
South and west by Mawakkada Oya.

(2) Kekulanwela Irawella:—

North by paddy land belonging to S. D. Appuhamy;
East by paddy land belonging to S. D. Mediris Singho;
South by Demata Ela; and
West by paddy land belonging to S. D. Elaris and S. D. Simon.

(3) Kekulanwela Irawella:—

North by S. D. Mediris Singho's paddy land;
East by paddy land belonging to J. M. Punchi Singho;
South by Demata Ela; and
West by S. D. Appuhamy's paddy land.

(4) Kekulanwela Irawella:—

North by paddy land belonging to J. M. Punchisingho;
East by paddy land belonging to J. M. Appuhamy;
South by Demata Ela; and
West by S. D. Mediris Singho's paddy land.

- (5) Kekulanwela Irawella :—
North by J. M. Appuhamy's paddy land ;
East by M. P. Babynona's paddy land ;
South by Demata Ela ; and
West by J. M. Punchi Singho's paddy land.
- (6) Kekulanwela Irawella :—
North by M. P. Baby Nona's paddy land ;
East by J. M. Ukku Banda's paddy land ;
South by Demata Ela ; and
West by J. M. Appuhamy's paddy land.
- (7) Kekulanwela Irawella :—
North by J. M. Ukku Banda's paddy land ;
East by S. Subasinghe's paddy land ;
South by Demata Ela ; and
West by M. P. Baby Nona's paddy land.
- (8) Kekulanwela Irawella :—
North by S. Subasinghe's paddy land ;
East by J. M. Appuhamy's paddy land ;
South by Demata Ela ; and
West by J. M. Ukku Banda's paddy land.
- (9) Kekulanwela Irawella :—
North by J. M. Appuhamy's paddy land ;
East by J. M. Abeyratna's paddy land ;
South by Demata Ela ; and
West by S. Subasinghe's paddy land.
- (10) Kekulanwela Irawella :—
North by J. M. Abeyratna's paddy land ;
East by S. Subasinghe's paddy land ;
South by Demata Ela ; and
West by J. M. Appuhamy's paddy land.
- (11) Rajagahamulla Irawella :—
North by S. Subasinghe's paddy land ;
East by M. D. Podiya's paddy land ;
South by Demata Ela ; and
West by J. M. Abeyratna's paddy land.
- (12) Kekulanwela Irawella :—
North by M. D. Podiya's paddy land ;
East by S. Subasinghe's paddy land ;
South by Demata Ela ; and
West by S. Subasinghe's paddy land.
- (13) Heen Irawella :—
North by S. Subasinghe's paddy land ;
East by M. D. Ango's paddy land ;
South by Demata Ela ; and
West by M. D. Podiya's paddy land.
- (14) Kota Irawella :—
North by M. D. Podiya's paddy land ;
East by H. M. Pantha Nona's paddy land ;
South by Demata Ela ; and
West by S. Subasinghe's paddy land.
- (15) Kekulanwela Irawella :—
North by H. M. Pantha Nona's paddy land ;
East by H. M. Pantha Nona's paddy land ;
South by Demata Ela ; and
West by M. D. Ango's paddy land.
- (16) Durawella :—
North by Veehena Ela ;
East by Mawakkada Oya ;
South by Pithurnethi Ela ; and
West by M. D. Amarachiguru's paddy land.
- (17) Telhriyawala :—
North and East by Mawakkada Oya ; and
South and West by N. G. Goyaya's paddy land.
- (18) Galkotuwe Kumbura :—
North and East by Mawakkada Oya ;
South by Kalu Ebba Ela ; and
West by N. G. Goyaya's paddy land.
- (19) Galkoruwe Kumbura *alias* Pinkumbura :—
North and East by Mawakkada Oya ; and
South and West by Temple land.
- (20) Galkotuwa Kumbura *alias* Pinkumbura :—
North and East by Mawakkada Oya ;
South by A. K. Buneris's Coconut land ; and
West by Temple land.
- (21) Galkotuwe Kumbura :—
North Temple land ;
East by Mawakkada Oya ;
South by Coconut land ; and
West by A. K. Buneris's Coconut land.

Signified by me,

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Reference No. LA/7684/J/LG/2694.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 145' × 12', out of the land called Weragodaya Kanatta, situated at Pilessa Village, Pilessa Palata, Weudawilli Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North by fence of the land of Mr. Wijasinghe, Gunawardena and others;
East and West by land of K. D. Vincent; and
South by Kurunegala-Kandy Road.

Ref. No. J/LG/2694,
Colombo, February 6, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

A portion, in extent about 4A. 0R. 18P., out of the land called Meddatenna Estate (Block E of field No. 8); situated at Sangilipalama Village, Sangilipalama Village Headman's Division, D. R. O's Division of Kotmale, Nuwara Eliya District; and bounded as follows:—

North, East and South by land claimed by villagers, and
West by Pannaloya Estate.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/E/2719 (L. D. 1200/LE),
Colombo, February 14, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

An allotment of land called Delgahayatawatta, in extent about 1A. 1R. 0P., situated in Ranwanthalawa Village, Morape Village Headman's Division, Kotmale D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows:—

North by P. W. D. Road;
East by Ihala Jawaragodarawatta;
South by footpath and stone fence; and
West by boundaries of Nagahayatawatta and Sirimallegawatta.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/E/2698 (L. D. 1201/L. E.),
Colombo, February 14, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent approximately 15 ft. by 2,400 ft. from the land called Strathisla Estate, situated in Palle Hapuvida, Matale South Division, Matale District and bounded as follows:—

North by a portion of the same land;
East by V. C. Road;
South by a portion of the same land; and
West by Kandenuwara P. W. D. Road.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/LG/2688,
Colombo, February 28, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 0.1 acre out of the land called Galketiya, situated at Diya Ela Village, Giruwa Pattu West, Hambantota District; and bounded as follows:—

North, East and South by Dickwella-Belatta High Road, and
West by portion of the same land.

Ref. No. J/TW/2647/LD. 7384,
Colombo, February 9, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion, in extent about 18·8 perches, from the land called Mahukulugaha Kumbura, situated at Anuragoda, Siyane Korale East, Colombo District; and bounded as follows:—

North and West by Oya;
East and South by portions of the same land.

(2) A portion, in extent about 22·2 perches, from the land called Mahukulugaha Kumbura, situated at Anuragoda, Siyane Korale East, Colombo District; and bounded as follows:—

North and West by portions of the same land;
East and South by Oya.

(3) A portion, in extent about 11 perches, from the land called Kahatagahawatta, situated at Anuragoda, Siyane Korale East, Colombo District; and bounded as follows:—

North and West by portion of the same land;
East by Oya; and South by Oya and a portion of the same land.

(4) A portion, in extent about 8 perches, from the land called Polhenaliyadda, situated at Anuragoda, Siyane Korale East, Colombo District; and bounded as follows:—

North and West by Oya;
East and South by portions of the same land.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. Q. 4387/J/LLD/2539.
Colombo, December 5, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A piece of land in extent about 35 chains in length and 12 feet in breadth abutting on Edirisinghe Road, situated at Getamanna North, Giruwa Patu West, Hambantota District; and bounded as follows:—

North by Arambewatta;
East by Mutungederawatta, Bakmeegahakumbura, Pinliyadda and Hettiyawalakumbura;
South by D. R. C. Road;
West by Namana Vidanegewatta, Mahawatta and Hettiyawalakumbura.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/E/2930/LD: 7346,
Colombo, February 24, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. Q. 4246A/J/DEA/2149.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
5	Ekalamahawatta	Cinnamon garden and the buildings	Mrs. A. L. J. Croos da Brera Raj Chandra of "Avanti", Negombo	35 0 6·5
6	Do.	Estate road	do.	0 3 13·2
7	Do.	Cinnamon and coconut garden and buildings	do.	35 2 35·6
8	Do.	Cinnamon, coconut and rubber garden	do.	62 1 23
9	Do.	Estate road	do.	1 2 2·2
10	Do.	Cinnamon and coconut garden	do.	79 1 2·6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kacheheri, on May 8, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 24, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,
Colombo, March 6, 1953.

A. S. V. WIJEMANNE,
Assistant Government Agent.

CORRECTION

Reference Land Acquisition Notice No. L. H. 435 of February 11, 1953, appearing in *Government Gazette* No. 10,499 of February 20, 1953, the number of the lot should read as 57 and not 7.

No. L. H. 435.

The Kacheheri,
Kalutara, March 6, 1953.

A. E. GOGHERLY MORAGODA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L.H. 884.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired :

Lot	Name of Land	Description	Supplement No. 4 to final village plan No. 70. Village—Leuwanduwa		Extent A. R. P.
			Description	Name of Claimant	
122	Pallegodakela ..	Garden contains 55 coconut trees 40 years, 14 jak trees 30-50 years, 20 rubber trees 2-8 years, 1 rubber tree 30 years, 1 lime tree 15 years, and 2 imbul trees 20 years	Mrs. Dodangoda Arachchige Emalina Nona Gunaratna of Leuwanduwa, Welipenna, Dodangoda Arachchige Don Lawrence Gunaratna, Station Master, Kalutara, Liyanage Thomis, ditto Subaneris, ditto Welm, ditto Diyes Singho, ditto Sammie, all of Leuwanduwa, Welipenna		1 1 17.3
123	Cart road ..	Cart road ..	do.	..	0 0 16.9
124	Pallegodakela ..	Garden contains 14 coconut trees 30-40 years, 1 jak tree 30-40 years, 2 mango trees 15 years, 1 jambola tree 15 years, 8 rubber plants 2 years, 4 arecanut plants 3 years, and 1 eramudu tree 20 years	do.	..	0 0 29.1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on April 20, 1953, at 3.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 11, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 3, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L.H. 909.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 3,381. Village—Ingiriya (Kalutara District)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.

All persons interested in the aforesaid land are hereby requested to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on April 21, 1953, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 11, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 3, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

LH 674.

HAVING been duly directed by the Minister for Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for approaches to Aviththawa at Kalutara end along Welipenna-Migahatenna Road, to wit :—

Supplement No. 2 to final village plan No. 90. Village—Udugama, Pasdun Korale West, Kalutara District

Lot	Name of Land	Description and Name of Claimant	Extent A. R. P.
114	Do.	do.	0 0 12.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possessions of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Matugama Resthouse, on April 25, 1953, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, March 4, 1953.

A. E. GOGERLY MORAGODA,
Assistant Government Agent.

LH 733.

HAVING been duly directed by the Minister for Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for widening Sarikkammulla-Paraththa V. C. Road, to wit :—

Preliminary plan No. A 2,600. Village—Sarikkammulla, Panadure Totamune, Kalutara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
2	Do.	Garden contains 2 jak trees 50 years, 1 domba, 1 breadfruit and 1 hal trees 15 years, 5 coconut, 2 mango and 2 arecanut trees 10 years, 4 coconut, 1 kaju, 8 arecanut, 1 anoda, 1 embarella and 4 mango trees 5 years	Beruwalage Arthur Fernando of Sarikkammulla	0 0 6.2

Total .. 0 0 8.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kalutara Kachcheri, on April 28, 1953, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, March 4, 1953

A. E. GOGERLY MORAGODA,
Assistant Government Agent.

LH 709.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of an anicut at Bellapitiya Scheme, to wit:—

Preliminary plan No. A 2,868. Village—Bellapitiya, Rayigam Korale, Kalutara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Elamagaowita	Paddy field contains part of a bund	Bopitiyage Davith Appuham of Bellapitiya, Horana	0	0	6.1
4	Ranmingeowita	Paddy field contains part of Ela and 1 Nadun tree 10 years	Suriya Arachchige Romiel Singho of Bellapitiya, Horana	0	0	6.2
5	Do.	Paddy field contains part of bund and Anicut and one rubber tree 20 years	do.	0	0	5.6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Office of the D. R. O., Horana, on April 24, 1953, at 2 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, March 4, 1953.

A. E. GOGERLY MORAGODA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 852.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose:—

Description of the lands to be acquired:

Supplement No. 4 to final village plan No. 126. Village—Kitulgoda (Kalutara District)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
616	Vithanagewatta	Garden contains 2 coconut trees 5-18 years, and 2 papaw trees 2-5 years	Vithanage Leyaris of Kitulgoda	0	0	2.2
617	Do.	Garden contains 2 coconut trees 1-12 years, 3 coffee plants 3 years, 3 plantain bushes, 2 papaw trees 3 years, and a kitul tree 20 years	Mahavithanage Don Cornelis of Kitulgoda	0	0	2.8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Office of the Divisional Revenue Officer, Agalawatta, on April 27, 1953, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 18, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 5, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 781.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 3,271. Village—Pothupitiya (Kalutara District)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
11	Gulugahawatta	Garden contains 1 jak, 9 coconut trees 40 years, 22 coconut and 2 jak trees 25 years, 3 coconut, 2 bilu, 1 nannun, 1 jak, 1 ratadel and 59 arecanut trees 10 years, 2 coconut, 1 kohomba, 3 mango, 1 jak, 7 orange, 1 magulkaranda, 1 kaju, 1 bombi, 1 penela, 1 kottan, and 10 arecanut trees 5 years, 10 coconut, 2 kitul, 3 mango, 2 tamarind, 2 jak, 2 kottan, 1 tarana, 1 welikaha, 3 godapora, 1 veralu, 13 coffee, 3 orange, 1 nannun, 1 guvava, 1 ratagoraka, 1 kone, 7 papaw and 5 murunga trees 3 years, 1 palntain bush 1 permanent building and 1 temporary building	Susewhewage Jayaneri Fernando of Potupitiya, Wadduwa	0	1	8.8
13	Do.	Garden contains 32 coconut trees 40 years, 1 arecanut tree 10 years, and 1 penela tree and 2 kenda trees 5 years	Susewhewage Peter Fernando of Molligoda, Wadduwa, Susewhewage Leeson Jinasena, Susewhewage Aldin Fernando, Migamuwage Simon Gunasinghe, Migelheewage Alles Gautamadasa, Migelheewage Martin Karunadasa, all of Potupitiya, Wadduwa	0	1	12.9
14	Do.	Garden contains 1 goraka and 3 coconut trees 40 years, 1 munamal and 2 arecanut trees 10 years, 2 permanent buildings and 3 masonry walls	Migamuwage Karunaratna and R. Eugina Fernando, both of Potupitiya Wadduwa	0	0	17.1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on April 25, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 16, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 5, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 697

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 2,822. Village—Pathakada, Kalutara District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kanattawatta <i>alias</i> Keta-kelagahawatta <i>alias</i> Ketakeragahawatta	Garden contains 1 ratadel tree 40 years, 1 ethdemata, 1 lime, 4 coconut trees 15 years, 4 arecanut, 1 godapora, 2 kapok, 3 lunumidella trees 10 years, 8 coconut, 2 jak, 1 guvawa, 3 arecanut, 1 godapora, 1 hora, 1 nadun, 6 lunumidella trees 5 years, 1 nadun, 4 mango, 2 godapora trees 2 years, and plantain bushes	(1) Munasinghe Siyanappu Silva, (2) Munasinghe Saralis Silva, (3) Karunamuni Oisa Nona, (4) Karunamuni Dandris Silva, (5) Haturusinghe Erohs Silva, (6) Munasinghe Justin Tilakarathna, (7) Munasinghe Peter Silva, (8) Munasinghe Suwaris Silva, all of Pathakada, Galpatha	0 1 19.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on May 4, 1953, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 25, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 5, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 932

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 3,296. Village—Morawinna (Kalutara District)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ketagodadeniyakumbura <i>alias</i> Kahatagahawatta	Garden contains 2 permanent buildings	Dr T. H. Dias of Panadura	0 0 3.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on May 4, 1953, at 4 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 25, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 5, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 879

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose:—

Description of the lands to be acquired:

Supplement No. 2 to final village plan No. 143. Village—Pahala Naragala (Kalutara District)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
392	Pahalagewatta	Garden contains 1 coconut tree 40 years, 1 rubber, 1 coconut, 10 orange, 1 lunumidella and 5 arecanut trees 10 years, 3 nadun, 1 kaju, 1 anoda and 1 belt trees and 7 tea bushes 3 years and part of a temporary latrine	Cultivation and part of temporary latrine claimed by Pahalage Julis Singho, Pahalage Julis Singho, Pahalage Don Uparis Appuhamy, Pahalage Aron Singho, Pahalage Sugathan Singho, Pahalage Johanis Singho, Pahalage Don Pranki Singho and Hidellage Asilin Nona, all of Pahala Naragala, Govinna	0 0 5
393	Adasuriyagemahawatta	Garden contains 3 coconut trees 15 years, 2 coconut trees 40 years, 1 arecanut tree 10 years and 7 rubber trees 10 years	Adasuriyage Don Thomas Appuhami and Muthukuda Arachchige Dona Luci Nona Hamine of Pahala Naragala, Govinna	0 0 8.8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kabowaka Colony Meeting Hall on April 27, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 18, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 5, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. H. 842

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Supplement No. 1 to final village plan No. 127. Village—Bellana (Kālutara District)						
482	Galamunewatta	Rubber 20 years; contains 43 rubber trees, 2 jak trees 30 years, and 16 arecanut trees 15 years	Damage Nimalhami and Kohlamulla Arachchige Nernis, both of Bellana, Agalawatta	0	1	3.4
483	Do.	Rubber 20 years, contains 6 rubber trees	Kalama Arachchige Cicilianona of Bellana, Agalawatta	0	0	19.2
484	Do.	Rubber 20 years, contains one rubber tree	Dammage Don Peter of Bellana, Agalawatta	0	0	3.1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Office of the Divisional Revenue Officer, Agalawatta, on April 24, 1953, at 11.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 15, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, March 5, 1953.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L.D. 4324

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

A portion of land called Kurugama Estate No. 2 *alias* Sikurapotha, in extent 2A. 3R. 36.6P., situated in Dodanwala Village, Meda palata Korale in (Yatnuwara) U. N. and Y. N. Division, Kandy District, Central Province; surveyed and described as lots 1, 2, 3, 4, 5 and 6 in P. P. A. 1927.

Name of Claimant: Mohamed Cassim Hadjar of Matale.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on April 23, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 16, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, March 5, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 4404/J/AL/2014(VE).

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that portion of land called and known as Lolughamulahena of Mahaberitenne Estate, in extent 2 A. 2 R. 12 P., situated at Wedi-gammeda Village, Pallispattu West Korale, Pata Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lots 13 in P. P. A. 1,829.

Claimed by—

The Anglo Ceylon and General Estates, Co., Ltd., 116, Old Broad Street, London.
Agents: Bois Bros. & Co., Ltd., Colombo.

Disputed by Rambukwella Tennakonegedara Loku Menika and Rambukwella Tennakonegedara Punchi Menika, both of Rambukwella.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on April 21, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 14, 1953, the nature of their interests in the land, particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, March 7, 1953.

E. E. GRENIER,
Assistant Government Agent.

LP. 5803

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor/Minister of Lands and Land Development, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)" section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Poramba-Palwatta Road, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 885. Village—Kaluwadumulla and Poramba						
62	Godaudawatta parts of Assessment Nos. 1092, 1094 and 1095, Ward No. 3	Garden contains 7 rubber trees 12 years, 4 coconut trees 30 years, 1 breadfruit tree 20 years, mango tree 20 years, and 1 arecanut tree 4 years old	S. Sarnelis, S. Suwaderis, Aslin Rana-singhe and G. W. D. Gunatilake, all of Poramba	0	0	7.6
Total				0	0	7.6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Ambalangoda Rest House, on April 22, at 10.15 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, March 5, 1953.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7376/J/HLG/1161.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

An extent of 0A. 0R. 18.5P., out of the land called Kongahamulawatta, situated in Parabewila Village, Udupola Medalassa Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and more particularly described as lots 1 and 2 in P. Plan A 1,219.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on April 23, 1953, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 3, 1953.

N. N. D. JILLA,
for Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7404/J/E/1416.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

An extent of 1A. 0R. 0P., out of the lands called Kalubowalahena and Kirimetiyaehena, situated in Bohandiya Village, Katugampola Korale North, Katugampola Hatpattuwa in Kurunegala District, surveyed and more particularly described as lot 108 in Sup. No. 1 to F. V. P. 2,179.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on April 20, 1953 at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 13, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, and the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, February 27, 1953.

N. N. D. JILLA,
for Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7521/J/E/1945.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

An extent of 2 A. 0R. 14 7 P., out of the lands called Bogahamulahena *alias* Gorakagahaland and Godawalagawahena situated in Kadapatwehera Village, Walgampattu Korale, Dewameddi Hatpattuwa in Kurunegala District, surveyed and more particulars described as lots 1 and 2 in P. P. A. 1,222.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on April 20, 1953, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 13, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, February 21, 1953.

N. N. D. JILLA,
for Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA/7111/J/HLG/374.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

An extent of 0 A. 0 R. 19.8 P., out of the land called Wakotuwekumbura, situated in Godawita Village, Rekopattu Korale, Dambadeni Hatpattu, Kurunegala District ; and more particularly described as lots 143 and 144 in supplement No. 2 to final village plan No. 1,489

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri Kurunegala, on April 23, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 15, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 7, 1953.

N. N. D. JILLA,
for Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA 3394/J/LLD/2923

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 1,191. Village—Meda Mahawewa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ambagahawatta	Coconut garden (old)	Weyanna Mana Madurenda-Nadar of Koswadiya, Mahawewa	2 0 0
Total				2 0 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Nattandiya, on April 21, 1953, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 11, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, March 4, 1953.

C. DE FONSEKA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA 3397/J/LLD/2921

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 1,182. Village—Haldanduwana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kahatagahawatta	Coconut garden 3-35 years, contains a temporary building with cadjan roof and mud walls	R. K. Chalo Singho Appuhami of Haldanduwana, Dankotuwa	0 2 19
2	Do.	Coconut garden, contains 11 coconut trees 35 years, 13 coconut trees 3 years, 1 arecanut tree 30-years and 2 jak trees 30 years	do.	0 1 2
3	Do.	Coconut garden, contains 3 coconut trees 35 years	do.	0 0 3
Total				0 3 24

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Nattandiya, on April 21, 1953, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 11, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam March 4, 1953.

C. DE FONSEKA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L.A. 3081/J/HLG/372.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose:—

Description of the lands, to be acquired:

Preliminary plan No. A 1,204. Village—Maduramadu Vembu

Lot	Name	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Maduramadu Vembu	Part of coconut garden contains 1 mango tree 30 years, 1 margoosa tree 30 years, and Palmyra trees 20 years and an earth well	Heirs of the late Allapitche Mohammedo Unis, Administrator, K. Meera Saibo Lebbe of Periyakudrippu, Kalpitiya.	0 0 20.4
2	Do.	Part of coconut garden contains 1 tamarind tree 40 years	do.	0 0 7.3
Total				0 0 27.7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Puttalam Kachcheri, on April 22, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 11, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, March 4, 1953.

C. DE FONSEKA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA 3395/J/LLD/2911

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 1,175. Village—Kirimetiya East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Mulankadukela and Medamukalaña	Coconut garden contains 10 coconut trees and 1 jak tree 35 years	O. L. V. N. Sethu Naranayan Chettiyar, C/o A. L. Karuppiyah Servai of 265, Main Street, Negombo and K. N. S. A. Adacappa Chettiyar, 219, Main Street, Negombo	0 0 18
2	Do.	Coconut garden 35 years, contains a temporary building with mud walls and cadjan roof	do.	5 2 6
3	Do.	Chena contains 2 coconut trees 35 years, 1 jak tree, 4 del trees 10 years, and 2 del trees 35-50 years	do.	0 3 39
Total				6 2 23

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Nattandiya, on April 21, 1953, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 11, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, March 4, 1953.

C. DE FONSEKA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA 3399/J/LLD/7/53

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 1,192. Village—Welihena (Part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Ganeshan estates, formerly known as Welihena estate, part of assessment No. 39, Ward No. 4	Coconut estate over 30 years	S. K. Ganeshan, 94, Bazaar Street, Kochchikade	7 0 0
Total				7 0 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Food Control Office, Chilaw, on April 20, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 11, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, March 4, 1953.

C. DE FONSEKA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA. 3398/J/LLD/8/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 1,196. Village—Mugunuwatawana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Horakele	Coconut garden over 30 years	G. D. Seneris Appuhami of Karukkuwatawana, Madampe	0 1 6
2	Do.	do.	do.	0 3 9
3	Do.	do.	do.	0 2 14
4	Do.	Coconut garden 15-40 years, contains a temporary thatched cadjan house	do.	8 0 22
Total				9 3 11

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Food Control Office, Chilaw, on April 20, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 11, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, March 4, 1953.

C. DE FONSEKA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LA 3113/J/HLG/517.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 1,212. Village—Nainamadama West

Lot	Name	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Galayaya Estate	Coconut estate 8-50 years, contains 1 permanent dispensary, 1 permanent bungalow, 1 permanent latrine, 1 permanent garage and latrine, 1 permanent pump room, 1 masonry well and 1 masonry cess pit	R. M. V. Visalachchi Aechhari, C/o I. U. M. Muthuvairu Pillai, Main Street, Negombo	1 1 11.2
Total				1 1 11.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Nattandiya, on April 21, 1953, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 11, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, March 4, 1953.

C. DE FONSEKA,
Assistant Government Agent.

(Please quote this number in all correspondence on this subject).

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LR, 1212.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose:

Description of the lands to be acquired:

Supplement No. 3 to Inset 11, F. T. P. No. 9. Village—Minneriya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
938	Delahekanuwewatta, alias Dolahekanuwewatta	Forest contains 10 satin trees, 2 ebony trees, 1 milla tree and other jungle trees	Manikkuhettige Anthony Appuhamy, and Manikkuhettige Juse Appuhami, both of Minneriya, Manikkuhettige John Singho, Horiwila and Manikkuhettige Girigoris Appuhamy, C/o V. H., Kawudulla, Habarana	1 31 4
939	Do.	Forest contains jungle trees	do.	0 0 5 6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the meeting Hall, Hingurakgoda on May 9, 1953, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 2, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, March 3, 1953.

B. H. DE ZOYSA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LRO/4183/J/LLD/2926/LG/90.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :-

Description of the lands to be acquired:

Preliminary plan No. A 723. Village—Ekiriyaigala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Paranawatta	Rubber 10 to 15 years.	Mrs. H. A. Podmenika of Ekiriyaigala, Kegalla	0 2 13
2	Iriyaulle Kumbura	Paddy field	Wanniaratchige Punchi Banda of Karandupona, Kegalla, disputed by Mrs. R. A. Ranmenika of Demiatagolla, Ekiriyaigala, Kegalla	0 1 24
3	Do.	Paddy field containing an earth well and includes the following servitudes:—(i) the right to a share of the water of the well, situated near the eastern boundary of the lot, by the owners of the adjoining gardens; (ii) the right of approach to the well referred to in para (i) above	Wanniaratchige, Punchi Banda of Karandupona, Kegalla	0 3 2
Total				1 2 39

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri, on April 30, 1953, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 23, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, February 28, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

Land Redemption Notices

No. LRO/APL/5378 A./J/LLD/53/53/LG. 117.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me

S. F. AMARASINGHE,
Permanent Secretary.
Colombo, January 24, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 740. Village—Malawita

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Thalagahadeniyakumbura	Paddy field	Mrs. K. A. Sano Perera Hamine of Palladeniya, Kegalla	0 3 35
2	Egodawattehena	Garden contains coconut, jak, &c.	do.	0 0 16
3	Do.	do.	do.	0 0 29
4	Do.	do.	do.	0 0 28
5	Do.	do.	do.	0 2 27
Total				2 0 15

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be required under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, January, 24, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 739. Village—Malawita.

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Meegahamullekumbura	Paddy field	Mrs. K. A. Sano Perera Hamine of Palladeniya Kegalla	0	3 01
2	Do.	do.	do.	0	0 38
Total				0	3 39

LD.—B. 49/50.

LRO/APL/3491—J/LLD/100/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, February 13, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A-1,401. Village—Akurugoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Halgahamulledeniya Sathiyabedda <i>alias</i> Thattayawatta	Rubber 20 years	I. L. M. Mohamed Ibrahim, No. 949, Kadeweediya, Matara. Disputed by Samel Samarasinhe of Kahagala, Kamburupitiya	0	0 15
2	Do.	Rubber 30 years contains a well	I. L. M. Mohamed Ibrahim, No. 949, Kadeweediya, Matara	2	1 14
Total				2	1 29

Ref. No. LD. 7417-LRO/APL. 71—J/LLD/134/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, February 18, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 1 to final village plan No. 628. Village—Helambagaswala South

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
29	Rubberwatta	Paddy field and garden	S. Wanigasinghe, Medakehya, Tangalla	0	3	10
30	Do.	Channel	do.	0	1	23
31	Do.	Paddy field	do.	13	3	39
32	Do.	Paddy field and garden contains scattered coconut trees and includes the following servitude:—The right of paddy land owners to the south to tap channel lot 30 through this land for irrigating their paddy fields	do.	5	0	14
33	Do.	Garden and paddy field contains two mud huts thatched with cadjan and scattered coconut trees	do.	5	2	9
Total				25	3	15

L. D. B.—49/50.

LRO/APL 5546/J/LLD/2931.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.
Colombo, December 15, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 1 to final village plan 461. Village—Haputalegama (part of).

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
479	Jangiharawewatta	Garden contains 3 jak trees, 1 mango tree, 2 guava trees, 2 pomegranate trees, 1 tuna tree, 5 orange trees, 2 coffee trees, 1 pear tree and 1 gravelia tree 25-35 years, and the ruined walls and foundation of a permanent house	Miss Kadirai, daughter of Kali-muttu Pandithar, Gladesdale Estate, Haputale.	0	0	32.7
480	Do.	Garden contains 2 tuna trees 10 years	do.	0	0	6.3
Total				0	0	39

No. LRO/APL. 957-J/LLD/128/53.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1943.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.
Colombo, February 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 3279. Village—Heralattuduwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Maduruduwa alias Rattanapitiya-kumbura alias Welituduwa Estate	Paddy field..	Mrs. Nellie Dora Weeraratne Jayasuriya, Miss Wimala Josaphine Weeraratna Jayasuriya, Miss Ranjani Eileen Weeraratna Jayasuriya, S. Edwin Weeraratna Jayasuriya, all of Matara and Mrs. Kusuma Mabel Dias of Panadura	2	0	1
2	Do.	do.	do.	1	0	10
3	Wawulukele alias Welituduwa Estate	Rubber 30 years	do.	4	0	10
4	Maduruduwa alias Rattanapitiya-kumbura alias Welituduwa Estate	Paddy field..	do.	1	0	0
5	Maduruduwa alias Welituduwa Estate	Budded rubber 15 years	do.	3	3	2

	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
5	Maduruduwa Estate <i>alias</i> Welituduwa	Budded rubber 15 years	Mrs. Nellie Dora Weeraratna Jayasuriya, Miss Wimala Josaphne Weeraratna Jayasuriya, Miss Ranjani Eileen Weeraratna Jayasuriya, S. Edwin Weeraratna Jayasuriya, all of Matara and Mrs. Kusuma Mabel Dias of Panadura, disputed by T. K. Dasa Vidane Arachchi of Beruwala, owner of adjoining T. P. 97176	0 0 26
6	Maduruduwa Estate <i>alias</i> Welituduwa	Budded rubber 15 years	Mrs. Nellie Dora Weeraratna Jayasuriya, Miss Wimala Josaphne Weeraratna Jayasuriya, Miss Ranjani Eileen Weeraratna Jayasuriya, S. Edwin Weeraratna Jayasuriya, all of Matara and Mrs. Kusuma Mabel Dias of Panadura	2 0 30
7	Do.	do.	do.	0 0 4
8	Do.	Rubber 30 years	do.	0 1 1
9	Maduruduwa Estate <i>alias</i> Tunmodera <i>alias</i> Welituduwa Estate	Paddy field.	do.	0 3 30
10	Do.	do.	do.	2 1 15
11	Do.	Rubber 30 years	do.	2 0 39
12	Do.	Rubber 30 years contains a path	do.	1 2 35
14	Heralattuduwa <i>alias</i> mahawatta Welituduwa Estate	Budded rubber 15 years contains part of an estate road	do.	0 1 32
15	Do.	Budded rubber 15 years	do.	0 1 20
16	Do.	Budded rubber 15 years contains parts of an estate road and a footpath	do.	1 2 35
17	Do.	Budded rubber 15 years contains parts of an estate road	do.	3 3 30
18	Rattanapitiyakumbura Estate <i>alias</i> Welituduwa Estate	Paddy field.	do.	1 0 0
19	Wawulukele Estate <i>alias</i> Welituduwa Estate	Rubber 30 years	do.	2 0 18
20	Rattampitiyakumbura Estate <i>alias</i> Welituduwa Estate	Paddy field.	do.	0 1 31
21	Wawulukele Estate <i>alias</i> Welituduwa Estate	Rubber 30 years	do.	4 0 9
22	Do.	do.	do.	4 0 12
23	Rattanapitiyakumbura Estate <i>alias</i> Welituduwa Estate	Paddy field.	do.	1 2 10
24	Heralattuduwa <i>alias</i> mahawatta Welituduwa Estate	Budded rubber 15 years contains parts of an estate road	do.	3 3 26
25	Do.	Budded rubber 15 years contains three permanent buildings and two temporary buildings	do.	0 3 14
26	Do.	Part of an estate road	do.	0 1 4
				46 2 4

Ref. No. 4400/LRO/APL 5405

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

(1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61, of 1942, the land described in the Schedule hereto;

(2) claims for compensation for the acquisition of such land may be made to me; and

(3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Colombo Kachcheri on May 6, 1953, at 9.30 a.m.; and

(b) notify to me in writing (in duplicate), on or before April 25, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, March 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A.3,214. Village—Attidiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Dawatagahawatta	Coconut garden	Mrs. G. Welmina Perera <i>nee</i> Ranasinghe Hamine, C/o Don James Rana-singhe of Malamulla, Panadura	0 2 23
2	Do.	do.	do.	0 0 17
3	Do.	do.	do.	0 0 3
4	Do.	do.	do.	0 1 16
Total				1 0 19

Ref. No. Q. 4498/LRO/APL/1984

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at Colombo Kachcheri, on May 12, 1953, at 11 a.m., and
 - (b) notify to me in writing (in duplicate), on or before April 28, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, March 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent**Schedule**

Preliminary plan No. A 3,223. Village—Asgiriya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Gonagahawatta	Coconut garden	K. L. Jayatilkeka of 157, Barber Street, Colombo	4	0	2
2	Do.	do.	do.	0	0	32
Total				4	0	34

Ref. No. Q. 4471/LRO/APL/2523

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at Colombo Kachcheri, on May 12, 1953, at 9 30 a.m., and
 - (b) notify to me in writing (in duplicate), on or before April 28, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, March 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent**Schedule**

Preliminary plan No. A 3,269. Village—Asgiriwalpola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kongahawatta	Coconut garden	A. A. Helmi Abeyasinghe Appuhami of Asgiriya, Gampaha	0	0	3
2	Do.	do.	do.	0	0	20
3	Do.	do.	do.	0	0	17
4	Do.	do.	do.	0	3	22
Total				0	3	22

Ref. No. 4459/LRO/APL 70.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on May 9, 1953, at 11 a.m.; and
 - (b) notify to me in writing (in duplicate), on or before April 25, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of such amount.

Colombo, March 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent**Schedule**

Preliminary plan No. A 2,924. Village—Kotugoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
2	Kosgahawatta alias Gorakagahawatta	Coconut garden, a mud house and an earth well	K. J. P. Seneviratne of Raddoluwa, Seeduwa	0	2	24

Ref. No. Q. 4484/LRO/APL 5533.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on May 18, 1953, at 9.30 a.m.; and
 - (b) notify to me in writing (in duplicate) on or before May 4, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of such amount.

Colombo, March 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent

Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,186. Village—Bokalagama Dolehena	Name of Claimant	Extent	
					A.	R. P.
1	Madurūgahapillewa	Coconut garden		Mrs. A. Selenchi, C/o M. Puranelis, Native Physician, Mahawela, Yakkala	5	1 13
2	Do.	do. and a masonry well		do.	0	0 38
3	Do.	Threshing floor		do.	0	0 6
Total					5	2 17

Ref. No. Q. 4473/LRO/APL 5659.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on May 16, 1953, at 9.30 a.m.; and
 - (b) notify to me in writing (in duplicate), on or before May 2, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, March 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,211. Villages—Katuwellegama and Kinawinna	Name of Claimant	Extent	
					A.	R. P.
1	Delgahawatta	Coconut garden		Kurugamage Gabriel Perera of Kimbulapitiya, Andiyaambalama	1	1 27
2	Do.	do.		do.	0	1 10
3	Do.	do. a temporary house and a temporary shed		do.	1	3 11
4	Galborella	Coconut garden		do.	0	1 36
Total					4	0 4

Ref. No. Q. 4475/LRO/APL 2503.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on May 16, 1953, at 11 a.m.; and
 - (b) notify to me in writing (in duplicate), on or before May 2, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, March 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,260. Village—Timbirigama.	Name of Claimant	Extent	
					A.	R. P.
1	Higgahalanda	Coconut garden and a temporary thatched mud hut		D. R. Manchanayaka of "Gurumedura" Walgammulla, Urapola	6	2 27

Ref. No. Q. 4486/LRO/APL 3058

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on May 9, 1953, at 9.30 a.m.; and
 - (b) notify to me in writing (in duplicate), on or before April 25, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, March 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 3,281. Village—Akaragama	Name of Claimant	Extent	
					A.	R. P.
1	Dawatagahadalupotha	Coconut garden		S. Agida de Silva Hamine of Madampella, Katana	0	2 6
2	Do.	do.		do.	0	0 13
Total					0	2 19

Ref. No. Q. 4485/LRO/APL 5676.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. St. V. Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Colombo Kachcheri, on May 15, 1953, at 9.30 a.m.; and

(b) notify to me in writing (in duplicate), on or before May 1, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Colombo, March 7, 1953.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.**Schedule**

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Hapugahawatta	Coconut garden	Liysana Aratchige Sedu Nona Hamine of Kudagammana, Divulapitiya	0 0 33
2	Do.	Do.	do.	0 0 25
3	Do.	Ditto a temporary building and a right of way serving as access to a well	do.	0 3 5
Total				1 0 23

L.D.—B. 49/50.

No. LA/7689/LRO/APL. 98/J/LLD/2797.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) It is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942; the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on April 23, 1953, at 9 a.m. and;

(b) notify to me in writing on or before April 16, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, April 9, 1953.N. N. D. JILLA,
Assistant Government Agent.**Schedule**

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
87	Rukgahakumbura	Paddy field	A. A. Georgi Nona of Kandegederä, Marachchimulla, Alawwa	1 0 28
Total				1 0 28

No. LA. 738/LRO.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear personally or by agent duly authorised in writing, before me at the Jaffna Kachcheri, on May 19, 1953, at 10 a.m.

(b) notify to me in writing on or before May 9, 1953, the nature of his interest in the land, particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

2. Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, published in *Ceylon Government Gazette* No. 10490 of January 23, 1953, in regard to this land is hereby cancelled.

The Kachcheri
Jaffna, March 10, 1953P. J. HUDSON,
Government Agent.

Schedule

Supplement No 1 to I. S. P. P. 6. Village—Kalmochchi

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
48	Iranamadukadu	Paddy field and garden	(1) Rutnam, widow of N Ponnambalam of Thirupathy, Mampay, (2) Selvaratnam, wife of S Sivapathasundaram of 15/9, Thalayalai, Vannarponnai East, Jaffna, (3) S. Sivapathasundaram of Vannarponnai East, Jaffna	6	2	36
49	Do.	do	do.	40	0	19
Total				46	3	15

L.D.—B 49/50

L.W. 3458

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A. I. Mohideen, Assistant Government Agent, Badulla, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me, at the Badulla Kachcheri, on April 28, 1953, at 2.30 p.m., and
 - (b) notify to me in writing on or before April 21, 1953, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and details of computation of such amount.

The Kachcheri,
Badulla, March 9, 1953

A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

Schedule

Supplement No 1 to final village plan No 461. Village—Haputalegama (part of)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
479	Jangiliawawattla	Garden contains 3 jak trees, 1 mango tree, 2 guava trees, 2 pomegranate trees, 1 tuna tree, 5 orange trees, 2 coffee trees, 1 pear tree and 1 gravelha tree 25 to 35 years, and the ruined walls and foundation of a permanent house	Kadirae, daughter of Kalmuttu Pandithar, Gladestdale Estate, Haputale	0	0	32.7
480	Do	Garden contains 2 tuna trees 10 years	do.	0	0	6.3
				0	0	39

Miscellaneous Land Notices

No LS. 2818

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Kalkudah Co-operative Stores, Ltd., has applied for a lease of a piece of Crown land, about $\frac{1}{4}$ acre in extent, from lot 3 in P. P. A. 741, situated in the village of Kalkudah in Korala Pattu South, Batticaloa District, for the purpose of constructing a store thereon.

- 2 This site, which is available, is bounded as follows —
 - North and East Crown land,
 - South Kalkudah—Valanchchenai Road,
 - West Lot 2 in P. P. A. 741

It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :

- (a) Term 30 years;
- (b) Rent Re 1 per annum,
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, erect a store on the land to the satisfaction of the Government Agent, Eastern Province,
- (d) The lessee shall use the land as a site for a store and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombe, March 13, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීම්

අංකය LA/7358/J/AL/1038.

1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා ලිපිත් 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ආමන්තරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

ඉරුණැගල දිනුක්කරන් කවුගම්පොල හත්පත්තුවේ කවුගම් පොල සහ රද්දලාන පළාත්වල වෙල්පල්ල, වතුරුමිල සහ ගනන්කැට යන ගම්වල පිහිටි ඉක්කර 1 1/2 ක පමණ විශාලතියක් ඇති පහත සඳහන් බිම් කැබැලි:—

(1) අම්බලන්පේරා—
උතුරට: S. D. එලාරිස්ව සහ S. D. සයිමන්ට අයිති කුඹුර;
නැගෙනහිරට: S. D. අප්පුහාමිට අයිති කුඹුර;
දකුණට සහ බස්නාහිරට: මවක්කද බිම.

(2) කැකුලන්වෙල ඉරවෙල්ල—
උතුරට: S. D. අප්පුහාමිට අයිති කුඹුර;
නැගෙනහිරට: S. D. මෙදිරිස් සිකුකුට අයිති කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: S. D. එලාරිස්ව සහ S. D. සයිමන්ට අයිති කුඹුර.

(3) කැකුලන්වෙල ඉරවෙල්ල—
උතුරට: S. D. මෙදිරිස් සිකුකුට අයිති කුඹුර;
නැගෙනහිරට: J. M. පුත්විසිකුකුට අයිති කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: S. D. අප්පුහාමිට අයිති කුඹුර.

(4) කැකුලන්වෙල ඉරවෙල්ල—
උතුරට: J. M. පුත්විසිකුකුට අයිති කුඹුර;
නැගෙනහිරට: J. M. අප්පුහාමිට අයිති කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: S. D. මෙදිරිස් සිකුකුට අයිති කුඹුර.

(5) කැකුලන්වෙල ඉරවෙල්ල—
උතුරට: J. M. අප්පුහාමිට අයිති කුඹුර;
නැගෙනහිරට: M. P. බේබිනෝනාට අයිති කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: J. M. පුත්විසිකුකුට අයිති කුඹුර.

(6) කැකුලන්වෙල ඉරවෙල්ල—
උතුරට: M. P. බේබිනෝනාට අයිති කුඹුර;
නැගෙනහිරට: J. M. උක්කුබණ්ඩාට අයිති කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: J. M. අප්පුහාමිට අයිති කුඹුර.

(7) කැකුලන්වෙල ඉරවෙල්ල—
උතුරට J. M. උක්කුබණ්ඩාට අයිති කුඹුර;
නැගෙනහිරට: S. සුබසිංහට අයිති කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: M. P. බේබිනෝනාට අයිති කුඹුර.

(8) කැකුලන්වෙල ඉරවෙල්ල—
උතුරට: S. සුබසිංහට අයිති කුඹුර;
නැගෙනහිරට: J. M. අප්පුහාමිගේ කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: J. M. උක්කුබණ්ඩාගේ කුඹුර.

(9) කැකුලන්වෙල ඉරවෙල්ල—
උතුරට: J. M. අප්පුහාමිගේ කුඹුර;
නැගෙනහිරට: J. M. අබේරත්නගේ කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: S. සුබසිංහගේ කුඹුර;

(10) කැකුලන්වෙල ඉරවෙල්ල—
උතුරට: J. M. අබේරත්නගේ කුඹුර;
නැගෙනහිරට: S. සුබසිංහගේ කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: J. M. අප්පුහාමිගේ කුඹුර.

(11) රත්ගමුල ඉරවෙල්ල—
උතුරට: S. සුබසිංහගේ කුඹුර;
නැගෙනහිරට: M. D. පොඬියාගේ කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: J. M. අබේරත්නගේ කුඹුර.

(12) කැකුලන්වෙල ඉරවෙල්ල—
උතුරට: M. D. පොඬියාගේ කුඹුර;
නැගෙනහිරට: S. සුබසිංහගේ කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: S. සුබසිංහගේ කුඹුර.

(13) හීන් ඉරවෙල්ල—
උතුරට: S. සුබසිංහගේ කුඹුර;
නැගෙනහිරට: M. D. අත්ගෝගේ කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: M. D. පොඬියාගේ කුඹුර.

(14) කොට ඉරවෙල්ල—
උතුරට: M. D. පොඬියාගේ කුඹුර;
නැගෙනහිරට: H. M. පත්තනෝනාගේ කුඹුර;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: S. සුබසිංහගේ කුඹුර.

(15) කැකුලන්වෙල ඉරවෙල්ල—
උතුරට: H. M. පත්තනෝනාගේ කුඹුර;
නැගෙනහිරට: එම;
දකුණට: දෙමෙව ආල;
බස්නාහිරට: M. D. අත්ගෝගේ කුඹුර.

(16) දුරවෙල්ල—
උතුරට: විශේෂ ආල;
නැගෙනහිරට: මවක්කද බිම;
දකුණට: පිදුරිනෙති ආල;
බස්නාහිරට: M. D. අමරවිචුරුගේ කුඹුර.

(17) හෙල්විටියාමල—
උතුරට සහ නැගෙනහිරට: මවක්කද බිම;
දකුණට සහ බස්නාහිරට: N. G. ගොයාගේ කුඹුර;

(18) හල්කොටුවේ කුඹුර—
උතුරට සහ නැගෙනහිරට: මවක්කද බිම;
දකුණට: කථ එබ්බ ආල;
බස්නාහිරට: N. G. ගොයාගේ කුඹුර.

(19) හල්කොටුවකුඹුර නොහොත් පිත්කුඹුර—
උතුරට සහ නැගෙනහිරට: මවක්කද බිම;
දකුණට සහ බස්නාහිරට: පත්සල් ඉඩම.

(20) හල්කොටුව කුඹුර නොහොත් පිත්කුඹුර—
උතුරට: මවක්කද බිම;
නැගෙනහිරට: එම;
දකුණට: A. K. බුනේරිස්ට අයිති පොල් ඉඩම;
බස්නාහිරට: පත්සල් ඉඩම.

(21) හල්කොටුව කුඹුර—
උතුරට: පත්සල් ඉඩම;
නැගෙනහිරට: මවක්කද බිම;
දකුණට: පොල් ඉඩම;
බස්නාහිරට: A. K. බුනේරිස්ගේ පොල් ඉඩම.

පි. බී. බුලත්කුලමේ
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ආමන්තරයාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
භාවිත ලේකම්වරයා.
අංකය: J//AL/1037.
මි 1953 ක්‍රි. පෙබරවාරි මස 2 වෙනි දින
කොළඹදීය.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මානලේ දිසායකයාගේ දකුණු මානලේ පල්ලේ හපුසිද පිහිටි භ්‍යාතිස්ලා නැමති වත්තෙන් අඹ 16 x 2400 පමණ බිම් ප්‍රමාණය, ඊට මායිම්:—

- උතුරට: එම වත්තේ ඉතිරි කොටස;
- නැගෙනහිරට: ගම්සභා පාර;
- දකුණට: එම වත්තේ ඉතිරි කොටස;
- බස්නාහිරට: කන්දේකුච්චර ප්‍රසිඬ පාර.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇප්. අමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා.

වම් 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 28 වැනි දින කොළඹදීය.

අංකය: LA/7684/J/LG/2694.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කුරුණෑගල දිසායකයාගේ වැටුප් පිල්ලිකන්පත්තුමේ පිලාස්ස පලාතේ පිලාස්ස නම් ගම් පිහිටි වෙරළොබය කනත්ත නමැති ඉඩමෙන් අඹ 145 x අඹ 12 ක පමණ විශාලතියක් ඇති බිම් කොටසකට මායිම්:—

- උතුරට: විජේසිංහ, ඉණවිචිත සහ තවත් අයවලුන්ට හිමි ඉඩම් වැටද;
- නැගෙනහිරට සහ බස්නාහිරට: K. D. විත්තේට අයිති ඉඩම් දකුණට: කුරුණෑගල-කුච්චර පාර.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අඹකය: J/LG/2694.

වම් 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 6 වැනි දින කොළඹදීය.

J/LG/2731/LM 5506.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කැගල්ල දිසායකයාගේ, බෙලිලේ කෝරළේ අල්ලම් ගම් මූලාදානි වසමේ අල්ලම් ගමේ පිහිටි ඔහුගේ වත්තෙන් දත්ත වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දැක්වෙන මායිම්වලින් සීමාවන අඹ 528 ක් දිග අඹ 18 ක් පමණ බිම් කැබලි ලක්.

- උතුරට: අල්ලම්-භොරගස්මංකඩ ප්‍රසිඬ මහපාර;
- නැගෙනහිරට සහ දකුණට ඇල්. ඇම්. පුංචිතිලමේට අයිති ඉඩම් පැලඳුනි වැට;
- බටහිරට: පත්තල් ඉඩමේ පැලඳුනි වැට.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 24 වැනි දින කොළඹදීය.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

පහත සඳහන් මායිම් ඇතුළත පිහිටි කුච්චරපිටිය දිසායකයාගේ කොන්මලේ ආදාමි පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාසයේ මොරපේ ගම් මූලාදානි නමැති කොට්ඨාසයේ රත්වත්තලාම් ගමේ පිහිටි දේල්ගසටවත්ත නමැති අක්කර 1, රූ 1 ක් පර්චස් 0 ක් ඇති ඉඩමට මායිම්:—

- උතුරට: පී. බිලිච්චි. බී. පාර;
- නැගෙනහිරට: ඉහලුස්වරගෙදර වත්ත;
- දකුණට: අඹ පාර සහ ගල් වැට;
- බස්නාහිරට: නාගගසටවත්ත මායිම සහ සිරිමලේගාව වත්ත.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇප්. අමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා.

අඹකය: J/E/2698 (LD 1201/LE).

වම් 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 14 වැනි දින කොළඹදීය.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

පහත සඳහන් මායිම් ඇතුළත පිහිටි කුච්චරපිටිය දිසායකයාගේ කොන්මලේ ආදාමි පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාසයේ සංගිලිපාලම් ගම් මූලාදානි නමැති කොට්ඨාසයේ සංගිලි පාලම් ගමේ පිහිටි මැදතැන්න වත්ත නමැති ඉඩමේ හොමර් 8 ටි කැට්ටියේ E කැබලිල, අක්කර 4 රූ 0 පර්චස් 18 ක් ඊට මායිම්:—

- උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: ගම් මු පිසින් කියාපාන ඉඩම;
- බස්නාහිරට: පත්තල්ගස වත්ත.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇප්. අමරසිංහ,
ස්ථාවර ලේකම්තුමා.

අඹකය: J/E/2719 (LD 1200/LE).

වම් 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 14 වැනි දින කොළඹදීය.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මන්නාරම් දිසායකයාගේ මුසලි ආදාමි පාලක නිලධාරී තුමන්ගේ කොට්ඨාසයට අයත් සිරාවතුරේ ගම් මූලාදානි කොට්ඨාසයට අයිති සිරාවතුරේ පිහිටි අක්කර දෙකක් පමණ විශාල වසිතාකමමි, කසිරියකමමි, විනානසියාර්කමමි සහ පිවිවෙසියාකමමි යන නම් ඇති ඉඩම්වලට මායිම්:—

- උතුරට: පුතුච්චියේ පදිංචි ඇස්. ඇස්. සෙඟුනාඩු මහනාගේ ඉඩම සහ ආණ්ඩුමේ ඉඩම;

නැගෙනහිරට: පුතුමෙලියේ පදිංචි ආර්. ආර්. සෙනෙරත්නපිටු, ආර්. ආර්. ආර්. ප්‍රමුද්‍රලා, ඒ. ටෙක්නිකල් උද්‍යෝගීන් යන මහතරුන්ගේ සහ සිරාමතුරේ පදිංචි මොහිදින් ගානි සන අයගේ උරුමක් කාරකයන්ගේ ඉඩම්;

දකුණට: ආණ්ඩුවේ ඉඩම්;
බස්නාහිරට: පුතුමෙලියේ පදිංචි ආර්. ආර්. සෙනෙරත්නපිටු මහතාගේ සහ සිරාමතුරේ පදිංචි ඒ. කුරෙහියම් මහතාගේ ඉඩම්.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 18 වැනි දින කොළඹදීය.

LA/3306/J/E/1324.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උචිතතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

හරාවත දිගුකයේ මාදම්පේ සුලු නගර සභා කොමසාරිස්වරයාට අයිති ඉහලම නමැති ගමේ පිහිටා තිබෙන අක්කර 4ක් පමණ විශාල පහත සඳහන් මායිම්වූ මාදන්ගහ නමැති ඉඩම් කැබැල්ල, ඊට මායිම්:—

උතුරට: අලුත් මධ්‍යම පාසැල් භූමියටද;
නැගෙනහිරට: අලුත් මධ්‍යම පාසැලටද;
දකුණට: මාදම්පේ-කුරුණෑගල පී. බිබිලිමි. බී. පාරටද;
බස්නාහිරට: එම්. ආර්. එඩ්වින් හේරත් සහ අනිකුත් අයට අයිති ඉඩමද.

හරාවත දිගුකයේ මාදම්පේ සුළු නගර සභා කොමසාරිස්වරයාට අයිති ඉහලම නමැති ගමේ පිහිටා තිබෙන අක්කර 4½ක් පමණ විශාල පහත සඳහන් මායිම්වූ කොහොමගමවත්ත සහ සියම්ලාගමවත්ත, ඊට මායිම්:—

උතුරට: මාදම්පේ-කුරුණෑගල පී. බිබිලිමි. බී. පාර;
නැගෙනහිරට: ආර්. ඒ. ජේ. වසුන්කර, කේ. මහේලේ පේර සහ අනිකුත් අයට අයිති ඉඩම්;
දකුණට: තිහිපිටුවා;
බස්නාහිරට: මාදම්පේ මධ්‍යම පාසැල් වත්ත.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක්වූ ඔක්තෝබර් මස 16 වැනි දින කොළඹදීය.

අංකය : J/TW/2647/LD. 7384.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උචිතතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

දකුණු පළාතේ හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර ගිරුමා පත්තුවේ දිගුකාර නමැති ගමේ පිහිටි ගල්කැටිය නමැති පහත සඳහන් මායිම් ඇති ඉඩමෙන් අක්කර 0.1 ප්‍රමාණයක් ආණ්ඩුවට කඩුලු වැඩි—

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට: දික්වැල්ලේ සිට බෙලිඅත්ත දක්වා ඇති මහා මායිමක්ද;
බස්නාහිරට: එම ඉඩමෙන් කොටසකින්ද.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 9 වෙනි දින කොළඹදීය.

අංකය : LD. 7346/J/E/2930.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උචිතතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර ගිරුමා පත්තුවේ ගැටමාන්න උතුරේ පදිංචි පාර ගත කැබැල්ලේ පිහිටි දම්වැල් 35ක් දික්වූද අඩි 12ක් පලල්වූද ඉඩම් කැබැල්ලට මායිම්:—

උතුරට: අරමේවත්ත;
නැගෙනහිරට: බුහුන්ගෙරුවත්ත, බස්මිගහකුඹුර, පිත්ලියද්ද සහ ගෙවිටියාමිල කුඹුර;

දකුණට: බී. ආර්. සී. පාරද;
බස්නාහිරට: නාසිමත විදුහලවත්ත, මහවත්ත සහ හෙවිටියාමිල කුඹුර.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අණ පරිදි,
අත්සන්කළේ: ආර්. ආර්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 24 වැනි දින කොළඹදීය.

No. Q. 4387/J/LLD/2539.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උචිතතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනෑකෝරලේ අනුරගොඩ පිහිටි මනුකුලගහකුඹුර යන ඉඩමෙන් පාර්ච්ස් 18.8ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ බස්නාහිරට: බස;
නැගෙනහිරට සහ දකුණට: එම ඉඩමේම කොටස්.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනෑකෝරලේ අනුරගොඩ පිහිටි මනුකුලගහකුඹුර යන ඉඩමෙන් පාර්ච්ස් 22.2ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ බස්නාහිරට: එම ඉඩමේම කොටස්;
නැගෙනහිරට සහ දකුණට: බස.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනෑකෝරලේ අනුරගොඩ පිහිටි කහටගමවත්ත යන ඉඩමෙන් පාර්ච්ස් 11 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ බස්නාහිරට: එම ඉඩමේම කොටස්;
නැගෙනහිරට: බස;

දකුණට: බස සහ එම ඉඩමේම කොටසක්.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනෑකෝරලේ අනුරගොඩ පිහිටි පොල්හේන ලියද්ද යන ඉඩමෙන් පාර්ච්ස් 8ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ බස්නාහිරට: බස
නැගෙනහිරට සහ දකුණට: එම ඉඩමේම කොටස්.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අණ පරිදි,
අත්සන්කළේ: ආර්. ආර්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 5 වෙනි දින කොළඹදීය.

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශේ අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශකරමි :

යාපනේ දිස්ත්‍රික්කේ විලිකාමම් උතුරු අදායම් පාලක කොට්ඨා
ශයේ පල්ලේ විමම්කමම් යන ගමේ පිහිටි මහත්කල්ලම් යන
ඉඩමෙන් 145' x 15' පමණ විශාල ඉඩම් කොටසට මායිම්:—

- උතුරට: නගර සභාවේ පාර;
- නැගෙනහිරට: නගර සභාවට අයිති ඇල;
- දකුණට: මායිද්දුරම-මයිලම් පි. බහිලම්. හි. පාර;
- බස්නාහිරට: විමම්කමම් පදිංචි කන්දප්පු කාරණියේ සු අයිති
කම් කියන ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය: J/LG/2658—LA 996.

වම් 1953ක් වූ පෙබරවාරි මස 17වැනි දින
කොළඹදීය.

අංකය: LP. 6475/J/AL/1795.

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ශේ අංක
9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ
ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශකරමි :

(1) ගාලු දිස්ත්‍රික්කයේ බෙන්කොට වලල්ලාපිටි කෝරළේ
කලන්කොටුව නමැති ගමෙහි පිහිටි ලෙව්වකුඹුර නමැති
ඉඩමෙන් පර්චස් 15.55ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති ඉඩම්
කොටසක්:—

- උතුරට: මාවන් වෙදමහත්මයා අයිතිකම් කියන ඉඩම;
- නැගෙනහිරට: රජයේ ඉඩම් (කැලේ);
- දකුණට: ලිලියන් විජේසුන්දර සහ තවත් අය අයිතිකම්
කියන කුඹුර;
- බස්නාහිරට: මාවන් වෙදමහත්මයා අයිතිකම් කියන කුඹුර සහ
කලුගල් ඇල.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1953ක් වූ ජනවාරි මස 26වැනි දින
කොළඹදීය.

අංකය: Q. 4246 A/J/DEA/2149.

1950ශේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදායකරන බැවින් 1950ශේ අංක 9 දරන
ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො. අඩමේ නම	විස්තර	මම්—ඒකලකුරුද්විත්ත	ප්‍රමාණය, අ. රූ. ප.
5	ඒකලමහත්මයා .. කුරුඳු ඉඩම සහ ගොඩනැගිලි	ඒ. ඇල්. ජේ. කාසිබාබරේ රජවතු, "ආචන්ති", 35 0 6.5 මිගවුම්	
6	— .. ඉඩමේ පාර	එම	0 3 13.2
7	ඒකලමහත්මයා .. කුරුඳු, පොල් ඉඩම් සහ ගොඩනැගිලි	එම	35 2 35.6
8	එම .. කුරුඳු, පොල් සහ රබර් ඉඩම්	එම	62 1 23.0
9	— .. ඉඩමේ පාර	එම	1 2 2.2
10	ඒකලමහත්මයා .. පොල්, කුරුඳු ඉඩම සහ ගොඩනැගිලි	එම	79 1 2.6

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ මෙහෙත් සබඳකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ මැයි මස 8 වැනි දින ප්‍රථිභාග 9.30ශේ වේලාවට කොළඹ නවීනවේදී
මා සම්මුඛ වීය යුතුයි.

තවද වම් 1953ක් වූ අප්‍රේල් මස 24වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සභාවකට ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්,
එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වත්දී ලේලිමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා මෙහි
පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක් වූ මාර්තු මස 6වැනි දින
කොළඹ නවීනවේදීය.

ඒ. සෙන්ටි. පී. විජේමාන්න,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවේණික පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

ආවේණික ගම් සිතියම් නො. 70, ආචාර්ය නො. 4. ගම්—ලෙඩ්විත්දූව

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
122 පල්ලෙගොඩ කැටල්	අවුරුදු 40ක් වයස ඇති පොල් ගස් 55ක්ද, අවුරුදු 30-50 අතර වයස ඇති කොස්ගස් 14ක්ද, අවුරුදු 2-8 අතර වයස ඇති රබර් ගස් 20ක්ද, අවුරුදු 30ක් වයස ඇති රබර් ගස් 1ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති දෙහි ගස් 1ක් සහ අවුරුදු 20ක් වයස ඇති ඉඹුල් ගස් 2ක්ද, තිබෙන වත්ත	වැලිපැන්නේ ලෙඩ්විත්දූවේ දෙබන්ගොඩ ආරච්චිගේ එම්. ජි. නානාගෝනාගේ මහත්මයා, දෙබන්ගොඩ ආරච්චිගේ දෙබන් ලොරන්ස් ගුණරත්න කාරුණික සානාච්චි මහත්මයා, ලියනගේ ගෝමස්, ලියනගේ සුබනේර්ස්, ලියනගේ චේලිත්, ලියනගේ දියස් සිංහසේන, ලියනගේ සැමි	1 1 17.3
123 කරන්කොර	එම		0 0 16.9
124 පල්ලෙගොඩ කැටල්	අවුරුදු 30-40 අතර වයස ඇති පොල් ගස් 14ක්ද, කොස්ගස් 1ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති ආඹගස් 2ක්ද, පම්බෝලගස් 1ක්ද, අවුරුදු 2ක් වයස ඇති රබර් පැල 8ක්ද, අවුරුදු 3ක් වයස ඇති පුවක් පැල 4ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති එරඹුදුගස් 1ක්ද තිබෙන වත්ත	එම	0 0 29.1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිදුකරන සියලුදෙනාම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 20 වැනි දින අපරහාය 3.30ට කර්තර කමිටුවේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයක්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 3 වැනි දින කර්තර කමිටුවේදීය. අයි. ආල්. පර්කිනන් විස්, කර්තර දිනුකයේ ආණ්ඩුවේ ආචාර්ය උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවේණික පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මුල් පැය නො. A 3,381. ගම්—දුංගිරිය (කර්තර දිනුකය)

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 පිඹිලන්ගි ඇස්වෙට්	සීර ගොඩනැගිලි දෙකක් සහ බදුමෙන් කොළඹ නැව්ලොක්ටවුන්හි ස්කොල්වක් නැඟූ ලිද්දක්ද තිබෙන අවුරුදු 40ක් වයස ඇති රබර් සහ පොල් වත්ත	පාර් “චේට්ටාර්ස්. ලොප්” නිවසෙහි ජී. ආම්. ඒ. ප්‍රනායු. නෝනා මහත්මයා	4 3 29.5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිදුකරන සියලුදෙනාම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 21 වැනි දින අපරහාය 2.30ට කර්තර කමිටුවේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයක්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 3 වැනි දින කර්තර කමිටුවේදීය. අයි. ආල්. පර්කිනන් විස්, කර්තර දිනුකයේ ආණ්ඩුවේ ආචාර්ය උප ඒජන්තතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවේණික පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

ආවේණික ගම් සිතියම් නො. 127ට ආචාර්ය නො. 1. ගම්—බෙල්ලන (කර්තර දිනුකය)

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
482 ගලුමුත්තේ	අවුරුදු 30ක් වයස ඇති රබර් ගස් 43ක්ද, කොස් ගස් 2ක් සහ අවුරුදු 15ක් වයස ඇති පුවක් ගස් 16ක්ද තිබෙන අවුරුදු 20ක් වයස ඇති රබර් වත්ත	අගලවත්තේ බෙල්ලන පදිංචි කොතිලමුල්ල ආරච්චිගේ හෙරේනිස් සහ දම්මගේ නිමල්ගාමි	0 1 3.4
483 එම	රබර් ගස් 6ක්ද තිබෙන අවුරුදු 20ක් වයස ඇති රබර් වත්ත	කාලුම් ආරච්චිගේ සිසිලියා. නෝනා, බෙල්ලන, අගලවත්ත	0 0 19.2
484 එම	රබර් ගස් 1ක් තිබෙන අවුරුදු 20ක් වයස රබර් වත්ත	අගලවත්තේ බෙල්ලන පදිංචි දම්මගේ දෙබන් පිටර්	0 0 3.1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සිදුකරන සියලුදෙනාම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 24 වැනි දින පෙරවර 11.30ට අගලවත්තේ ආදර්ශී පාලක නිලධාරීතුමාගේ කන්තෝරුවේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයක්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 5 වැනි දින කර්තර කමිටුවේදීය. අයි. ආල්. පර්කිනන් විස්, කර්තර දිනුකයේ ආණ්ඩුවේ ආචාර්ය උප ඒජන්තතුමා.

LH 709.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—බැල්ලපිටියේ ආණ්ඩුවේ බැඳුම් පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වැනි කාණ්ඩයේ කරතිබෙන පංගාර්තුචල ප්‍රකාරයට කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

නො. අඩමේ නම	විස්තර	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	එල්මාගොඩමුවට .. වැව්කන්හිගේ කොටසක් ඇති කුඹුර, බැල්ලපිටියේ පදිංචි බෝපිටියගේ දුම්රිය අපවුහාමි විසින් අයිතිකම්කිසිවු ලැබේ.	0 0 6.1
4	හත්මිනිගේමුවට .. බැල්ලපිටියේ පදිංචි සුරිය ආරච්චිගේ රෙමියෙල් සිකෙසුරා විසින් අයිතිකම් කියන අවුරුදු 10ක් වයස හැඳින්වෙත් ඇති, ඇලක කොටසක්ද ඇති කුඹුර	0 0 6.2
5	එම .. බැල්ලපිටියේ පදිංචි සුරිය ආරච්චිගේ රෙමියෙල් සිකෙසුරා විසින් අයිතිකම් කියන අවුරුදු 20ක් වයස රබර්ගසක්ද, අමුණ සහ වැව්කන්හිගේ කොටසක්ද ඇති කුඹුර	0 0 5.6

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කලාපාධිකාරියට කිවෙන බව පොදු ජනයාට දැන ගැන්ම සඳහා හඟවෙහි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම නමුත්ම නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියා කරන අය වම් 1953ක්වූ අප්‍රේල් මස 24වැනි දින දවල් 2ට හොරණ ආදායම් පාලකතුමාගේ කාර්යාලයේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම්ද කියා, කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක්, ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකම් කොරතුරුත්, කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 4 වැනි දින කථනර කවිවේදිය. ඒ. ජී. ගොහර්ලි මොරගොඩ, කථනර දිනුක්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන සෑම 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර :—

නො. අඩමේ නම	විස්තරය	අයිතිකම්කියන්නා	ප්‍රමාණය, අ.රූ.ප.
11	ගුලුගහවත්ත .. අවුරුදු 40ක් වයස ඇති කොස්ගස් 1ක් සහ පොල්ගස් 9ක්ද, අවුරුදු 25ක් වයස ඇති පොල්ගස් 22ක් සහ කොස් ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පොල්ගස් 3ද, බිඳිං ගස් 2ක්ද, නත්නාන්ගස් 1ක්ද, රටදෙල්ගස් 1ක් සහ පුම්බන් ගස් 59ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පොල්ගස් 2ක්ද, කොහොඹගස් 1ක්ද, අඹගස් 3ක්ද, කොස්ගස් 1ක්ද, දොඹමිගස් 7ක්ද, මතුල්කරදගස් 1ක්ද, කජුගස් 1ක්ද, බොම්බිගස් 1ක්ද, පෙහෙලගස් 1ක්ද, කොට්ටන්ගස් 1ක් සහ පුම්බන්ගස් 10ක්ද, අවුරුදු 3ක් වයස ඇති පොල්ගස් 10ක්ද, කිතුල්ගස් 2ක්ද, අඹගස් 3ක්ද, සියඹලාගස් 2ක්ද, කොස්ගස් 2ක්ද, කොට්ටන්ගස් 2ක්ද, නාරනගස් 1ක්ද, වැලිකහගස් 1ක්ද, ගොඹපරගස් 3ක්ද, මේරලුගස් 1ක්ද, කෝපිගස් 13ක්ද, දොඹන්ගස් 3ක්ද, නත්නාන්ගස් 1ක්ද, පේරගස් 1ක්ද, රටගොරකගස් 1ක්ද, කෝන් ගස් 1ක්ද, පැපොල්ගස් 7ක්ද, මුරුංගාගස් 5ක්ද, කෙසෙල්පුරු 1ක්ද, සීර ගොඹනැගිලි 1ක් සහ නාවකාලික ගොඹ නැගිල්ලක්ද තිබෙන වත්ත	වාද්දුවේ පොතුපිටියේ සුසෙ හේවගේ ජයනේර්ජ් ප්‍රනාදු	0 1 8.8
13	ගුරුගහවත්ත .. අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 32ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පුම්බන්ගස් 1ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පෙහෙලගස් 1ක් සහ කැන්දගස් 2ක්ද තිබෙන වත්ත	වාද්දුවේ පොතුපිටියේ සුසෙ හේවගේ ලියන් ඒනගේන, සුසෙ හේවගේ ඇලවිත් ප්‍රනාන්දු, මිගමුවගේ සයිමන් ගුණසිංහ, මිගමුවගේ ඇලගේවගේ ඇලගේ ගවිකමදස, මිගමුවගේ වෝට් කාරුණ්දස, වාද්දුවේ මොල්ලිගොඩ, සුසෙහේවගේ පිටර් ප්‍රනාන්දු	0 1 12.9
14	එම .. අවුරුදු 40ක් වයස ඇති ගොරකහගස් සහ පොල්ගස් 3ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති මුණමල්ගස් 1ක්ද, පුම්බන්ගස් 2ක්ද, සීර ගොඹනැගිලි 2ක් සහ බිඳුමෙන් තැණු කාපප 3ක්ද තිබෙන වත්ත	වාද්දුවේ පොතුපිටියේ මිගමු මිගේ කාරුණරත්න සහ ආර්. ඇලිනා ප්‍රනාන්දු	0 0 17.1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කීයා සිටින සිසිලදෙනාම නම හඳුන්වා හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 25වැනි දින පෙරවරු 9ට කථනර කවිවේදියේ දී මා සමීඳු වස යුතුයි.

නමද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 16වැනි දිනට මින්හෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිලිබඳ විස්තරත්, මින්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 5වැනි දින කථනර කවිවේදිය. අයි. ඇල්. පර්කිනන්හිස්, කථනර දිනුක්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

LH. 674.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—වැල්පැත්ත-මිගහනැත්ත පාරේ අවිත්තාව පාලම් ලග පාර පලල්කිරීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වැනි කාණ්ඩයේ කරතිබෙන පංගාර්තුචල ප්‍රකාරයට කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

නො. අඩමේ නම	විස්තර	ප්‍රමාණය, අ.රූ.ප.
113	කුඩලුකුඹුරේවෙල .. ගහිරල පදිංචි නාකන්දලගේ නන්දපුරිස්, කහවිඳුනෙලාගේ මැන්දිස්හාමි, උඩුගම පදිංචි වලාකුලුආරච්චිගේ සිරිනේර්ජ්, එමගේ පොඬිහාමි සහ ඕඩිස්හේ පදිංචි උහන්මුවටගේ දියෝනිස් යන අය විසින් අයිතිකම් කියන කුඹුර	0 0 17.1
114	එම .. එම ..	0 0 12.7

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමේ ආණ්ඩුවේ කලාපව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා ගස්වෙහි වගන්තියේ චිත්‍රාංශ 2 ක් නිවැරදි කර ගැනීමට මෙයින් දැනුම් දෙමි.

ඉහත සි ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ ඇමදෙනම නමුත් නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියා කරන අය වම් 1953 ක්‍රි. අප්‍රේල් මස 25 වෙනි දින පෙරවර 10 වන බදු කොටසට මා ඉදිරිපිටට පැමිණ එ කොටස අත්දැකීම අයිතිවාසිකම් ද කියා කියවීමට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ නමුත් අයිතිකරු නොදන්නා අයට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වම් 1953 ක්‍රි. මාර්තු මස 4 වෙනි දින කථනර කමිටුවේ දීය.

ඒ. ජී. ගොගර්ලි මොරගොඩ, කථනර දිනපත්‍රකයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. 143 මෙහි අවිසාන ගම් සිතියමට අනිවේක නො. 2. ගම්—පහල නාරගල, කථනර දිනපත්‍රකය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
392 පහලගෙවත්ත	අවුරුදු 40 ක් වයස ඇති පොල්ගස් 1 ක්ද, අවුරුදු 10 ක් වයස රබර් 1 ක්ද, පොල්ගස් 1 ක්ද, දෙඩක් ගස් 10 ක්ද, ඉහුම් දැල්ල ගස් 1 ක් සහ පුවක් ගස් 5 ක්ද, අවුරුදු 3 ක් වයස ඇති නැදුන් ගස් 3 ක්ද, කජු ගස් 1 ක්ද, අනෝදු ගස් 1 ක්ද, බෙලි ගස් 1 ක්ද, හෝ පඳුරු 7 ක් සහ නාවකාලික වැසි සිඹු ගස් කොටසක්ද තිබෙන වත්ත	ගෝමිත්තේ පහල නාරගල පදිංචි පහලගේ ජූලිය සිංහසේන, පහලගේ දෙන්න උපාර්ථ අප්පහාමි, පහලගේ ආරේන් සිංහසේන, පහලගේ සුගතන් සිංහසේන, පහලගේ ජූලානි සිංහසේන, පහලගේ දෙන්න පැරුන් සිංහසේන, හිදුල්ලගේ ඇසිල්ල නෝනා, මැවිල්ල සහ මැසිකිලියේ කොටසට පහලගේ ජූලිය සිංහසේන අයිතිකම් කීපයක් උරුම	0 0 5
393 අදසුරියගේගොඩ	අවුරුදු 15 ක් වයස ඇති පොල්ගස් 3 ක්ද, අවුරුදු 40 ක් වයස ඇති පොල්ගස් 2 ක්ද, අවුරුදු 10 ක් වයස ඇති පුවක් ගස් 1 ක් සහ රබර් ගස් 7 ක්ද තිබෙන වත්ත	ගෝමිත්තේ පහල නාරගල පදිංචි අදසුරියගේ දෙන්න නෝමස් අප්පහාමි සහ මුතුකුඩා ආරච්චිගේ දෙන ලුසිනෝනා හාමිත්තේ	0 0 8.8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්‍රි. අප්‍රේල් මස 27 වැනි දින ප්‍රථිභාග 10 වන කොටසින් වන කොටස රැස්වීම් ශාලාවේදී මා සම්මුඛ විභාග කළාය.

තවද වම් 1953 ක්‍රි. අප්‍රේල් මස 18 වැනි දිනට මත්තේ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු බැවින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්‍රි. මාර්තු මස 5 වෙනි දින කථනර කමිටුවේ දීය.

අයි. ඇල්. පර්බිනන්සිස්, කථනර දිනපත්‍රකයේ ආණ්ඩුවේ අනිවේක උප ඒජන්තතුමා.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

අවිසාන ගම් සිතියම නො. 126 ට අනිවේක නො. 4. ගම්—කිතුල්ගොඩ, කථනර දිනපත්‍රකය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
616 විනානගෙවත්ත	අවුරුදු 5-18 අතර වයස ඇති පොල්ගස් 2 ක් සහ අවුරුදු 2-5 අතර වයස ඇති පැපොල් ගස් 2 ක් තිබෙන වත්ත	කිතුල්ගොඩ පදිංචි ඕනානගේ ලොයාර්ස්	0 0 2.2
617 එම	අවුරුදු 1-12 අතර වයස ඇති පොල්ගස් 2 ක්ද, අවුරුදු 3 ක් වයස ඇති කෝපිපැල 3 ක්ද, කොසෙල් පඳුරු 3 ක් සහ පැපොල් ගස් 2 ක්ද, අවුරුදු 20 ක් වයස ඇති කිතුල් ගස් තිබෙන වත්ත	කිතුල්ගොඩ පදිංචි මහවිතා නගේ දෙන්න කොර්නෙල්ස්	0 0 2.8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්‍රි. අප්‍රේල් මස 27 වෙනි දින අපරභාග 3 ට අගලවත්තේ ආදාමි පාලක නිලධාරීන්ගෙන් කන්තෝරුවේදී මා සම්මුඛ විභාග කළාය.

තවද වම් 1953 ක්‍රි. අප්‍රේල් මස 18 වෙනි දිනට මත්තේ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු බැවින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953 ක්‍රි. මාර්තු මස 5 වෙනි දින කථනර කමිටුවේ දීය.

අයි. ඇල්. පර්බිනන්සිස්, කථනර දිනපත්‍රකයේ ආණ්ඩුවේ අනිවේක උප ඒජන්තතුමා.

LH. 733.

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම්:—සරිකම්මුල්ල-පරත්ත ගම් සහ පාර පසුල්කිරීම පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිවේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ” පස්වෙනි කොටසේ කරතිබෙන පාහාරවලට ප්‍රකාරයට කෘතීන් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නීතිආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩමගම්:—

මුල් සිතියම නො. A 2,600. ගම්—සරිකම්මුල්ල, පානදුර කොටමුන, කථනර දිනපත්‍රකය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 කෝන්ගොවත්ත	සරිකම්මුල්ලේ පදිංචි වෙද්දු ව පිදුනලාගේ ඩික්කන් පොත්සේනාපිසිස් අයිතිකම් කියන අවුරුදු 30 ක් වයස ඇති පොල්ගස් 1 ක්ද, අවුරුදු 10 ක් වයස ඇති ජම්බු ගස් 1 ක්ද, අවුරුදු 5 ක් වයස අඹ ගස් සහ පුවක් ගස් 2 ක්ද, දෙඩම් ගස් 2 ක්ද, අවුරුදු 3 ක් වයස පොල් පැල 3 ක් සහ පැපොල් ගස් 1 ක්ද, කොසෙල් පඳුරු 4 ක්ද ඇති ඉඩම		0 0 2
2 එම	සරිකම්මුල්ලේ පදිංචි බේරුවලගේ ආනර් ප්‍රනාන්දු පිසිස් අයිතිකම් කියන අවුරුදු 50 ක් වයස කොස් ගස් 2 ක්ද, අවුරුදු 15 ක් වයස දෙඹ ගස් 2 ක්ද, දෙල් ගස් සහ හල් ගස් 2 ක්ද, අවුරුදු 10 ක් වයස පොල් ගස් 5 ක්ද, අඹ ගස් 2 ක්ද, පුවක් ගස් 2 ක්ද, අවුරුදු 5 ක් වයස පොල් ගස් 4 ක්ද, කජු ගස් 1 ක්ද, පුවක් ගස් 8 ක්ද, අනෝදු ගස් 1 ක්ද, ඇඹරුල්ල ගස් 1 ක් සහ අඹ ගස් 4 ක් ඇති ඉඩම		0 0 6.2

එකීවත් ඉඩම් අයිතිකරගැනීමට අණවූවේ කලාපානි තිබෙන බව පොදු ජනාධිපති දැනගැනීම සඳහා ගවේනි වගන්තියේ ඒකාකර තිබෙන හැටිට මෙයින් දැනුම් දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනෙකු කමුත් නොහොත් කමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1953ක්වූ අප්‍රේල් මස 28වෙනි දින උදේ 10ට කථනර කමිටේයේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොයිඅන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනත් ඊට ඇත්තාවූ කමුත්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 4වෙනි දින කථනර කමිටේයේදීය.

ඒ. ඊ. ගොගර්ලි මොරගොඩ, කථනර දිනපත්‍රිකයේ අණවූවේ උප ඒජන්තතුමා.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කනත්තමිත්ත. ගොඹොත් කෑට කැල ග හ ව් ක නොගොත් කුටකුර ගහවත්ත	අවුරුදු 40ක් වයස රටදේශයේ 1ද, අවුරුදු 15ක් වයස ඇති ඇත්දෙමටගස් 1ද, දෙහිගස් 1ක්ද, පොල් ගස් 4ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පොල්ගස් 4ක්ද, ගොඩපරගස් 1ක්ද, පුලුන්ගස් 2ක්ද, ලුණුමුදුල්ලගස් 3ක්, අවුරුදු 5ක් වයස ඇති පොල්ගස් 8ක්ද, කොස් ගස් 2ක්ද, පේරගස් 1ක්ද, පුවක්ගස් 3ක්ද, ගොඩපරගස් 1ක්ද, ගොරගස් 1ක්ද, නැදුන්ගස් 1ක්ද, ලුණුමුදුල්ල ගස් 6ක්ද, අවුරුදු 2ක් වයස ඇති නැදුන්ගස් 1ක්ද, අඹගස් 4ක්ද, ගොඩපරගස් 2ක් සහ කොසෙල් පරුරුදු තිබෙන මත්ත	ගල්පාන, පානකඩ පදිංචි (1) මුණසිංහ සිංහ අප්පු, (2) මුණසිංහ සරලිස් සිල්වා, (3) කරුණමුනි බසිසා නෝනා, (4) කරුණමුනි දන්දිරිස් සිල්වා, (5) හතුරුසිංහ එරෙලිස් සිල්වා, (6) මුණසිංහ ජයවිත් තිලකරත්න, (7) මුණසිංහ පිටර් සිල්වා, (8) මුණසිංහ සුවාසිස් සිල්වා, සියලු දෙනාම පානකඩ, ගල්පාන	0 1 19.5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම හමන් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍ර අයවලුන් හෝ වම් 1953ක්වූ මැයි මස 4 වැනි දින අපරහාග 3ට කථනර කමිටේයේදී මා සම්මුඛව විචල්‍ය කළෙමි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැටිත් මා වෙත (පිටපත් දෙනකක් සහිතවූ) ලියවිලිකීන් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 5වෙනි දින කථනර කමිටේයේදීය.

අයි. ඇල්. පර්නිනන්ඩ්ස්, කථනර දිනපත්‍රිකයේ අණවූවේ අතිරේක උප ඒජන්තතුමා.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කොටගොඩදෙහිය කුමුර ගොඩගොඩදෙහිය කුමුර	සිරි ගොඩනැගිලි දෙකක් තිබෙන මත්ත	පානදුරේ ටී. එම්. බසස්, දෙස්කර මහත්මයා	0 0 3.4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම හමන් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍ර අයවලුන් හෝ වම් 1953ක්වූ මැයි මස 4වෙනි දින අපරහාග 4ට කථනර කමිටේයේදී මා සම්මුඛව විචල්‍ය කළෙමි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී ගැටිත් මා වෙත (පිටපත් දෙනකක් සහිතවූ) ලියවිලිකීන් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 5වෙනි දින කථනර කමිටේයේදීය.

අයි. ඇල්. පර්නිනන්ඩ්ස්, කථනර දිනපත්‍රිකයේ අණවූවේ අතිරේක උප ඒජන්තතුමා.

No. LD. 4404/J/AL/2014 (VE).

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7වෙනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පලාතේ මහනුවර. දිනපත්‍රිකයේ පානදුරේ කොට්ඨාසයේ පලිස්පත්තුව කෝරළේ වැදගම්බැද්ද ගමෙහි පිහිටි අ. 2, රූ. 2, ප. 12ක් ඕනෑලූ මුල් පලාත් නො. P. P. A 1,829 සඳහන් ලොව 13 දරන මහබෙරිය නැත්තවත්තේ ලෝලගමුල හේන නැමති ඉඩම.

දුනාම අයිතිවාසිකම් කියන අයගේ නම, උත්තරානුචර "මල්ලි මුල්ලි" විදියේ නො. 116 පිහිටි සීමාසහිත "ද ඇත්ගේලෝ ලෝලන් ඇත්ති ජනරල් එස්ටේට්ස්" කොමිට්ටිය.

ඒජන්තවරු: කොළඹ සීමාසහිත "බොරිස් මුල්ලි" කොමිට්ටිය.

රාමුක්කිලියේ පදිංචි නැත්තකොහේගෙදර ලොකු මැණිකා සහ එම ගෙදර පුංචිමැණිකා යන අය අරමුල් කරයි.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම කම් කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 21වෙනි දින උදේ 9.30ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි.

කවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 14වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 7වෙනි දින
මහනුවර කම්බේරියේදීය.

ජී. ජී. ශ්‍රේණියර්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

ඇල්. ඩී. 4324

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උපවගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

වගන්ති පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුකුමර සහ යටිකුමර කොට්ඨාසයේ යටිකුමර මැදපළාත කෝරළයේ දෙබන්වල ගම පිහිටි අක්කර 2, රූඹ 3, පර්චස් 36.6 පිහිටුවූ මුල් පලාත් නො. 1,927 ලොවිස් 1, 2, 3, 4, 5 සහ 6 කියා විස්තර කර තිබෙන නො. 2 කුරුමාවන්ත නොහොත් සිකුරපොත.

අයිතිකරුවන්ගේ නම : මාකලේ පදිංචි මොහොමඩ් කාසිම් හජ්ජ් යාද්

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම කම් කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 23වෙනි දින පෙරවර 10.30ට මහනුවර කම්බේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි.

කවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 16වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 5වෙනි දින
මහනුවර කම්බේරියේදීය.

ජී. ජී. ශ්‍රේණියර්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

LP. 5803.

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම් :—පෝරම් පොල්වත්ත පාර පසුල්කිරීම පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ” පස්වෙනි කොටසේ කර්තව්‍ය පංතියට අදාළව පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම් :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ.රූ.ප.
62	නොබද්ධවත්ත, ඇස්මත්වි නො. 1,092, 1,094 සහ 1,095 කොටස් 3 වැනි නො. 3	අවුරුදු 12ක්වූ රබර්ගස් 7ක්ද, අවුරුදු 30ක්වූ පොල්ගස් 4ක්ද, අවුරුදු 20ක්වූ දෙල්ගස්ක්ද, අවුරුදු 20ක්වූ අම්බසක් සහ අවුරුදු 4ක්වූ සුටක්ගස්ක් ඇති ඉඩම	පෝරම් පදිංචි ඇස්. සරනේලීස්, ඇස්. සුමදේරීස්, ඇසිලීන් රණසිංහ සහ ජී. බිබිලීම්. ඩී. ගුණතිලක යන අය එකතුව	0 0 7.6 0 0 7.6

එබැවින් ඉඩම අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කලාපවාසි නිබන්ධන බිම් පොදු ජනාධිපති සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් ඇත්නම් සෑමදෙනාම කමුත්ම නොහොත් කමුත්වෙනුවෙන් ක්‍රියාකරණ අය වම් 1953ක්වූ අප්‍රේල් මස 22වෙනි දින පෙරවර 10.15ට (A. M.) කනිෂ්ඨ ආම්බලන්තොඩි නානායකමිදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අයුරුම අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නේ ඕනෑවා සහ මෙම ඉඩම් මේකුට ඉල්ලා සිටින මුදල් ගණනත් ඊට ඇත්නම් කමුත්ගේ අයිතිකම නොරතුරුත් කියා සිටින්නේ ඕනෑවම මෙයින් දැනගත යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 5වෙනි දින
ගාල්ලේ කම්බේරියේදීය.

රේස් රජිම්,
ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත වුමා.

අංකය : LA. 7404/J/E/1416.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගමුව පාර හත්පත්තුවේ උතුරු කටුගමුව පාර කෝරළේ බෝහන්දිය නම් ගමෙහි පිහිටි කම්බේරියලයේ සහ කිරුමැටියාහේන නමැති ඉඩම්වලින් අ. 1ක පිහිටියක් ඇති නො. 2,179 දරන අවසාන ගම් මැණීමේ ඇලුස්මේ 1වැනි අතිරේකයේ 108වැනි කැබැල්ලෙහි මෑත වඩා විස්තරව හැඳින්වෙන බිම් ප්‍රමාණය.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම කම් කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 20වෙනි දින ප්‍රථිහාග 9.30ට කුරුණෑගල කම්බේරියේදී මා සම්මුඛව පිය යුතුයි.

කවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 13වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 27වෙනි දින
කුරුණෑගල කම්බේරියේදීය.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,
වගන්ති පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවෙන්.

අංකය : LA/7521/J/E/1945.

1950න් අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

සුරැණියාල දිගුකුකුකේ දඹදෙනිය හත්පත්තුවේ මල්මේපත්තුව කෝරළේ කඩපත්වැහැර නම් ගමේ පිහිටි බෝගහමුලයේ නොහොත් හොරකහලන්ද සහ හොබවිලගාමාගේ නමැති ඉඩම්වලින් අක්කර 2, රූඩ් 0, පර්චස් 14.7ක වගාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය වන 1,222 දරන මුල් පලාතයේ 1 සහ 2 කැබලියයි වඩා විස්තරව හැඳින්වෙන බිම් ප්‍රමාණය වේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 20 වැනි දින පූර්වහාන 9.30ව සුරැණියාල කවිචේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කාරුණි පිලිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලියන් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ පෙබරවාරි මස 21 වැනි දින සුරැණියාල කවිචේරියේදීය.

ඇන්. ඇන්. ඩී. ජේලා, මහම පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

අංකය : LA. 7376/J/HLG/1161.

1950න් අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950න් අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

සුරැණියාල දිගුකුකුකේ දඹදෙනිය හත්පත්තුවේ උඩපොල මෙදලස්ස පළාතේ පරබෙවිල නම් ගමේ පිහිටි කෝන්ගහමුල වත්ත නමැති ඉඩමෙන් අක්කර 0, රූඩ් 0, පර්චස් 18.5ක වගාලත්වයක් ඇති බිම් කොටසවන A 1,219 දරන මුල් පලාතයේ 1 සහ 2 වැනි කැබලියයි වඩා විස්තරව හැඳින්වෙන බිම් ප්‍රමාණය වේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 23 වැනි දින පූර්වහාන 9.30ව සුරැණියාල කවිචේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කාරුණි පිලිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලියන් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 3 වැනි දින සුරැණියාල කවිචේරියේදීය.

ඇන්. ඇන්. ඩී. ජේලා, මහම පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

අංකය : LA. 7111/J/HLG/374.

1950න් අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950න් අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

සුරැණියාල දිගුකුකුකේ දඹදෙනිය හත්පත්තුවේ රැකෝපත්තුව කෝරළේ හොබවිල නම් ගමේ පිහිටි මාකොටුවේ කුඹුර නමැති ඉඩමෙන් අක්කර 0, රූඩ් 0, පර්චස් 19.8ක වගාලත්වයක් ඇති නො. 1,489 දරන අවශ්‍යතා ගම් මැනීමේ සැලැස්මේ 2 වැනි අතිරේකයේ 143 සහ 144 වැනි කැබලියයි වඩා විස්තරව හැඳින්වෙන බිම් ප්‍රමාණය වේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 23 වැනි දින පූර්වහාන 9.30ව සුරැණියාල කවිචේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 15 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කාරුණි පිලිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලියන් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 7 වැනි දින සුරැණියාල කවිචේරියේදීය.

ඇන්. ඇන්. ඩී. ජේලා, මහම පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

LA: 3398/J/LLD/8/53.

1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩු අදහස් කරන බැව් 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කිසියත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	හොරකැලේ	අවුරුදු 30කට මැනීම් මගින් ඇති පොල්මත්ත	G. D. සිතෝස් අප්‍රේල්, කරුණකුමාරවත්ත, මාදම්පේ	0 1 6
2	එම	එම	එම	0 3 9
3	එම	එම	එම	0 2 14
4	එම	සෙවිලිකරන් ඊද නාවකාලික පොල්අතු ගෙයක් ඇති අවුරුදු 15-40 දක්වා මගින් ඇති පොල්මත්ත	එම	8 0 22
එකතුව				9 3 11

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 20 වැනි දින පූ. හා. 10 වේලාවට හලාවත අභාර පාලක කාර්යාලයේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 11 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එක් ඉඩම ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැවිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 4 වැනි දින
පුත්තලම් කවිවේරියේදීය.

සී. ද පොත්සේනා,
පුත්තලම්-හලාවත දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

LA 3399/J/LLD/7/53.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මුල් පලයන් හො. A 1,192. ගම—වැලිගේගේ (කොටස)

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
1 ගණේසත්වත්ත මීට ඉහත මැලිගේගේ වත්ත යන නමින් ප්‍රසිද්ධ වූයේ, වේ. ඩී. හො. 4 ඉඩම් බදු අයවීමේ හො. 39 වූ කොටසක්	අවුරුදු 30 කට පැවි වයස ඇති පොල්වත්ත	S.K. ගණේසත්, 94, බහාර් ස්ට්‍රීට්, කොච්චිකොටේ	7 0 0
			එකතුව .. 7 0 0

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 20 වැනි දින පුච්භාග 10 වේලාවට හලාවත අභාර පාලක කාර්යාලයේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එක් ඉඩම ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැවිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 4 වෙනි දින
පුත්තලම් කවිවේරියේදීය.

සී. ද පොත්සේනා,
පුත්තලම්-හලාවත දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

LA. 3394/J/LLD/2923.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මුල් පලයන් හො. A 1,191. ගම—මැදමහවැව

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
1 අඹගහවත්ත	පොල්වත්ත (පරණ) .. වේ. ම. ඔවුරෙන්ඩි නාඹාර්, කොස්වාඩිය, මහවැව		2 0 0
			එකතුව .. 2 0 0

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා සහිත සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අප්‍රේල් මස 21 වැනි දින පූ. හා. 3 වේලාවට නාත්තන්ගේ අදහස් පාලක නිලධාරීතුමාගේ කාර්යාලයේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අප්‍රේල් මස 11 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එක් ඉඩම ලබාගැනීම හැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැවිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 4 වෙනි දින
පුත්තලම් කවිවේරියේදීය.

සී. ද පොත්සේනා,
පුත්තලම්-හලාවත දිස්ත්‍රික්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

LA. 3397/J/LLD/2921.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉඩම පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැවින් 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මුල් පලයන් හො. A 1,182. ගම—හාල්දඹුවන

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
1 කහවගහවත්ත	මැව් බිත්ති සහ පොල්අතු සෙවිලිකරලද නාචකාලික ගොඩනැගිල්ලක් ඇති අවුරුදු 3-35 ක් වයස ඇති පොල් වත්ත	R. K. වලොසිසේනා අප්‍රසාම්, හාල්දඹුවන, දංකොටුව	0 2 19
2 එම	අවුරුදු 30 ක් වයස ඇති කොස්ගස් 2 ක් සහ අවුරුදු 30 ක් වයස ඇති පුම්බුන්ගස් 4, අවුරුදු 3 ක් වයස ඇති පොල්ගස් 13 ක් සහ අවුරුදු 35 ක් වයස ඇති පොල් ගස් 11 ක්ද අඹ-ඉ ඇති පොල් වත්ත	එම ..	0 1 2
3 එම	අවුරුදු 35 ක් වයස ඇති පොල්ගස් 3 ක් ඇති පොල් වත්ත	එම ..	0 0 3
			එකතුව .. 0 3 24

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම නම නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත් අයවලුන් හෝ එම් 1953ක්වූ අප්‍රේල් මස 21 වැනි දින අ. හා. 3 වේලාවට නාත්තන්තිස අදායම් පාලක නිලධාරීන්ගේ කාර්යාලයේදී මා සම්මුඛවිය යුතුයි.

නවද එම් 1953ක්වූ අප්‍රේල් මස 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබා ගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා මෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

එම් 1953ක්වූ මාර්තු මස 4 වැනි දින
පුත්තලම් කවිවේරියේදීය.

සී. ද පොත්සේකර,
පුත්තලම්-හලාවත දිස්ත්‍රික්කයේ අණකුම්බේ උප ඒජන්තතුමා.

LA 3113/J/HLG/517.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණකුම්බේ අදහස්කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මුල් පලයෙන් හො. A 1,212 ගම—නෙයිනාමබම බිස්නාභීර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. ර. ප.
1	ගලයාය ඇස්වෙලි	එක ගල්වලක් සහ ගල් ශ්‍රීදක්ද, එක සීර පෝම්ප කාම්බරේ සහ සීර කක්කුස්සියක් සහ ගරප් එකක්ද, එක සීර කක්කුස්සියක් සහ සීර බංගලාවක් සහ සීර බිත් ගාලාවක් ඇති අවුරුදු 8-50ක් වයස ඇති පොල් වත්ත	R. M. V. විශ්වාච්චි අච්චාරි c/o J. W. M. මුත්තුවසිරි පිල්ලේ, මෙයින් ස්ත්‍රීම්, මිගොමුම	1 1 11.2
				එකතුව .. 1 1 11.2

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම නම නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත් අයවලුන් හෝ එම් 1953ක්වූ අප්‍රේල් මස 21 වැනි දින අ. හා. 3 වේලාවට නාත්තන්තිස අදායම් පාලක නිලධාරීන්ගේ කාර්යාලයේදී මා සම්මුඛවිය යුතුයි.

නවද එම් 1953ක්වූ අප්‍රේල් මස 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා මෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

එම් 1953ක්වූ මාර්තු මස 4 වැනි දින
පුත්තලම් කවිවේරියේදීය.

සී. ද පොත්සේකර,
පුත්තලම්-හලාවත දිස්ත්‍රික්කයේ අණකුම්බේ උප ඒජන්තතුමා.

LA 3395/J/LLD/2911.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණකුම්බේ අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මුල් පලයෙන් හො. A 1,175. ගම—කීර්මැටියාන නැගෙනහිර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. ර. ප.
1	මුලුත්කාමුකුලේ සහ මැදමුකලාන	අවුරුදු 35ක් වයස ඇති කොස්ගහක් සහ පොල්ගස් 10ක් අඩංගු ඇති පොල්වත්ත	O. L. V. V. N. ජේදු නාරායනන් වෙට්ටියාර් c/o A. L. කරුප්පසියා පෙර්වෙයි, 265, මෙයින් ස්ත්‍රීම්, මිගොමුම සහ K. N. S. A. අභිකප්පා වෙට්ටියාර්, 219, මෙයින් ස්ත්‍රීම්, මිගොමුම	0 0 18
2	එම	පොල් අතු වහල සහ මැටිපිත්තියෙන් යුත් නාමකාලික ගොඩනැගිල්ලක් ඇති අවුරුදු 35ක් වයස ඇති පොල්වත්ත	එම	5 2 6
3	එම	අවුරුදු 35-50 වයස ඇති දෙල්ගස් 2ක් සහ අවුරුදු 10ක් වයස ඇති දෙල්ගස් 4කුත්, කොස්ගහක්ද, අවුරුදු 35ක් වයස ඇති පොල්ගස් 2ක් අඩංගු ඇති වත්ත	එම	0 3 39
				එකතුව .. 6 2 23

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිටින සියලුදෙනාම නම නමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත් අයවලුන් හෝ එම් 1953ගේ අප්‍රේල් මස 21 වැනි දින අ. හා. 3 වන නාත්තන්තිස අදායම් පාලක නිලධාරීන්ගේ කාර්යාලයේදී මා සම්මුඛවිය යුතුයි.

නවද එම් 1953 අප්‍රේල් මස 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා මෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

එම් 1953ක්වූ මාර්තු මස 4 වැනි දින
පුත්තලම් කවිවේරියේදීය.

සී. ද පොත්සේකර,
පුත්තලම්-හලාවත දිස්ත්‍රික්කයේ අණකුම්බේ උප ඒජන්තතුමා.

LA 3081/J/HLG/372.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණකුම්බේ අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මුල් පලයෙන් හො. A 1,204. ගම—මවුරමඩයවිලිවලි

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. ර. ප.
1	මදුරමුඩවෙලිමු	ලිදක් සහ අවුරුදු 20ක් වයස ඇති තල්ගහක්ද, අවුරුදු 30ක් වයස ඇති අඹගහක් සහ අවුරුදු 30ක් වයස ඇති කොහොඹගහක් ඇති පොල්වත්තක කොටසක්	නැයිතිස් අල්ලාපිවිවෙලි මුහම්මද් යුනිස්ගේ උරුමක්කරුවෝ, කේ. මීර සයිමු ලෙහිවෙලි පෙරිය කබීර්පු, කල්පිටිය, බලකාරයා	0 0 20.04
2	එම	අවුරුදු 40ක් වයස ඇති සියලුමගහක් ඇති පොල්වත්තක කොටසක්	එම	0 0 7.3
				එකතුව .. 0 0 27.7

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම නම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසි 1953 අප්‍රේල් මස 22 වෙනි දින පෙරවරු 10ට පුත්තලම් කම්මේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

නවද වසි 1953 අප්‍රේල් මස 11 වෙනි දිනට මන්නාරමේ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වසි 1953 අප්‍රේල් මස 4 වෙනි දින පුත්තලම් කම්මේරියේ දීය.

සී. ද පොත්සේකර, පුත්තලම්-ගලාවත දිනත්තයේ අණුමේ රජ ඒජන්තතුමා.

මේ සම්බන්ධව සියලුම ලියවිලිවල මේ අංකය දැක්විය යුතුයි. අංකය: LR. 1212.

1950 වෛ අග්‍රහ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස්කරන බැවින් 1950 වෛ අග්‍රහ 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර.—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
938	දෙලාපොත්කුණුවිල පොහොත් දෙලාපොත්කුණුවිල	සපුත්ගස් 10ක, කැරිමරගස් 2ක, මිල්ලගසක් සහ වෙනත් කැරු ගස් නිවෙන මුකලාන	මන්නාරමේ පදිංචි මිනිස්සුගෙවිලියේ අන්නෝනී අප්පුහාමි සහ මිනිස්සුගෙවිලියේ ජුසේ අප්පුහාමි, ගොර්විල පදිංචි මිනිස්සුගෙවිලියේ ජෝන් සිංහඤා සහ මිනිස්සුගෙවිලියේ ගිරි සෝරිස් අප්පුහාමි, හබරන කඩුළුල්ලේ ගම් මුලාදකියා බාණේ	1 1 31.4
939	එම	කැරුගස් නිවෙන මුකලාන	එම	0 0 5.6

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම නම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසි 1953 අප්‍රේල් මස 9 වෙනි දින පෙරවරු 9:30ට හිතුරක්ගොඩ රැස්වීම් ශාලාවේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

නවද වසි 1953 අප්‍රේල් මස 2 වෙනි දිනට මන්නාරමේ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වසි 1953 අප්‍රේල් මස 3 වෙනි දින අනුරාධපුරේ කම්මේරියේ දීය.

බී. ඇම්. ද සොයිසා, උතුරු මඩුව පළාතේ අණුමේ රජ ඒජන්තතුමා.

අංකය: LRO/APL/J/LLD/2926/LG/90.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස්කරන බැවින් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	පරණවත්ත	අවුරුදු 10-15 අතර වයස්වූ රබර්	කැගල්ලේ ඇතිරියගල පදිංචි එච්. ඒ. පොම්මැනකා,	0 2 13
2	ජීවලල්ලේකුඹුර	කුඹුර	කැගල්ලේ කරඹුපොත පදිංචි වන්නිආරච්චියේ පුංචි බණ්ඩා (කැගල්ලේ ඇතිරියගල දෙමටගොල්ලේ පදිංචි ආර්. ඒ. රත්මැනකා මේ අයිතිය ගැන නාකි කරයි)	0 1 24
3	එම	මෙහි පහත සඳහන් මුක්ති විශේෂ ගත් සහිත, ලිදුක් සහිත කුඹුර— (i) අසල ඉඩම්වල පදිංචි අයට නැගෙනහිර ඉමේ පිහිටි ලිදුගි වතුරෙන් පංගුව කට කිරීමකම (ii) ඉහත සඳහන් ලිදුට යෑමට මාර්ගය	කැගල්ලේ කරඹුපොත පදිංචි වන්නිආරච්චියේ පුංචි බණ්ඩා	0 3 2

එකතුව .. 1 2 39

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීයා සිටින සියලුදෙනාම නම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසි 1953 අප්‍රේල් මස 30 වෙනි දින පෙරවරු 2.30ට කැගල්ලේ කම්මේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

නවද වසි 1953 අප්‍රේල් මස 23 වෙනි දිනට මන්නාරමේ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

වසි 1953 අප්‍රේල් මස 28 වෙනි දින කැගල්ලේ කම්මේරියේ දීය.

ඇම්. ඒ. ඩී. ඩබ්ලිව්. සමරසිංහ, කැගල්ලේ දිනත්තයේ අණුමේ රජ ඒජන්තතුමා.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

අංකය : LRO/APL/5378A/J/LLD/53/53/LG 117.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට සාකච්ඡාව ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියමා තෝරා ගත යුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

මි 1953ක් වූ ජනවාරි මස 24 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

මුල් සැලැස්මේ අංකය. A 740. ගම—මලුව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	නලගහදෙවියෙකු මුර	කුමුර	කැගල්ලේ පල්ලාදෙණියේ පදිංචි කේ. ඒ. සනෝ පෙරේරා හා මිනේ	0 3 35
2	ඉගොඩවත්තේ තේන	පොල් හත කොණ සහිත වගාව ඇති ඉඩම	එම	0 0 16
3	එම	එම	එම	0 0 29
4	එම	එම	එම	0 0 28
5	එම	එම	එම	2 0 27
එකතුව				2 0 15

අංකය : LRO/APL/5378/J/LLD/54/53/LG 116.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට සාකච්ඡාව ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියමා තෝරා ගත යුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

මි 1953ක් වූ ජනවාරි මස 24 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

මුල් සැලැස්මේ අංකය A 739. ගම—මලුව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මිහගමුල්ලේකු මුර	කුරුමු	කැගල්ලේ පල්ලාදෙණියේ පදිංචි කේ. ඒ. සනෝ පෙරේරා හා මිනේ	0 3 1
2	එම	මම	එම	0 0 38
එකතුව				0 3 39

L. D.—B 49/50.

LRO/APL/3491/J/LLD/100/53.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට සාකච්ඡාව ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිකුත්කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියමා තෝරා ගත යුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මි 1953ක් වූ පෙබරවාරි මස 13 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,401 ගම—අකුරුගොඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	හල්ගහමුල්ලේදෙවිය සහිත බැද්ද නොසොන් කවිමසමත්ත	අවුරුදු 20ක් කල් වූ රබර් ගස්	අයි. ඇල්. ඇම්. මොහමඩ් ඉබ්‍රහිම්, 949, කබේ විදිය, මාතර, කඹුරුමිගොඩ කහගල පදිංචි සැමලේ සමරසිංහ විසින් ආරවුල් ඉඩම	0 0 15
2	එම	අවුරුදු 30ක් කල් වූ රබර් ගස් හා ලීදක්	අයි. ඇල්. ඇම්. මොහමඩ් ඉබ්‍රහිම්, 949, කබේ විදිය, මාතර	2 1 14
එකතුව				2 1 29

LD—B. 49/50.

No. LRO/APL 5546.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුය) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක්වූ දෙසැම්බර් මස 15 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මූලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමර ලේකම් කුමාර.

උපලේඛනය

නො. 461	දරන අත්තිම ගම් සිතියමේ නො. 1 දරන අතිරේකය.	ගම්—හපුනලේගම	ප්‍රමාණය, අ. රූ. ප.
නො. 479	ඉඩමේ නම විස්තර වන්න අවුරුදු 25 සිට 35 දක්වා වසඟුනි කොස්ගස් 3 ක්ද, අඹගහක්ද, පේරාගස් 2 ක්ද, දෙව්විගස් 2 ක්ද, වූනාගහක්ද, පැණිදෙබව්ගස් 5 ක්ද; කෝපිගස් 2 ක්ද, රටපේරාගහක්ද, සවුක්කුගහක්ද, සීර ගොඩනැගිල්ලක කඩා වැටුණු බිත්ති සහ අත්තිමාරම තිබේ	සම—හපුනලේගම අයිතිකම්කීයන්නා කාලිමුත්තු පංතිකර්ගේ දු කදිරි, පල්විවිමේ කෝට්ටම, හපුනලේ	0 0 32.7
නො. 480	එම වන්න අවුරුදු 10 ක් මිශ්‍ර ඇති වූනාගස් 2 ක් තිබේ	එම	0 0 6.3
			එකතුව 0 0 39

L.D.—B. 49/50.

අංකය : LD. 7417/LRO/APL. 71—J/LLD/134/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුය) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1953 ක්වූ පෙබරවාරි මස 18 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මූලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමර ලේකම් කුමාර.

උපලේඛනය

නො. 29	ඉඩමේ නම විස්තර	ගම්—ගෙලුගස්මල දඹුල්ල	ප්‍රමාණය, අ. රූ. ප.
නො. 30	රබර් වන්න කුඹුර සහ වන්න ක්ෂීර	ඇස්. චන්ද්‍රසිංහ, මැද කැටිය, නංගල්ල	0 3 10
නො. 31	එම ඇල	එම	0 1 23
නො. 32	එම කුඹුර	එම	13 3 39
නො. 33	එම කුඹුරක් සහ පොල් මැවිල්ලකින් යුත් ඉඩම, පහසු සඳහන් වූ ක්ෂීර විශේෂද ඇතුළත්ය. අංක 30 දරණ ඇලට දඹුල්ලේ පිහිටි කුඹුරු ඉඩම් හිමියන්ට එම ඉඩම් මිලට යැමට පාරක් ඇත්තේය	එම	5 0 14
නො. 33	එම කවුමුවියෙන් සාදා පොල්අඹු බිදිනලද පැලටල් 2 කින් යුත් පොල් වත්තකි	එම	5 2 9
			එකතුව 25 3 15

LRO/APL957—J/LLD/128/53.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතුය) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මූලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1953 ක්වූ පෙබරවාරි මස 17 වැනි දින කොළඹදීය.

පී. ඩී. මූලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමර ලේකම් කුමාර.

උපලේඛනය

නො. 1	ඉඩමේ නම විස්තර	ගම්—හෙරලත්තුමුව	ප්‍රමාණය, අ. රූ. ප.
නො. 1	වදුරුදුම් නොහොත් රත්තන පිළිය කුඹුර නොහොත් මෙලියුමුවන්න	මාතර පදිංචි හෙලි බෝරු වරරත්න ජයසූරිය නෝනා මහත්මිය, විමලා සේසඬිත් වරරත්න ජයසූරිය මෙහෙමිය, රත්ජනි එඩ්ලින් වරරත්න ජයසූරිය මෙහෙමිය, එස්. එඩ්ලින් වරරත්න ජයසූරිය සහ පානදුර පදිංචි කුසුමා මේඛල්ලියන් මැතිණිය	2 0 1
නො. 2	එම	එම	1 0 10
නො. 3	මවුදුකැලේ නොහොත් මෙලියුමුවන්න	අවුරුදු 30 ක් වයස රබර්	4 0 10
නො. 4	වදුරුදුම් නොහොත් රත්තන පිළිය කුඹුර නොහොත් මෙලියුමුවන්න	එම	1 0 0
නො. 5	වදුරුදුම් නොහොත් මෙලියුමුවන්න	අවුරුදු 15 ක් වයස ඇති බබ් රබර්	3 3 2

නො.	ඉඩමේ නම	මිස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය. අ. ර. ප.
5½	මදුරදුම් නොහොත් වෙලිතුඩුව වත්ත	අඩුරුදු 15ක් වයස බඩ රබර්	මාතර පදිංචි නෙළි බෝරා විරරත්න ජයසූරිය නෝනාමහත්මිය, මීමලා ජෙෆ්සන් විරරත්න ජයසූරිය මෙහෙවිය, රත්ජනී එඬිලින් විරරත්න ජයසූරිය මෙහෙවිය, ඇස්. එඬිලින් විරරත්න ජයසූරිය සහ පානදුරේ පදිංචි කුසුමා මේඛල් බයස් නෝනා මහත්මිය, ඉහතකී අයිතිකම් සම්බන්ධයෙන් T. P. 97,176 දරන යාබද ඉඩම් අයිතිකාර බේරුම්පිල පිදුන ආරම්භිතූන්පත් වී. කේ. දසා මිසින් විරුධකිය දක්වනු ලැබේ	0 0 26
6	මදුරදුම් නොහොත් මැලිතුඩුව වත්ත	අඩුරුදු 15ක් වයස බඩ රබර්	මාතර පදිංචි නෙළි බෝරා විරරත්න ජයසූරිය නෝනා මහත්මිය, මීමලා ජෙෆ්සන් විරරත්න ජයසූරිය මෙහෙවිය, රත්ජනී එඬිලින් විරරත්න ජයසූරිය මෙහෙවිය, එස්. එඬිලින් විරරත්න ජයසූරිය සහ පානදුරේ පදිංචි කුසුමා මේඛල් බයස් නෝනා මහත්මිය	2 0 30
7	එම	එම	එම	0 0 4
8	එම	අඩුරුදු 30ක් වයස රබර්	එම	0 1 1
9	මදුරුදුව නොහොත් තුන්මෝදර නොහොත් මැලිතුඩුව වත්ත	කුඹුර	එම	0 3 30
10	එම	එම	එම	2 1 15
11	එම	මයස අඩුරුදු 30ක් බඩ රබර්	එම	2 0 39
12	එම	එම	එම	1 2 35
14	හෙරලත්තුඩුවේ මහාවත්ත නොහොත් මැලිතුඩුව වත්ත	අඩුරුදු 15ක් වයස බඩ රබර් සහ වත්තක පාරක කොටසක්	එම	0 1 32
15	එම	අඩුරුදු 15ක් වයස බඩ රබර්	එම	0 1 20
16	එම	අඩුරුදු 15ක් මයස බඩ රබර් සහ වත්තක පාරක කොටසක් සහ අඹපාර	එම	1 2 35
17	එම	අඩුරුදු 15ක් වයස බඩ රබර් සහ වත්තක පාරක කොටසක් ඇති ඉඩම	එම	3 3 30
18	රත්තනපිටියකුඹුර නොහොත් මැලිතුඩුව වත්ත	කුඹුර	එම	1 0 0
19	මඩුලුකැලේ නොහොත් මැලි තුඩුව වත්ත	අඩුරුදු 30ක් වයස රබර්	එම	2 0 18
20	රත්තනපිටිය කුඹුර නොහොත් මැලිතුඩුව වත්ත	කුඹුර	එම	0 1 31
21	මඩුලුකැලේ නොහොත් මැලි තුඩුව වත්ත	අඩුරුදු 30ක් වයස රබර්	එම	4 0 9
22	එම	එම	එම	4 0 12
23	රත්තනපිටිය කුඹුර නොහොත් මැලිතුඩුව වත්ත	කුඹුර	එම	1 2 10
24	හෙරලත්තුඩුවේ මහාවත්ත නොහොත් මැලිතුඩුව වත්ත	අඩුරුදු 15ක් මයස බඩ රබර් සහ වත්තක පාරක කොටසක්	එම	3 3 26
25	එම	අඩුරුදු 15ක් වයස බඩ රබර් සහ සීර යොඩ නැතිලි තුනක් සහ කාවකාලික යොඩ නැතිලි 2ක්	එම	0 3 14
26	එම	වත්තක පාරක කොටසක්	එම	0 1 4
එකතුව				46 2 4

No. Q. 4400/LRO/APL/5405.

1950ගේ අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත නෑන්පත් ඒ. සෙන්ටි වි. මිජේමාන්ත වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙසින් කල් දෙමි :—

(1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවිභව්‍යවත් සඳහා ආණ්ඩුවේ ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙකුමෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1953ක්වූ මැයි මස 6 වැනි දින පුඵභාග 9.30ට කොළඹ කම්මේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් සිලය දෙනලද නමුත් ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) නවද එසේ පෙනී සිටිය නැතහොත් වසින් වම් 1953ක්වූ අප්‍රේල් මස 25 වෙනි දින හෝ ඊට පුළුල් හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්පිල සම්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විසාර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැගු පිලිවෙලෙහි විසාර ගත වීම මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 7 වෙනි දින කොළඹ කම්මේරියේදීය.

ඒ. සෙන්ටි වි. මිජේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නාමය	ප්‍රමාණය, අ.රු.ප.
1	දවටගහවත්ත	පොල් ඉඩම	ජී. චෙල්මිනා පෙරේරා නෝනා, දෙන්නේ මිනිස් රණසිංහ භාරේ, මාලුමුල්ල, පානදුර	0 2 23
2	එම	එම	එම	0 0 17
3	චෙරඵගහවත්තමුට දෙල්ගහමුට	නොහොත් එම	එම	0 0 3
4	එම	එම	එම	0 1 16
එකතුව				1 0 19

අංකය: Q. 4471/LRO/APL/2523.

1950වන අංක 9 දරණ අණවුම්වල ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි

කොළඹ දිස්ත්‍රික්කයේ අණවුම් උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ටි වි. විජේමාන්න වන මම, 1950වන අංක 9 දරණ ඉඩම් අණවුම්වල ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණවුම්වල ගැනීමට අදහස්කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහි වන්නේ වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වම් 1953ක්වූ මැයි මස 12වෙනි දින උදේ 9.30ට කොළඹ කවුච්චේ පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
 (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953ක්වූ අප්‍රේල් මස 28වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධ, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (විටපතක් සමග) දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1953ක්වූ මාර්තු මස 7වෙනි දින කොළඹ කවුච්චේදීය. ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ අණවුම් උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නාමය	ප්‍රමාණය, අ.රු.ප.
1	කෝන්ගහවත්ත	පොල් ඉඩම	ඒ. ඒ. ගෙලේනිස් අබේසිංහ අප්‍රසාද්, අභිගිරිය, ගම්පහ	0 0 3
2	එම	එම	එම	0 0 20
3	එම	එම	එම	0 0 17
4	එම	එම	එම	0 3 22
එකතුව				1 0 22

අංකය: Q. 4473/LRO/APL/5659.

1950වන අංක 9 දරණ අණවුම්වල ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි

කොළඹ දිස්ත්‍රික්කයේ අණවුම් උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ටි වි. විජේමාන්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණවුම්වල ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණවුම්වල ගැනීමට අදහස්කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් මෙහි වන්නේ වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වම් 1953ක්වූ මැයි මස 16වෙනි දින පූර්වහාන 9.30ට කොළඹ කවුච්චේ පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
 (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1953ක්වූ මැයි මස 2වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ කම්වල සම්බන්ධ, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ අයිතිවාසි පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (විටපතක් සමග) දැනුම් දී සිටිය යුතුය.

වම් 1953ක්වූ මාර්තු මස 7වෙනි දින කොළඹ කවුච්චේදීය. ඒ. සෙන්ටි වි. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ අණවුම් උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ නාමය	ප්‍රමාණය, අ.රු.ප.
1	දෙල්ගහවත්ත	පොල් ඉඩම	කුරුගමගේ ගාමිණීගේ පෙරේරා, කිඹුලපිටිය, අම්බුමුල්ල	1 1 27
2	එම	එම	එම	0 1 10
3	එම	එම නාවකාලික ගෙය සහ මඩුව	එම	1 3 11
4	ගල්බොරැල්ල	පොල් ඉඩම	එම	0 1 36
එකතුව				4 0 4

අංකය : Q 4485/LRO/APL/ 5676.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් ඩී. විජේමාන්න මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953ක්වූ මැයි මස 15වෙනි දින ප්‍රථිභාග 9.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමත්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනීසිටින තැනැත්තා විසින් වම් 1953ක්වූ මැයි මස 1 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 7වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සෙන්ට් ඩී. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,

පලාතේ නො. A 3,294. ගම—කුඩගම්මහ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	හපුගහවත්ත	පොල් ඉඩම	ලියන ආරච්චිගේ සේදු නෝනා ගාමිනී, කුඩගම්මහ, දිවුලපිටිය	0 0 33
2	එම	එම	එම	0 0 25
3	එම	තාවකාලික ගොඩනැගිල්ල සහ ලිදව යන පාර	එම	0 3 5
එකතුව				1 0 23

අංකය : Q. 4498/LRO/APL/1984.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් ඩී. විජේමාන්න මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953ක්වූ මැයි මස 12වෙනි දින ප්‍රථිභාග 11ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමත්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනීසිටින තැනැත්තා විසින් වම් 1953ක්වූ අප්‍රේල් මස 28වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 7වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සෙන්ට් ඩී. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,

උපලේඛනය
පලාතේ නො. A 3,223. ගම—අස්ගිරිය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ගොත්තහවත්ත	පොල් ඉඩම	කේ. ඇල්. ජයතිලක, නො. 157, පනික්කි විටිය, කොළඹ	4 0 2
2	එම	එම	එම	0 0 32
එකතුව				4 0 34

අංකය : Q. 4475/LRO/APL/2503.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් ඩී. විජේමාන්න මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—

- (අ) වම් 1953ක්වූ මැයි මස 16වෙනි දින ප්‍රථිභාග 11ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමත්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනීසිටින තැනැත්තා විසින් වම් 1953ක්වූ මැයි මස 2 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ මාර්තු මස 7වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සෙන්ට් ඩී. විජේමාන්න, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,

උපලේඛනය
පලාතේ නො. A 3,260. ගම—තිබිරිගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කිත්තහවත්ත	පොල් ඉඩම සහ අතුසෙවිලිකළ හි. ආර්. මත්වනාසක, "ගුරුමැදුර" වල්ගම්මුල්ල, පලාතේ	හි. ආර්. මත්වනාසක, "ගුරුමැදුර" වල්ගම්මුල්ල, පලාතේ	6 2 27

අංකය: Q. 4486/LRO/APL/3058.

1950 අඛණ 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් ඩී. ඩිජෝමාන්ත වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මිසි 1953ක්වූ මැයි මස 9වෙනි දින ප්‍රවිභාග 9.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 (ආ) නවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් මිසි 1953ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

මිසි 1953ක්වූ මාර්තු මස 7වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සෙන්ට් ඩී. ඩිජෝමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

පලාත් නො. A 3,281. ගම—අකරගම

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.රු.ප.
1	දවටගහදඵපොත	පොල් ඉඩම	0 2 6
2	එම	එම	0 0 13
එකතුව			0 2 19

අංකය: Q. 4484/LRO/APL/5533.

1950 අඛණ 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් ඩී. ඩිජෝමාන්ත වන මම, 1950 අඛණ 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත කී පනත යටතේ, 1942 අඛණ 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගැනීමට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මිසි 1953ක්වූ මැයි මස 18වෙනි දින ප්‍රවිභාග 9.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 (ආ) නවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් මිසි 1953ක්වූ මැයි මස 4වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

මිසි 1953ක්වූ මාර්තු මස 7වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සෙන්ට් ඩී. ඩිජෝමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

පලාත් නො. A 3,186. ගම—බොකලගම දෙලනේන

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.රු.ප.
1	මදුරුගහ පිල්ලාව	පොල් ඉඩම	5 1 13
2	එම	එම සහ ලීද	0 0 38
3	එම	කමන	0 0 06
එකතුව			5 2 17

අංකය: Q. 4459/LRO/APL/70.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. සෙන්ට් ඩී. ඩිජෝමාන්ත වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මිසි 1953ක්වූ මැයි මස 9වෙනි දින ප්‍රවිභාග 11ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 (ආ) නවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් මිසි 1953ක්වූ අප්‍රේල් මස 25වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් (පිටපතක් සමඟ) දැනුම් දී සිටිය යුතුයි.

මිසි 1953ක්වූ මාර්තු මස 7වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සෙන්ට් ඩී. ඩිජෝමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

පලාත් නො. A 2,924. ගම—කොටුගොඩ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.රු.ප.
2	කොස්ගඟවත්ත නොහොත් ගොරකගඟවත්ත	පොල් ඉඩම සහ ලීද	0 2 24

L A 788/LRO.

1950ශේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි. උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් ජී. ජේ. හයිසන් වන මම 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.

1. මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
2. එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
3. එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම.—
(අ) 1953ක්වූ මැයි මස 19වෙනි දින ප්‍රථිභාග 10වන යාපනේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ ඉදිරියට එවිය යුතුයි.
(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් 1953ක්වූ මැයි මස 9වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

4. මි 1953ක්වූ ජනවාරි මස 23වෙනි දින අංක. 10,490 දරන ආණ්ඩුවේ ගැසට් පත්‍රිකාවේ මේ ඉඩම් රැඳි සේව ප්‍රසිද්ධ කරන ලද මි 1950ශේ අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ ආඥාවෙන් 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීම මෙයින් අවලංගු කරනු ලැබේ.

විෂි 1953ක්වූ මාර්තු මස 10වෙනි දින යාපනේ කවිචේරියේදීය.		උපලේඛනය	අතිරේක නොමරය I. S. P. P. 6ට 1ක. ගම—කිලිනොච්චි	ප්‍රමාණය, අ. රු. ප.
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	
48	ඉරනමදුකාඩු	.. වි ඥාමුර සහ වත්ත	(1) රත්නම් නොහොත් නාසිසිය ඇත්. පොත්නම්බලයේ හාසිංචි කිරුපාති, (2) ජෙල්වරෝන් නම්. නොහොත් ඇස්. සිම්පාන සුන්දරම්ගේ හාසිංචි, 15/9, කාලයාලි, මන්නාරම්පොත්තෙහි නැගෙනහිර, යාපනය, (3) ඇස්. සිම්පානසුන්දරම්, එම	6 2 36
49	එම	.. එම	එම	40 0 19
				එකතුව .. 46 3 15

LA. 7689/LRO/APL/98/J/LLD/2797.

1950ශේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි. කුරුණෑගල ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් නර්මන් නැර්ටන් ජී බඩාබෝසි ජිල්ලා වන මම, 1950ශේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම.—
(අ) මි 1953ක්වූ අප්‍රේල් මස 23වෙනි දින ප්‍රථිභාග 9ට යට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් මි 1953ක්වූ අප්‍රේල් මස 16වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

විෂි 1953ක්වූ අප්‍රේල් මස 9 වන දින කුරුණෑගල කවිචේරියේදීය.		උපලේඛනය	අතිරේක නොමරය I. S. P. P. 6ට 1ක. ගම—බුස්නාපනුව	ප්‍රමාණය, අ. රු. ප.
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	
87	රුක්ගහඥාමුර	.. ඥාමුර	A. A. ජෝජ්නෝනා, කන්දේගෙදර, මහරච්චිමුල්ල, අලව්ව	1 0 28
				එකතුව .. 1 0 28

LD.—B. 49/50

L W 3458.

1950ශේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි. බදුල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ජී. අයි. මොහිදීන් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම.—
(අ) මි 1953ක්වූ අප්‍රේල් මස 28වෙනි දින අ. ගා. 2.30ට බදුල්ලේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් මි 1953ක්වූ අප්‍රේල් මස 21වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

විෂි 1953ක්වූ මාර්තු මස 9වෙනි දින බදුල්ලේ කවිචේරියේදීය.		උපලේඛනය	අතිරේක නොමරය අංක 1 දරන අතිරේකය. ගම—හපුනලේගම	ප්‍රමාණය, අ. රු. ප.
නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	
479	ජායිලිඅරමේවත්ත	වත්ත, අවුරුදු 25 සිට 35 දක්වා වයසැති කොස්ගස් 3ක්ද, අම්ගහක්ද, පේරගස් 2ක්ද, දෙඵලිගස් 2ක්ද, බුනාගහක්ද, පැණිදොඩම්ගස් 5ක්ද, කෝපිගස් 2ක්ද, රටපේරගහක්ද, සවුක්කුගහක්ද, සිර ගොඩනැගිලික කඩාවැටුණු සිත්ති සහ අත්තිවාරම් තිබේ	කාලිමුත්තු පණකාර්ගේ දු කැදියයි, ලේඛිම් නෝට්ටේ, හපුනලේ	0 0 32.7
480	එම	.. වත්ත අවුරුදු 10ක්වූ වයසැති බුනාගස් 2ක් තිබේ	එම	0 0 6.3
				එකතුව .. 0 0 39

அரசாட்சியாரின் தேள்வைக்காயிய காணி விளம்பரங்கள்

இலக்கம் LA 7358/J/AL/1037.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் கீழ்க்காணும் பிரகாரம் அது எடுத்தக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.
எஸ். எப். அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1953 ம் 13 (பெப்ரவரி) மாதம் 2 ந.உ.

காணியின் விபரம்.

குருணாகல் டிஸ்திரிக், கடடுகம்பொல அட்பட்டு, கடடுகம்பொல ரத்தலான பகுதிகளில், வெல்பல்ல, வகுறாவல், கனாகெட என னும் கிராமங்களில் னறக்குறைய 1 1/2 ஏக்கர் விசாலமுள்ள கீழ்வரும் காணித்துண்டுகள் —

(1) அமலன்பிடிய—

வடக்கு : எஸ். டி. எலாரில்கும், எஸ். டி. சைமனுக்குரிய நெல்வயல்,
கிழக்கு : எஸ். டி. அபபுஹாமிக்ருரிய நெல்வயல்,
தெற்கும், மேற்கும் : மவக்கட ஓயா.

(2) கெகுலனவெல இராவெல்ல—

வடக்கு : எஸ். டி. அபபுஹாமிக்ருரிய நெல்வயல்,
கிழக்கு : எஸ். டி. மெதிரில சிங்கோவுக்குரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எல்,
மேற்கு : எஸ். டி. எலாரில்கும், எஸ். டி. சைமனுக்குரிய நெல்வயல்,

(3) கெகுலனவெல இராவெல்ல—

வடக்கு : எஸ். டி. மெதிரில சிங்கோவுக்குரிய நெல்வயல்,
கிழக்கு : ஜே. எம். புகுசி சிங்கோவுக்குரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எல்,
மேற்கு : எஸ். டி. அபபுஹாமிக்ருரிய நெல்வயல்.

(4) கெகுலனவெல இராவெல்ல—

வடக்கு : ஜே. எம். புகுசி சிங்கோவுக்குரிய நெல்வயல்,
கிழக்கு : ஜே. எம். அபபுஹாமிக்ருரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எல்,
மேற்கு : எஸ். டி. மெதிரில சிங்கோவுக்குரிய நெல்வயல்.

(5) கெகுலனவெல இராவெல்ல—

வடக்கு : ஜே. எம். அபபுஹாமிக்ருரிய நெல்வயல்,
கிழக்கு : எம். பி. பேபி நோனாவுக்குரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எல்,
மேற்கு : ஜே. எம். புகுசி சிங்கோவுக்குரிய நெல்வயல்.

(6) கெகுலனவெல இராவெல்ல—

வடக்கு : எம். பி. பேபி நோனாவுக்குரிய நெல்வயல்,
கிழக்கு : ஜே. எம். உக்கு பண்டாவுக்குரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எல்,
மேற்கு : ஜே. எம். அபபுஹாமிக்ருரிய நெல்வயல்.

(7) கெகுலனவெல இராவெல்ல—

வடக்கு : ஜே. எம். உக்கு பண்டாவுக்குரிய நெல்வயல்,
கிழக்கு : எஸ். சுபசிங்காவுக்குரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எல்,
மேற்கு : எம். பி. பேபி நோனாவுக்குரிய நெல்வயல்.

(8) கெகுலனவெல இராவெல்ல—

வடக்கு : எஸ். சுபசிங்காவுக்குரிய நெல்வயல்,
கிழக்கு : ஜே. எம். அபபுஹாமிக்ருரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எல்,
மேற்கு : ஜே. எம். உக்குபண்டாவுக்குரிய நெல்வயல்.

(9) கெகுலனவெல இராவெல்ல—

வடக்கு : ஜே. எம். அபபுஹாமிக்ருரிய நெல்வயல்,
கிழக்கு : ஜே. எம். அபேரதனைக்குரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எல்,
மேற்கு : எஸ். சுபசிங்காவுக்குரிய நெல்வயல்.

(10) கெகுலனவெல இராவெல்ல—

வடக்கு : ஜே. எம். அபேரதனைக்குரிய நெல்வயல்,
கிழக்கு : எஸ். சுபசிங்காவுக்குரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எல்,
மேற்கு : ஜே. எம். அபபுஹாமிக்ருரிய நெல்வயல்.

(11) ராஜகஹமுல் இராவெல்ல—

வடக்கு : எஸ். சுபசிங்காவுக்குரிய நெல்வயல்,
கிழக்கு : எம். டி. பொடியாவுக்குரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எல்,
மேற்கு : ஜே. எம். அபேரதனைக்குரிய நெல்வயல்.

(12) கெகுலனவெல இராவெல்ல—

வடக்கு : எம். டி. பொடியாவுக்குரிய நெல்வயல்,
கிழக்கு : எஸ். சுபசிங்காவுக்குரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எல்,
மேற்கு : எஸ். சுபசிங்காவுக்குரிய நெல்வயல்.

(13) ஹீன் இராவெல்—

வடக்கு : எஸ். சுபசிங்காவுக்குரிய நெல்வயல்,
கிழக்கு : எம். டி. அனகோவுக்குரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எஸ்,
மேற்கு : எம். டி. பொடியாவுக்குரிய நெல்வயல்.

(14) கொட இராவெல்—

வடக்கு : எம். டி. பொடியாவுக்குரிய நெல்வயல்,
கிழக்கு : எச். எம். பனத நோனாவுக்குரிய நெல்வயல்,
தெற்கு : தெமட எஸ்,
மேற்கு : எஸ். சுபசிங்காவுக்குரிய நெல்வயல்.

(15) கெருண்டெல் இராவெல்—

வடக்கு : எச். எம். பனத நோனாவுக்குரிய நெல்வயல்,
கிழக்கு : ஹி
தெற்கு : தெமட எஸ்,
மேற்கு : எம். டி. அனகோவுக்குரிய நெல்வயல்.

(16) தூரவெல்—

வடக்கு : வீஹேன எஸ்,
கிழக்கு : மவக்கட ஓயா,
தெற்கு : பி. தூரதெதி எஸ்,
மேற்கு : எம். டி. அமரச்சிக்குருக்குரிய நெல்வயல்,

(17) தெலஹியாவல்—

வடக்கு : மவக்கட ஓயா,
கிழக்கு : மவக்கட ஓயா,
தெற்கு : என. ஜி. தொயாயாவுக்குரிய நெல்வயல்,
மேற்கு : என. ஜி. தொயாயாவுக்குரிய நெல்வயல்,

(18) கலகொடுவேகுமபுற—

வடக்கு : மவக்கட ஓயா,
கிழக்கு : மவக்கட ஓயா,
தெற்கு : கலுஎப்ப எஸ்,
மேற்கு : என. ஜி. தொயாயாவுக்குரிய நெல்வயல்.

(19) கலகொடுவேகுமபுற அல்லது பினகுமபுற—

வடக்கு : மவக்கட ஓயா,
கிழக்கு : மவக்கட ஓயா,
தெற்கு : கோவில் காணி,
மேற்கு : கோவில் காணி,

(20) கலகொடுவேகுமபுற அல்லது பினகுமபுற—

வடக்கு : மவக்கட ஓயா,
கிழக்கு : மவக்கட ஓயா,
தெற்கு : ஏ. கே. புனேரிஸ்குரிய தென்னந்தோட்டம்,
மேற்கு : கோவில் காணி.

(21) கலகொடுவேகுமபுற—

வடக்கு : கோவில் காணி,
கிழக்கு : மவக்கட ஓயா,
தெற்கு : தென்னந்தோட்டம்,
மேற்கு : ஏ. கே. புனேரிஸ்குரிய தென்னந்தோட்டம்.

LA 3306/J/E/1324.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புலுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஒசுரோபா) ஐப்பசிமீ 16 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்.

(1) கீழ் சொல்லப்பட்ட எல்லைகளுக்கான எட்டங்கியதும், சிவாபம் டிலத்திற்கு, மாதமபை படபுன சபையின் எல்லைகளுக்கான இஹலகமத்திலிருக்கும் "மாதனகஹ்வதத" என்றழைக்கப்படுவதும் ஏற்குறைய நாலு ஏக்கர் விசாலங் கொண்டதுமான காணி :—

வடக்கு : புதிய மத்திய பள்ளிக்கூட நிலையம்,
கிழக்கு : புதிய மத்திய பள்ளிக்கூட வளவு,
தெற்கு : மாதமபை-குருநாகலை பி. டபிளியு. டி. ரோட,
மேற்கு : எச். எம். எடவின் ஹேரத் அவாக்களுக்கும் மற்றவாக்களுக்குமுடைய காணி.

(2) கீழ் சொல்லப்பட்ட எல்லைகளுக்கான எட்டங்கியதும் சிவாபம் டிலத்திற்கு, மாதமபை படபுன சபையின் எல்லைகளுக்கான இஹலகமத்திலிருக்கும் கொற்றாமபகஹ்வததையும், சியமபலக்ஹ்வததையும் என்றழைக்கப்படுவதும் ஏற்குறைய 4½ ஏக்கர் விசாலங் கொண்டதுமான காணி :—

வடக்கு : மாதமபை-குருநாகலை பி. டபிளியு. டி. ரோட,
கிழக்கு : எம். ஏ. ஜே. சந்திரசேகரவுக்கும், கே. மிக்கேல் பெற்றேறுவுக்கும் மற்றவாக்களுக்கும் உரிய காணிகள்,
தெற்கு : தினிபிடபுவெவ (குளம்),
மேற்கு : மாதமபை மத்திய பள்ளிக்கூடத்தின் வளவு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புலுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சிமீ 18 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

டிலத்திற்கு எஸ். ஜே. இலகம் LF/LE. 79.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி-காரியாலயத்தின் இலகம். J/TW/2508.

காணியின் விபரம்.

மனாரா டிஸ்திரிக், முசலி காரியாதிகாரி பகுதி, சிலாவததுறை கிராம விதானையா பிரிவு, சிலாவததுறை எனனும் கிராமத்தில் சுமார் இரண்டு (2) ஏக்கர் விசாலமுள்ள "வைத்தியா கமம், தைரியமகம், விதானையா கமம், பிச்சை கமம்" எனனும் காணியில் ஒரு பகுதி, எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு புவனவெளி எல்லை எல்லை செருதாலு, தினுடைய ஆதனமும், முடிக்குரிய நிலமும்,
கிழக்கு புவனவெளியிலுள்ள எல்லை எல்லை செருதாலு, என். எம். எல். ஜமாலுள்ள, என். செயலுள்ள அபுதின் என்பவர்களுடைய ஆதனமும்,
சிலாவததுறை முகையதின் காணியின் உரிமையாளரின் ஆதனமும்
தெற்கு முடிக்குரிய நிலம்.
மேற்கு புவனவெளி எல்லை எல்லை செருதாலு, தினுடைய ஆதனமும், சிலாவததுறை என். ஜமாலுடைய ஆதனமும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் (பெப்ரவரி) மாதம் 17 ந் உ.

மாசாண எண்ணுவின் இலக்கம் LA 996.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/LG/2658

காணியின் விபரம்

பாழப்பாணம் டிஸ்திரிக், வலிகாம கிழக்கு காரியாதிகாரியின் பிரிவு, பனை மீனகாமடி கிராமத்தில் உள்ளதும் கீழ்க்கண்ட எல்லைகளுட்பட்டதும் காணி அளவைகளுடைய எனனும் காணியில் கிட்டத்தட்ட 145' X 15' விஸ்தீரணமான பகுதி —

வடக்கு : படடினசங்கத் தெரு,
கிழக்கு : படடினசங்க வாய்க்கால்,
தெற்கு : மாவிட்டபுரம் மயிலிட்டி பரிசுக் தெரு,
மேற்கு : மீனகாமம், கந்தப்பு காத்திசே உரிமை பாராடும் காணி.

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இததால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம் (டிசம்பர்) மாதம் 5 ந் உ.

மேல் மாசாண அரசாட்சி எண்ணுவின் இலக்கம் Q 4387.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/LLD/2539

காணியின் விபரம்.

(1) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன் கிழக்கு, அனுறகொட எனனுமிடத்தில் சுமார் 18 8 பாச்சல் விசாலமுள்ள மருக்குகலும்புற என்னும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஓயா,
மேற்கு ஹெ
கிழக்கு : அதே காணியின் பகுதிகள்,
தெற்கு ஹெ

(2) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன் கிழக்கு, அனுறகொட எனனுமிடத்தில் சுமார் 22.2 பாச்சல் விசாலமுள்ள மருக்குகலும்புற என்னும் காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு. —

வடக்கு அதே காணியின் பகுதிகள்,
மேற்கு ஹெ
கிழக்கு ஓயா,
தெற்கு ஹெ

(3) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன் கிழக்கு அனுறகொட எனனுமிடத்தில் சுமார் 11 பாச்சல் விசாலமுள்ள கலுத்தகலுவத்த என்னும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு அதே காணியின் பகுதிகள்,
மேற்கு ஹெ
கிழக்கு ஓயா,
தெற்கு ஓயாவும, அதே காணியின் ஒரு பகுதியும்

(4) கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன் கிழக்கு, அனுறகொட எனனுமிடத்தில் சுமார் 8 பாச்சல் விசாலமுள்ள பொல்கினலியட்ட என்னும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஓயா,
மேற்கு ஹெ
கிழக்கு அதே காணியின் பகுதிகள்,
தெற்கு ஹெ

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இததால் பிரகடனம் செய்கின்றேன்.

இலக்கம் : J/LG/2731/LM 5506

கொழும்பு,

1953 ம் (பெப்ரவரி) மாதம் 24 ந் உ.

காணியின் விபரம்.

கேகலே டிஸ்திரிக், பெலிகல் கேகலேயில், அலகம் கிராமத்திலேயுள்ள பிரிவில், அலகம் கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைகளின் அடையதும் மஹாலிற்றுவத்த அல்லது தங்காற்றுவத்த எனனும் காணியில் ஒரு பகுதியானதும் கிட்டத்தட்ட 528' X 18' அகல் நீளமுள்ள காணி ;

வடக்கு அலகம்-ஹொறகலமங்கட பி. டபிளவு. டி. ரோட,
கிழக்கு, மேற்கு : எல். எம். பஞ்சி நிலையின் காணியின் வேலி,
மேற்கு : கோவில் காணியின் வேலி.

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (ஜனவரி) மார்ச் 26 ந் உ.

பீ. பி. புலங்குலம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அலலது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் : LP 6475.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின், இலக்கம் : J/AL/1795.

காணியின் விபரம்

(1) காலி டிஸ்திரிக்கில் பெந்தொட வல்லலாவிட்டி கோறனையில் கலந்தொடுவ் எனனும் கிராமத்தில் 0 ஏ. 0 ரூ 15-55 பேச. விசாலமுள்ள வெவ் கும்புறயினால் கொஞ்சம் —

வடக்கு : மாட்டின் வெட்டமஹதமயாவின் காணி ;
கிழக்கு : அரசாங்க காணி (காடு);
தெற்கு : விலியன் விஜயசந்தராவின் இன்னும் சிலரினதும் நெல் வயல் ;
மேற்கு : மாட்டின் வெட்டமஹதமயாவின் நெல் வயலும் கல்கல் எலையும்.

(2) காலி டிஸ்திரிக்கில் பெந்தொட வல்லலாவிட்டி கோறனையில் கலந்தொடுவ் எனனும் கிராமத்தில் 0 ஏ. 0 ரூ 13-22 பேச. விசாலமுள்ள வெவ் கும்புறயினால் கொஞ்சம் —

வடக்கு : மாட்டின் வெட்டமஹதமயாவின் காணி ;
கிழக்கு : ம. முனசிங்காவின் இன்னும் சிலரினதும் காணியும் கல்கல் எலையும் ;
தெற்கு : சைமன் முதலாளியினதும் இன்னும் சிலரினதும் காணி ,
மேற்கு : எச். எச். ஜானிசின் காணி

(3) காலி டிஸ்திரிக்கில் பெந்தொட வல்லலாவிட்டி கோறனையில் கலந்தொடுவ் எனனும் கிராமத்தில் 0 ஏ. 0 ரூ. 8 27 பேச. விசாலமுள்ள வெவ் கும்புறயினால் கொஞ்சம் —

வடக்கு : டி. முனசிங்காவின் இன்னும் சிலரினதும் காணி ;
கிழக்கு : தெற்கும். அரசாங்க காணி (காடு) ,
மேற்கு : சைமன் முதலாளியினதும் இன்னும் சிலரினதும் காணியும் கல்கல் எலையும்.

(4) காலி டிஸ்திரிக்கில் பெந்தொட வல்லலாவிட்டி கோறனையில் கலந்தொடுவ் எனனும் கிராமத்தில் 0 ஏ. 0 ரூ 29 34 பேச. விசாலமுள்ள வெவ் கும்புறயினால் கொஞ்சம் —

வடக்கு : எச். எச். ஜானிசினதும் மாட்டின் வெட்டமஹதமயாவின் காணி ;
கிழக்கு : விலியன் விஜயசந்தராவின் காணியும் கல்கல் எலாவும் ;
தெற்கு : அரசாங்க காணி (காடு) ;
மேற்கு : எச். எச். ஜானிசினதும் இன்னும் சிலரினதும்.

(5) காலி டிஸ்திரிக்கில் பெந்தொட வல்லலாவிட்டி கோறனையில் கலந்தொடுவ் எனனும் கிராமத்தில் 0 ஏ. 1 ரூ. 12-34 பேச. விசாலமுள்ள வெவ் கும்புறயினால் கொஞ்சம் —

வடக்கு : அரசாங்க காணி ;
கிழக்கு : ம. முனசிங்காவின் காணியும் கல்கல் எலாவும் ;
தெற்கு : சைமன் முதலாளியினதும் இன்னும் சிலரினதும் காணி ;
மேற்கு : எச். எச். ஜானிசினதும் இன்னும் சிலரினதும் காணி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்கருகியபடி காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அக்காணி எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

சுட்டு இலக்கம் : J/பு/2898 (LD 1201/LE).

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெருவரி) மார்ச் 14 ந் உ.

பீ. பி. புலங்குலம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி ஜை

காணியின் விபரம்

நுவரெலியா டிஸ்திரிக், கொத்தலை பிரிவுக் காரியாதிக்காரியின் பகுதியைச் சேர்ந்த, மொற்பே கிராமத் தலைமைக்காரண பகுதியில் உள்ள றணவந்தலாவ கிராமத்தில் இருக்கும் தெலகஹட்டவத்த என்பபடும் 1 ஏ. 1 ரூ. 0 பேச பரப்புள்ள ஒரு துண்டு கீழ்க்காணும் விவரப்படி குழந்தனானது —

வடக்கு : பொது வேலைக் காரியாலய ரஸ்தா ;
கிழக்கு : இறலயாவரகொடாவத்த ;
தெற்கு : அடிப்பாதையும் கலவேலியும் ,
மேற்கு : நாக்கஹட்டவத்த, சிரிமல்லேகாவத்த ஆகியவற்றின் எல்லைகள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இல் J/பு/2930/LD 7346.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெருவரி) மார்ச் 24 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

காணியின் விபரம்.

அம்பாந்தோட்டை பிரிவில், மேற்கூறியவாபத்தின், வடக்கெட்டமையில், எதிரிசங்கா தெருவினுள்ள ஏறக்குறைய 35 சங்கிலி நீளமுட, 12 அடி அகலமுடான காணித் துண்டு. இதன் எல்லைகளாவன —

வடக்கு : அறம்பவத்தை ;
கிழக்கு : முத்துக்கொடவத்த, ககீக்கஹும்புற பினலியட்ட, கெட்டியவல்கும்புற ;
தெற்கு : ம. ஆர். சீ. ரோட்,
மேற்கு : நெய்மன் விதானகேவத்த, மஹாவத்த, கெட்டியவல்கும்புற.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

குறிப்பிலக்கம் : J/TW/2647/LD 7384,

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 9 ந் உ.

காணியின் விபரம்.

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அம்பாந்தோட்டை பிரிவில், மேற்கூறுவாப் பதில், டியஸலா கிராமத்தில் கல்கெட்டியா என்னும் காணியினுள்ள ஏறக்குறைய 0.1 ஏக்கர் விசாலமான காணித்தனம். இதன் எல்லைகளாவன :—

வடக்கு, கிழக்கு, தெற்கும் டிக்வேல்-பெலியத்தை மேட்டுத் தெரு ;
மேற்கு : எடுத்துக்கொள்ளவிரகும் காணியின் பகுதி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்குறிப்பிடப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அக்காணி எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ல் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

சுட்டு இலக்கம் : J/E 2719 (LD/1200/LE).

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 14 ந் உ.

காணியின் விபரம்

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

எல். எல். அமரசிங்க,

நிரந்தரக் காரியதரிசி.

நுவரெலியா டிஸ்திரிக், கொதமலை பிரிவுக் காரியாதிகாரியின் பகுதியை சோந்த, சங்கிலிப்புரம் கிராமத் தலைமைக்காரன் பகுதியில் உள்ள சங்கிலிப்புரம் கிராமத்தில் இருக்கும் மெத்தனை தோட்டம் எனப்படும் காணியில் ஏறக்குறைய 4 ஏ. 0 ரூ. 18 பே. பரப்புள்ள ஒரு பகுதி. (8 ம் இலக்கக் வயலின் "E" இலக்கத் தனம்). கீழ்க்காணும் விவரப்படி சூழ்நடைகளை—

வடக்கு, கிழக்கு, தெற்கு : கிராமத்தவாக்களுக்குச் சோந்த காணி ;
மேற்கு : பன்னலோயா தோட்டம்.

இலக்கம். LA 7684/J/LG/2694.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி-புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 6 ந் உ.

காணியின் விபரம்.

பி. பி. புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

மாணா அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் : LA 7684.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LG/2694.

குருணை டிஸ்திரிக், வேலூர் அட்டை, பிலெலை பகுதியில், பிலெலை என்னும் கிராமத்தில், வெரகொட்டய்கனத்த என்னும் காணியில் ஏறக்குறைய 145 அடி X 12 அடி விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லை :—

வடக்கு : விஜேசிங்க குணவர்தன், மறுபேருக்கும் உரிய காணியின் வேலி.
கிழக்கு, மேற்கு : கே. டி. வினஸ்டைக்கு உரிய காணி,
தெற்கு : குருணை-கண்டி ரோட்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 28 ந் உ.

மாணா அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் :

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LG/2688.

காணியின் விபரம்.

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

எல். எல். அமரசிங்க,

நிரந்தரக் காரியதரிசி.

மாத்தளை டிஸ்திரிக்டில், மாத்தளை தெற்குப் பிரிவில், பளளே ஹப்பிலில், ஹந்தலை தோட்டத்தில் சுமார் 15' X 2400' விசாலமான காணித்தனம். இதன் எல்லைகளாவன :—

வடக்கே : அதே காணியின் ஓர் பகுதி,
கிழக்கே : கிராமச்சங்க பாதை,
தெற்கே : அதே காணியின் ஓர் பகுதி,
மேற்கே : கந்தேறுவர பி. டபிளியு. டி. பாதை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q4246/J/DRA/2149

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்துக்கொள்ள விரகும் காணியின் விபரம் :—

குணம்	காணியின் பெயர்.	பிரதமபட இல. A 1,677.	கிராமம்—எக்கரைநீர்வத்தம்	விசாலம்
5	எக்கரெஹாவத்த	சுறுவாத் தோட்டமும் கட்டிடங்களும்	உரிமை கேட்பவரின் பெயர்.	எ. ரூ' ப.
6	ஓடி	என்றேட்டு ரோட்டு	சந்திரா அவந்தி, நீர்கொழும்பு	35 0 6.5
7	ஓடி	சுறுவாத் தோட்டமும், தெனைத் தோட்டமும் கட்டிடங்களும்	ஓடி	0 3 13.2
8	ஓடி	சுறுவாத் தோட்டமும்	ஓடி	35 2 35.6
9	ஓடி	என்றேட்டு ரோட்டு	ஓடி	62 1 23
10	எக்கரெஹாவத்த	சுறுவாத் தோட்டம், தெனைத் தோட்டம்	ஓடி	1 2 0.2
				79 1 2.6

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்டகாரியகாரா மூலமாய 1953 ம் ஆண்டு மே மாதம் 8 ந் தேதி காலை 9.30 மணிக்கு கொழும்புக்கச்சேரியில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கருவிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்டஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம் ஆண்டு ஏப்பிரல் (சித்திரை) மாதம் 24 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எங்களுக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கொழும்புக்கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 6 ந் உ.

ஏ. சேயின் வீ. விஜயமான்,
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசனாடு.

LH. 709

பெய்ப்பிட்டிய திட்டத்தில் மதவு கட்டுவதற்காக என்னும் பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது

பிரதமபட இல. A 2,868. கிராமம்—பெல்லப்பிட்டியா, நயகம் கோறளை, களுத்துறை டிலத்திற்கு

துணடு	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	எலமகலுவித்த	நெல் வயல், அங்கே ஒரு வரம்பின் ஒரு பகுதி யுண்டு	ஹொறணியிலிருக்கும் பெல்லப்பிட்டியாவிலுள்ள பெரியபிரியாகே டேவித அபபுறாமி	ஏ. றா. ப. 0 0 6.1
4	றனமினிகேலுவித்த	நெல் வயல், அங்கே எல் என்பதின் ஒரு பகுதியும், 10 வயதுள்ள ஒரு உண்டு	ஹொறணியிலிருக்கும் பெல்லப்பிட்டியாவிலுள்ள சூரிய ஆராசிகே ரெமியெலிங்கோ	0 0 6.2
5	ஷெ	நெல் வயல், அங்கே ஒரு பகுதியும், அங்கே 20 வயதுள்ள ஒரு றப்பாமரமும், உண்டு	ஷெ	0 0 5 6

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் கௌரவ விவசாய நில மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கின்றேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 24 ந் தேதியிலன்று பிற்பகல் 2-மணிக் கு ஹொறணை டி. ஆர். ஓ கந்தோரிவ் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உட்கருவிகளினது தன்மையையும் அவ்வுட்கருவிகளையத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும், விவரங்களையும் சொல்லும்படி இத்தால் அவர்களிடத்திற்கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

களுத்துறைக்கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 4 ந் உ.

ஏ. ர. கோகனி மொறகொட,
உதவி அரசாட்சி ஏசனாடு,

LH 733

சறிக்கமுல்ல பரத்த. சி. ச. ரேட்டை அகலமாக அமைப்பதற்கு என்னும் பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னா சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

பிரதமபட இல. A 2,600. கிராமம்—சறிக்கமுல்ல, பாணநதுறை தோட்டமுனை, களுத்துறை டிலத்திற்கு

துணடு	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம்.
1	கோங்கலுவத்த	30 வயதுள்ள ஒரு தென்னமரமும், 10 வயதுள்ள ஒரு ஜம்பு மரமும், 5 வயதுள்ள ஒரு மாமரமும், ஒரு கமுகமரமும், 2 தோட்டமரங்களும், 3 வயதுள்ள 3 தென்னங்களும், ஒரு பப்பாசிமரமும், ஒரு வாழைச்செடியும், கொண்ட ஒரு தோட்டம்	சறிக்கமுல்லிலிருக்கும் வெடுவா விதானே லாகே டிக்மன் பொனசேக்கா, என்பவா	0 0 2
2	ஷெ	50 வயதுள்ள 2 பலாமரங்களும், 15 வயதுள்ள ஒரு போம்பா மரமும், ஒரு ராப்பலாமரமும், ஒரு காலமரமும், 10 வயதுள்ள 5 தென்னமரங்களும், 2 மாமரமும், 2 கமுகமரங்களும், 5 வயதுள்ள 4 தென்னமரமும், ஒரு கமுகமரமும், 8 கமுகமரங்களும், ஒரு அநோடாமரமும், ஒரு எம்பரல்லாமரமும், 4 மாமரங்களும்கொண்ட ஒரு தோட்டம்	சறிக்கமுல்லிலிருக்கும் பெருவலகே ஆதா பெண்ணடோ என்பவா	0 0 6.2
				மொத்தம் 0 0 8.2

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் கௌரவ விவசாய நில மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கின்றேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 28 ந் தேதியிலன்று பிற்பகல் 10.00 மணிக் கு களுத்துறைக்கச்சேரியில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உட்கருவிகளினது தன்மையையும் அவ்வுட்கருவிகளையத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும், விவரங்களையும் சொல்லும்படி இத்தால் அவர்களிடத்திற்கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

களுத்துறைக்கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 4 ந் உ.

ஏ. ர. கோகனி மொறகொட,
உதவி அரசாட்சி ஏசனாடு,

வெளிப்பென்ன-மீகலுதென்னத் தெருப்பக்கமாக களுத்துறை முடிவில் இருக்கும் அவித்தாவைக்குப் பாதை அமைப்பதற்காக என்னும் பரிசுரக தேவைக்கு வேண்டியதான பின்னா சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

பிராமப்பட இல. 90 இன், திருத்த இல. 2. கிராமம்—உடுகம், பலதுளை கோறளை மேற்கு, களுத்துறை டிலத்திற்கு

துணடு	காணியின் பெயர்.	விபரம்	விசாலம்.
113	குடாலுக்குமபுறேவெல்	நெல் வயல், இது ஒமத்தாவிலுள்ள உகாநொறிகே டியொனில் உள்ள வலக்குல ஆராசிகே சிறிநேரில், மேற்படி பொடிஹாமி, நாககண்டலகே நோஹாமி, எப்பவாக்களுக்கும், யகிறலிலுள்ள கஹாவே விதானேலாகே மணடிஹாமி, நாககண்டலகே நண்டோரில் என்பவாக்களுக்கும் மறறவாக்களுக்கும் உரியது	0 0 17.1
114	ஷெ	ஷெ	0 0 12.7

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் கௌரவ விவசாய நில மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகளைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கின்றேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1953 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 25 ந் தேதியிலன்று பிற்பகல் 10 00 மணிக் கு மததுகம் விடுதிச சாலையில் எழுப்பப்பட்ட வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உட்கருவிகளினது தன்மையையும் அவ்வுட்கருவிகளையத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும், விவரங்களையும் சொல்லும்படி இத்தால் அவர்களிடத்திற்கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

களுத்துறைக்கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 4 ந் உ.

ஏ. ர. கோகனி மொறகொட,
உதவி அரசாட்சி ஏசனாடு,

இலக்கம் LH 852.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

கிராமப்பட இல 126 இன திருத்த இல 4 கிராமம்—கிததுளகொட (களுத்துறை டிஸ்திரிக்)

விசாலம்.

குண்டு	காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்.	ஏ. நூ. ப.
616	விதானகேவத்த	5-18 வயதுள்ள 2 தென்னமரங்களும், 2-5 வயதுள்ள 2 பப்பாசிமரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	கிததுளகொடயிலிருக்கும் விதானகே லெயாறில் என்பவா	0 0 2-2
617	ஷே	1-12 வயதுள்ள 2 தென்னமரங்களும், 3 வயதுள்ள 3 கோபபிமரமும், 3 வயதுள்ள 3 வாழைச்செடிகளும், 2 பப்பாசி மரங்களும், 20 வயதுள்ள ஒரு கிததுள மரமும் கொண்ட ஒரு தோட்டம்	கிததுளகொடயிலிருக்கும் மஹா விதானகே டொன கொடேலில் என்பவா	0 0 2-8

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சுகளை சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 27 ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு அகலவத்த டி. ஆர். ஓ கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபநிறிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு சித்திரை (ஏப்பிரில்) மாதம் 18 ந்தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

களுத்துறை கச்சேரி,

1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 5 ந் உ.

ஐ. எல். பேடினனல்,

அதி உதவி அரசாட்சி ஏசுண்டு,

இலக்கம் L.H.909.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

பிரதமபட இல. A 3,381. கிராமம்—இனசிரியா (களுத்துறை டிஸ்திரிக்)

விசாலம்.

குண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. நூ. ப.
1	பீயிலன் ஏலநேற	40 வயது அளவில் உள்ள நற்பரும், தெனையும் கொண்ட ஒரு இடம், இங்கே 2 நிரந்தரமான கட்டிடங்களும், ஒரு கல்லால் கட்டப்பட்ட கிணறும உண்டு	கொழும்பிலுள்ள ஹுவெலொக ரவுன என்பதி லிருக்கும் லகெலரன் ரோட்டிலிருக்கும் "வெய மேல லொட்ச" என்பதிலுள்ள ஈ. எம். ஈ. பொன்னுடைய என்பரின் மனைவி	4 3 29-5

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சுகளை சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 21 ந்தேதி பிற்பகல் 2 30 மணிக்கு களுத்துறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்ட ரூபநிறிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 11 ந்தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

களுத்துறை கச்சேரி,

1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 3 ந் உ.

ஐ. எல். பேடினனல்,

அதி உதவி அரசாட்சி ஏசுண்டு,

இலக்கம் LH 884.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசீலக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

கிராமப்பட இல. 70 இன திருத்த இல. 4. கிராமம்—வியூவனுவா

விசாலம்

குண்டு	காணியின் பெயர்.	விபரம்.	சோந்தை கேட்பவரின் பெயர்.	ஏ. நூ. ப.
122	பல்லேகொடக்கெலே	40 வயதுள்ள 55 தென்னமரங்களும், 30-50 வயதுள்ள 14 பலா மரங்களும், 2-8 வயதுள்ள 20 நற்பர் மரங்களும், 30 வயதுள்ள ஒரு நற்பர் மரமும், 15 வயதுள்ள ஒரு எலுமிச்சை மரமும், 20 வயதுள்ள 2 இம்புளமரங்களும், கொண்ட ஒரு தோட்டம்	வெலிப்பெனனயிலுள்ள வியூவனுவாவிலிருக்கும் டொடங்கொட ஆராச்சிகே எம்லிடு நோலு குணரத்தன் வின மனைவி, டொடங்கொட ஆராச்சிகே டொன் லோறெனுல் குணரத்தன், ஸ்ரேஷன் மாஸற்றர், களுத்துறை, லியனகே தோமிஸ், மேற்படி கப நேரிஸ், மேற்படி வெலின, மேற்படி டி.யெல சிங்கோ, மேற்படி சாமி, இவர்களெல்லோரும் வெலிப்பெனனயிலுள்ள வியூவனுவாவைச் சேர்ந்த வர்கள்	1 1 17-3
123	வண்டில் பாதை	வண்டில் பாதை	ஷே	0 0 16-9
124	பல்லேகொடக்கெலே	30-40 வயதுள்ள 14 தென்னமரங்களும், 30-40 வயதுள்ள ஒரு பலா மரமும், 15 வயதுள்ள 2 மாமரங்களும், 15 வயதுள்ள ஒரு ஜம்போல மரமும், 2 வயதுள்ள 8 நற்பர்ச்செடிகளும், 3 வயதுள்ள 4 கமுகம் பிளளிகளும், 20 வயதுள்ள ஒரு ஏறமுமரமும் கொண்ட ஒரு தோட்டம்	ஷே	0 0 29-1

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சுகளை சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 20 தேதி பிற்பகல் 3.30 மணிக்கு களுத்துறை கச்சேரியில் எழுப்புக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநகைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபநிறிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 11 ந்தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

களுத்துறை கச்சேரி,

1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 3 ந் உ.

ஐ. எல். பேடினனல்,

அதி உதவி அரசாட்சி ஏசுண்டு,

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

இல. LH 879

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறோகன எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம். —

கிராமப்பட இல. 143 இன் திருத்த இல. 2. கிராமம்—பஹல நரகல (களுத்துறை டிஸ்திரிக்)

தூண்டு காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
392 பஹலகேவத்த.	40 வயதுள்ள ஒரு தெனனையும், 10 வயதுள்ள ஒரு நபரும், ஒரு தெனனையும்; 10 தோடைகளும், ஒரு லுனுமிடெலாவும்; 5 கழுகமரங்களும், 3 வயதுள்ள 3 நடுன்மரமும், ஒரு கஜுமரமும், ஒரு அநோடாமரமும், ஒரு பெல்லிமரமும், 7 தேயிலைச செடிகளும், ஒரு நிரந்தர் மில்லாத கக்கூசின் ஒரு பகுதியும் கொண்ட ஒரு தோட்டம்	கோவினனவிலுள்ள பஹல நரகலயிலிருக்கும் பஹலகே யூலிஸ்சிங்கோ எனப்பவருக்குத் தர்ன பயிர்ச்செய்கையும். நிரந்தரமற்ற கக்கூசின் ஒரு பகுதியும் உரியது, பஹலகே யூலிஸ்சிங்கோ, பஹலகே டொன உப்பாரிஸ அப்புஹாமி, பஹலகே ஆரொனசிங்கோ, பஹலகே சக்தனசிங்கோ, பஹலகே யெர்ஆஸ்சிங்கோ, பஹலகே டொன பிறங்கி சிங்கோ எனப்பவர்களும், சிடெலகே அசிலினநோனூ எனப்பவர்களும் இவர்களெல்லோரும் கோவினனவிலுள்ள பஹல நரகலயைச்சேர்ந்தவர்கள்	0 0 5
393 அடகூரியகேமஹ வத்த	15 வயதுள்ள 3 தெனனமரங்களும், 40 வயதுள்ள 2 தெனனமரங்களும், 10 வயதுள்ள ஒரு கழுகமரமும், 10 வயதுள்ள 7 நபாமரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	கோவினனவிலுள்ள பஹல நரகலயிலிருக்கும் அடகூரியகே டொன தோமஸ அப்புஹாமி, முததுக்குடா ஆராச்சிகே டோனூ லூசி நோனூ ஹாமினே எனப்பவர்களுக்கும் உரியது	0 0 8.8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 27 ந் தேதி முற்பகல் 10.00 மணிகளுக்கு கொப்பாவகக் கொலலி சங்கம் கூடும் மண்டபத்தில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 18 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

களுத்துறை கச்சேரி,

1953 ம் ஆண்டு (மாச) பங்குனி 5 ந் உ.

ஐ. எல். பேடினன்ஸ்,
அதி உதவி அரசாட்சி ஏசண்டு,

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

இலக்கம் LH 781.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறோகன எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பிரதமபட இல. A 3,211. கிராமம்—பொத்துப்பிட்டியா (களுத்துறை டிஸ்திரிக்)

தூண்டு காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. றா. ப.
11 குங்குலவத்த	40 வயதுள்ள ஒரு பலாமரமும், 9 தெனனமரங்களும், 25 வயதுள்ள 2 தெனனமரங்களும், 2 பலா மரங்களும், 10 வயதுள்ள 3 தெனனையும், 2 பிலின், ஒரு நன்னூன், ஒரு பலாமரமும், ஒரு நறறடெல் மரமும், 59 கழுக மரங்களும், 5 வயதுள்ள 2 தெனனையும், ஒரு கொக்கொம்பாவும், 3 மா மரங்களும், ஒரு பலாவும், 7 தோடையும், ஒரு மகனகறந்தாவும், ஒரு கஜுமரமும், ஒரு பொம்பியும், ஒரு பென்னெலாவும், ஒரு கோட்டான மரமும், 10 கழுக மரங்களும், 3 வயதுள்ள 10 தெனனையும், 2 கிறுள்ள மரமும், 3 மாமரமும், 2 புளிய மரமும், 2 பலா மரங்களும், 2 கோட்டான மரங்களும், ஒரு நறறூவும், ஒரு வெலிக்ககாவும், 3 கொப்பொறூவும், ஒரு வெறறூவும், 13 காப்பி மரமும், 3 தோடையும், ஒரு நன்னூன், ஒரு குவாவா, ஒரு றட்ட கொறக்கா, ஒரு கோன், 7 பப்பாசி மரங்களும், 5 முருங்கை மரங்களும், ஒரு வாழையும், ஒரு நிரந்தரமான கட்டிடமும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடமும் கொண்ட ஒரு தோட்டம்	வாதுவையிலுள்ள பொத்துப்பிட்டியாவிலிருக்கும் சச்சேஹேவகே ஜயநேரிஸ பொன்னடோ எனப்பவர்கள்	0 1 8.8
13 ஷே	40 வயதுள்ள 32 தெனனையும், 10 வயதுள்ள ஒரு கழுகமரமும், 5 வயதுள்ள ஒரு பென்னெலா மரமும், 2 கெந்தாமரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	வாதுவையிலுள்ள மொலிகொடயிலிருக்கும் சச்சேவ ஹேவகே பீறறர் பொன்னடோ, வாதுவையிலுள்ள பொத்துப்பிட்டியாவிலிருக்கும் சச்சேவ ஹேவகே லீசன ஜினசேனூ, சச்சேவ ஹேவகே அலடின பொன்னடோ, மீகமுலகே சைமன குணசிங்கி, மிகெல் ஹேவகே அலெஸ் கவுறறமடாசா, மிகெல்ஹேவகே மாட்டின கருனடாசா என்பவர்களுக்குரியது.	0 1 12.9
14 ஷே	40 வயதுள்ள ஒரு கொறக்காவும், 3 தெனன மரங்களும், 10 வயதுள்ள ஒரு முன்மல் மரமும், 2 கழுக மரங்களும், 2 நிரந்தரமான கட்டிடங்களும், 3 கல்லால் கட்டப்பட்ட சுவர்களும் கொண்ட ஒரு தோட்டம்	வாதுவையிலுள்ள, பொத்துப்பிட்டியாவிலிருக்கும் மீகமுலகே கருணரத்தன், ஆர். எயினூ பெர்னாண்டோ என்பவர்களுக்கு உரியது	0 0 17.1

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 25 ந் தேதி முற்பகல் 9.00 மணிகளுக்கு களுத்துறை கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 18 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

களுத்துறை கச்சேரி,

1953 ம் ஆண்டு (மாச) பங்குனி 5 ந் உ.

ஐ. எல். பேடினன்ஸ்,
அதி உதவி அரசாட்சி ஏசண்டு,

1950 ම ජූනියුන් 9 ම இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

இலக்கம் LH 697.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பிரதமபட இல. A 2,822. கிராமம்—பாதக்கட, களுத்தறை டிலத்திற்

ஆண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	சோந்தைகேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கனத்தாலத்த மறுபெயர் கெத்தகெலகுவத்த மறுபெயர் கெத்தகெல கனாவத்த	40 வயதுள்ள ஒரு நற்றடெல் மரமும், 15 வயதுள்ள ஒரு எத்தெமத்த, ஒரு எலுமிச்சை, 4 தென்னை மரங்களும், 10 வயதுள்ள 4 கழக மரமும், ஒரு கொட்டி பொருவும், 2 பருத்தி மரமும், 3 லுனுமிடெல்லா மரங்களும், 5 வயதுள்ள 8 தென்னைமரம், 2 பலாவும், ஒரு குவாவாவும், 3 கழகமும், ஒரு கொட்பொருவும், ஒரு கொருவும், ஒரு நனை மரமும், 6 லுனுமிடெல்லா மரங்களும், 2 வயதுள்ள ஒரு நனை மரமும், 4 மா மரங்களும், 2 கொட்பொரு மரங்களும், வாழைச் செடிகளும் கொண்ட ஒரு தோட்டம்	(1) முனசிங்க சியனப்பு சில்வா, (2) முனசிங்க சராவில் சில்வா, (3) கருணமுனி ஓயசா நோன, (4) கருணமினே டனடிநில சில்வா, (5) கறுறுகுறுசிங்க எரோலில் சில்வா, (6) முனசிங்க ஜஸுநின் திலகரன், (7) முனசிங்க பீற்றா சில்வா, (8) முனசிங்க சுவாநில் சில்வா, இவர்களெல்லோரும் கலபாதியிலிருக்கும் பாதக்கடயிலிருப்பவர்கள்	0 1 19.5

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் (ரூ) (மே) வைகாசி மாதம் 4 ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு களுத்தறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கருவிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ரூ) (ஏப்பிரில்) சித்திரை மாதம் 25 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக என்ரு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

களுத்தறை கச்சேரி,

1953 ம் (ரூ) (பெருவரி) மாதம் 5 ந் உ.

ஐ. எல். பேடினன்,

அதி உதவி அரசாட்சி என்ரு,

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

இலக்கம் LH 842.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கிராமப்பட இல. 127 இன திருத்த இல. 1. கிராமம்—பெல்லன (களுத்தறை டிலத்திற்)

ஆண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
482	கலமுனைவத்த	20 வயதுள்ள நப்பா நிலம், அங்கே 30 வயதுள்ள 43 நப்பா மரங்களும், 2 பலா மரங்களும், 15 வயதுள்ள 16 கழகமரங்களும் உண்டு	அகலவதையிலுள்ள பெல்லனயிலிருக்கும் டம்கே நிமலஹாமி என்பவருக்கும் கொல்லலாமுல் ஆராச்சிகே கேணில் என்பவர்களுக்கும் உரியது	0 1 3.4
483	ஷே	20 வயதுள்ள நப்பா நிலம், அங்கே 6 நப்பா மரங்கள உண்டு	அகலவதையிலுள்ள பெல்லனயிலிருக்கும் கலம் ஆராச்சிகே சிசிலியாநோன	0 0 19.2
484	ஷே	20 வயதுள்ள நப்பா நிலம், அங்கே ஒரு நப்பா மரம் உண்டு	அகலவதையிலுள்ள பெல்லனயிலிருக்கும் டம்கே டொன பீற்றா	0 0 3.1

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் (ரூ) (ஏப்பிரில்) சித்திரை மாதம் 24 ந் தேதி பிற்பகல் 11.30 மணிக்கு அகலவதையிலுள்ள ஆ. ஓ. கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கருவிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ரூ) (ஏப்பிரில்) சித்திரை மாதம் 15 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக என்ரு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

களுத்தறை கச்சேரி,

1953 ம் (ரூ) (மாச) பங்குனிமீ 5 ந் உ.

ஐ. எல். பேடினன்,

அதி உதவி அரசாட்சி என்ரு,

இலக்கம் LH 932.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பிரதமபட இல. A 3,296. கிராமம்—மொறவினன (களுத்தறை டிலத்திற்)

ஆண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	சோந்தைகேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1.	கெற்றகொடேனியகுமுபுற அல்லது கஹட்டகஹுவத்த	2 நிரந்தரமான கட்டிடங்கள்கொண்ட ஒரு தோட்டம்	பாணநதுறையிலிருக்கும் ரீ. எச். டயல், என்னும் டாகுத்தர்	0 0 3.4

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் (ரூ) (மே) வைகாசி மாதம் 4 ந் தேதி பிற்பகல் 4 மணிக்கு களுத்தறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கருவிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ரூ) (ஏப்பிரில்) சித்திரை மாதம் 25 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக என்ரு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

களுத்தறை கச்சேரி,

1953 ம் (ரூ) (பெருவரி) மாதம் 5 ந் உ.

ஐ. எல். பேடினன்,

அதி உதவி அரசாட்சி என்ரு,

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LD 4324.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மத்திய மாகாணம், கண்டி டிலத்திற், உடுறுவ யட்டி நுவர பகுதி (யடநுவர்) மெதப்பலாத்த கோறன், டொடன்வல் கிராமத்தில் 2 ஏக்கர், 3 ரூட, 30.6 பாசல விசாலமுள்ள குருகம் தோட்டம் இலக்கம் 2, அல்லது சிக்குப்பாத்த என்பதும் நிலப் பகுதி பீ. பீ. ஏ. 1,927 ல் டொடல் 1, 2, 3, 4, 5, 6, 7 என அளக்கப்படும் விவரிக்கப்பட்டிருக்கிறது :—

உரிமைகோருபவரின் பெயர் :

முத்தையிலிருக்கும் முகமட் காசிம் ஹஜ்ஜியர் உரிமை கோருகிறார்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 23 ந் தேதி முற்பகல் 10.30 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகனின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 16 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டி கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 5 ந் உ.

ர. ர. கிறெனியா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

LD. 4404/J/AL/2014 (VE).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

மத்திய மாசாணம், கண்டி டிஸ்திரிக், பாதத்துமபுர பகுதி, பள்ளிப்பத்து மேற்கு கோறே, வேடிகமமெத்த கிராமத்தில் 2 ஏ. 2 றா 12 ப. விசாலமுள்ள மாபேரிதெனன தோட்டத்தின் லொலுக்காஹமுள்ளேன என்பதும் எல்லா நிலப்பகுதி, பி. பி. ஏ. 1,829 ல் லொட 13 என அளக்கப்பட்டும் விவரிக்கப்பட்டும் இருக்கிறது.

உரிமை கோருபவரின் பெயர் :—

த. எம்.லோ சிலோன என். ஜெனரல் எஸ்டேட்ஸ் கம்பனி லிமிட்டட், 116, ஓல்ட் பொரொட வீதி, லண்டன். ஏஜண்டஸ்: பொயில் சகோதரர்கள் என கம்பனி லிமிட்டட், கொழும்பு, இறம்புகுவெலிலிருக்கும், இறம்புகுவெலி, தெனனகோனனகெதற் லொக்கு மெனிக்காவும், இரம்புகுவெலி, தெனனகோனனகெதற் புகுசி மெனிக்கா இவர்கள் இருவராலும் உரிமை பிணக்கு.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 21 ந் தேதி, முற்பகல் 9.30 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகனின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 14 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டி கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 7 ந் உ.

ர. ர. கிறெனியா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

LP 5803.

போறம்ப-பொல்வட்ட பாதை எனனும் பரிசுக்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

பிரதமபட்டது இல. A 885. குறிச்சி—கலுவடுமல்லாவும போறம்பயும். விசாலம். துணை. காணியினது பெயர். விபரம். உரித்தாளியின் பெயர். ஏ. றா. ப.

62 கொடவுடவத்த, வீட்டு நொ. 12 வருஷ 7 றப்பா மரங்கள, 30 வருஷ 4 தென்ன மரங் எல. சானேலில, எல சலடேலி 0 0 7 6
1092, 1094, 1095 முதலிய கள, 20 வருஷ ஒரு ராபயலா மரம், 20 வருஷ ஒரு மா எல்லின் நளசிககா, ஜி டபியடி.
வற்றின் பகுதிகள், வட்டாரம் 3 மரம், 4 வருஷ ஒரு பாக்கு மரம் கொண்ட ஒரு தோட்டம் டி. குணத்திலக், போறம்ப

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி என்சுக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டுபிரசுத்தமாய் விளம்பரஞ்செய்கின்றேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) மாதம் 22 ந் தேதியி லன்ற காலை 10.15 மணிக்கு அமல்வகொட ஓய்வுசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடன்தகனினது தன்மையையும் அவ்வடநதைக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப் படுகின்றது.

காலி கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) மாசிமீ 5 ந் உ.

றெயின் றயிட,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

இலக்கம். LA 7376/J/HLG/1161

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

குருணாகல் டிஸ்திரிக், தம்பதெனி அட்டே, உட்பொல் மெதலல்ல பகுதியில், பரபேலி எனனும் கிராமத்தில் கோனகஹமுலவத்த எனனும் காணியில் 0 ஏ. 0 றா. 18 ப. விசாலமுள்ள காணிக் கு A 1,219 ம் இலக்க ஆரம்பபட்டதில் 1 ம், 2 ம் துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 23 ந் தேதி, காலை 9.30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகனின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 15 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணாகல் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 3 ந் உ.

என். என். டி. ஜில்லா,
வடமேற்கு மாசாண அரசாட்சி ஏசனாடுகாக.

இலக்கம். LA 7404/J/E/1416.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

குருணாகல் டிஸ்திரிக், கட்டுக்கம்பொல் அட்டே, கட்டுக்கம்பொல் கோறே ஊக்கு, போஹன்டியா எனனும் கிராமத்தில் கஹுபோவலவேறன், கிரிமெடிய வேறன் எனனும் காணிகளின் 1 ஏ. 0 றா. 0 ப. விசாலமுள்ள காணிகளின் 2179 ம் இலக்க பிரதமபட்டதிற்கு 1 ம் இணைபட்டதில் 108 ம் துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந் தேதி, காலை 9.30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகனின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 15 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணாகல் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஏப்ரல்) மாசிமீ 27 ந் உ.

என். என். டி. ஜில்லா,
வடமேற்கு மாசாண அரசாட்சி ஏசனாடுகாக.

இலக்கம். LA 7521 J/E/1945.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், தெவமெதி அட்பட்டு, வலகம்பத்து கோறையில், கப்தவெஹை எனமும் கிராமத்தில், போகஹமுலேஹன் அல்லது கொக்கஹுலத்தையும், கொடவலகாவேஹன் எனமும் காணிகளின் 2௪ 0ஹ. 14.7. விசாலமுள்ள காணிக்கு 1222 ம் இலக்க ஆரம்பபட்டதில் 1 ம, 2 ம துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந் தேதி, காலை 9.30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுற்றி தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 13 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

குருணாகல் கச்சேரி,

1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் 21 ந் உ.

என். என். டி. ஜில்லா,

வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசன்கைகாக.

இலக்கம் LA 7111/J/HLG/374

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

குருணாகல் டிஸ்திரிக், தம்பதெனி அட்பட்டு, ரெகோபற்று கோறையில், கொடவிட எனமும் கிராமத்தில் வாகொடுவேகுமபுற எனமும் காணியில் 0௪ 0ஹ. 19.3௪ விசாலமுள்ள காணிக்கு 1,489 ம் இலக்க பிரதமபட்டத்திற்கு 2 ம் இணைபட்டத்தில் 143 ம, 144 ம் துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 23 ந் தேதி, காலை 9.30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுற்றி தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 15 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணாகல் கச்சேரி,

1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 7 ந் உ.

என். என். டி. ஜில்லா,

வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசன்கைகாக.

LA 3397/J/LLD/2921.

1950 ம் ஆண்டின் 9-ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :-

ஆரம்பப்பட இல. A 1,182. கிராமம்—ஹால்தனடுவன்.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்	உரிமை.கேட்பவா பெயர்.	விசாலம். ஏ. ஹ. ப.
1	கஹலகஹுவத்த மனசவரும், ஒலைக் கூரையமுள்ள ஒரு தற்காலிக ஆர் கே சலேர் சிஞ்சோ அப்புஹாமி, ஹால்தனடுவன், கட்டிடம் அடங்கிய 3-35 வயதுள்ள தென்னந் தனகொடடுவ தோப்பு	விசாலம்.	0 2 19
2	ஷெ 30 வயதுள்ள 2 பிலா மரமும், 30 வயதுள்ள ஒரு பாகு மரமும், 3 வயதுள்ள 13 தெனனை மரமும், 35 வயதுள்ள 11 தெனனை மரமும் அடங்கிய தென்னந் தோப்பு	ஷெ	0 1 2
3	ஷெ 35 வயதுள்ள 3 தெனனை மரங்கள அடங்கிய தென்னந் தோப்பு	ஷெ	0 0 3
மொத்தம்			0 3 24

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 21 ந் தேதி, பிற்பகல் 3 மணிக்கு நாததாண்டிய காரியாதிகாரியின் கந்தோலில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுற்றி தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 11 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

புத்தளம் கச்சேரி,

1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 4 ந் உ.

சீ. த பொன்னசேகா,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசன்கைகாக.

L. A. 3399/J/LLD/7/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :-

ஆரம்பப்பட இல. A 1,192. கிராமம்—வெலிஹேனே (பாகம்)

துண்டு.	காணியின் பெயர்	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	விசாலம். ஏ. ஹ. ப.
1	கனேசன தோட்டம் முன்பதாக வெலிஹேன தோட்டம்	30 வயதுக்கு மேற்பட்ட தென்னந் என கே. கனேசன, 94, பசா லாற்றி, 7 0 0	விசாலம்.	7 0 0
		என்றழைக்கப்பட்டது, 4 ம் வாட்டிமுள்ள 39 வது வரி யில் ஒரு பாகம்	தோட்டம் கொச்சிக்கடை	

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந் தேதி, காலை 10 மணிக்கு சிலாபம் உணவுக் கட்டுப்பாட்டு கந்தோலில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபுற்றி தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 11 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

புத்தளம் கச்சேரி,

1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 4 ந் உ.

சீ. த பொன்னசேகா,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசன்கைகாக.

LA 3394/J/LLD/2923.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. A 1,191. கிராமம்—மெத மஹவெவ

கூண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்வா பெயர்.	விராமை.
1	அமபகஹவதத	தென்னந் தோப்பு (வயதுபோன)	வே. ம. மரேண்ட் நாடா, கொலவாடிய, மஹவெவ	2 0 0

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 21 ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு நாததாண்டிய காரியாதிகாரியின் கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 11 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 4 ந் உ.

சீ. த. பொன்னசேகா,
புல்திறிக உதவி அரசாட்சி எண்ணு.

LA 3081/J/HLG/372.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. 1,204. கிராமம்—மதுரமடுவேம்பு

கூண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்துப்பேசுபவரின் பெயர்.	விராமை.
1	மதுரமடுவேம்பு	ஒரு நிலை கிணறும், 20 வயதுள்ள ஒரு பனைமரமும், 30 வயதுள்ள ஒரு வேப்பமரமும், 30 வயதுள்ள ஒரு மாமரமும் அடங்கிய தென்னந் தோட்டத்தின் ஒரு பாகம்	காலஞ்சென்ற அல்லாபிச்சை முகமமது யுனில சின உரிதாளிகள்: கலபிடடி, பெரியகுடி யிருப்பு கே. மீராசாயிபு லெப்பை, தத்துவ காரா	0 0 20.4
2	ஷே	40 வயதுள்ள ஒரு புளியமரம் அடங்கிய தென்னந் தோட்டத்தில் ஒரு பாகம்	ஷே	0 0 7.3
மொத்தம்				0 0 27.7

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 22 ந் தேதி காலை 10 மணிக்கு புத்தளம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 11 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 4 ந் உ.

சீ. த. பொன்னசேகா,
புல்திறிக உதவி அரசாட்சி எண்ணு.

LA 3395/J/LLD/2911.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல. A 1,175. கிராமம்—சிரிமெட்டியான கிழக்கு.

கூண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	விராமை.
1	முல்னகாடுகெலேயும், மெத மரங்கலானவம்	35 வயதுள்ள ஒரு பிலாமரமும், 10 தெனீன மரங்களும் அடங்கிய தென்னந் தோப்பு	சீ. எல். லீ. வீ. என. சேதுநாராயணன் செட்டியார், சீ. எல். கருப்பையா சோவெய, நீர். 265, மெயின ஸ்ரீட, நீர்கொழும்பு, கே. என. எஸ். ஏ. அடைக்கப்பா செட்டியார், நீர். 219, மெயின ஸ்ரீட, நீர்கொழும்பு	0 0 18 0/0
2	ஷே	ஓலைக்கூரையும், மணசவருமுள்ள ஒரு தற் காலிக கட்டடம் அடங்கிய 35 வயதுள்ள தென்னந் தோப்பு	ஷே	5 2 6
3	ஷே	35-50 வயதுள்ள 2 சரப்பிலா மரங்களும், 10 வயதுள்ள 4 சரப்பிலா மரங்களும், ஒரு பிலா மரமும், 35 வயதுள்ள 2 தெனீன மரங்களும் அடங்கிய தோட்டம்	ஷே	0 3 39

மொத்தம் .. 6 2 23

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 21 ந் தேதி, பிற்பகல் 3 மணிக்கு நாததாண்டிய காரியாதிகாரியின் கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953-ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரை மாதம் 11 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புத்தளம் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 4 ந் உ.

சீ. த. பொன்னசேகா,
புல்திறிக உதவி அரசாட்சி எண்ணு.

இலக்கம் LRO/APL/4183/J/LLD/2926/LG/90

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பிரதமபடம் A 723. இராமம்—அக்கிரியாகல்

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைக்காரர்.	விசாலம் ஏ. ரூ. ௫.
1	பறணவத்த	10-15 வருஷ றப்பா	ஸ்ரீமதி. எச். ஏ. பொடி மெனிக்கா, அக்கிரியாகல், கேகாலை	0 2 13
2	இரியாயுல்லேகும்புற	நெல் வயல	வனனி ஆராசனிகே புகுசி பண்டா, கருந்தபொன, கேகாலை, ஸ்ரீமதி. ஆ. ஏ. நன் மெனிக்கா, தெமடகொல்ல, எக்கிரியாகல், கேகாலை, எனப்பவால் எதிராகப்படுவது	0 1 24
3	ஷெ	கிணறறையும் பின்வரும் ஆட்சி உரிமைகளையு முடைய நெல்வயல : (1) இத்தண்டின் கீழ்க்கு எல்லையிலுள்ள கிணற்று தண்ணீரை பக்கத்து தோட்ட சொந்தக்காரருக்கு பாவிகக உரிமை, (2) பந்தி (1)ல் கூறிய கிணற்றுக்கு செலலுவதற்கு பாதை	வனனி ஆராசனிகே புகுசி பண்டா, கருந்தபொன, கேகாலை	0 3 2
மொத்தம்				1 2 39

மேற்குறித்த காணிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1953 ம் (ஏப்பிரில்) சித்திரை மாதம் 30 ந் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு கேகாலைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டா டுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (ஏப்பிரில்) சித்திரை மாதம் 23 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கேகாலைக் கச்சேரி,
1953 ம் (ஏப்பிரில்) மாதம் 28 ந் உ.

எம். ஜீ. வீ. டி. பிளையு. சமறசினஹ,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு.

காணி மீட்டற் சட்டம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் (ஜனவரி) தைம் 24 ந் உ.

அட்டவணை.

பிரதமபடம் A 739. இராமம்—மலவிறற்.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைக்காரர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1.	மீகாஹமுல்லேகும்புற	நெல்வயல	ஸ்ரீமதி. கே. ஏ. சனே பெரேரா ஹாமினி, பல்லாதெனிய, கேகாலை	0 3 1
2	ஷெ	ஷெ	ஷெ	0 0 38
மொத்தம்				0 3 39

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம் (ஜனவரி) தைம் 24 ந் உ.

அட்டவணை.

பிரதமபடம் A 740. இராமம்—மலவிறற்.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைக்காரர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	தலகாஹதேனியகும்புற	நெல்வயல	ஸ்ரீமதி. கே. ஏ. சனே பெரேரா ஹாமினி, பல்லாதெனிய, கேகாலை	0 3 35
2	எகொடவத்தேஹேன	தெனீன, பலா முதலியவற்றையுடைய தோட்டம்	ஷெ	0 0 16
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 29
4	ஷெ	ஷெ	ஷெ	0 0 28
5	ஷெ	ஷெ	ஷெ	0 2 27
மொத்தம்				2 0 15

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம். இல. LRO/APL 5546

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் (ஸ்) (டிசம்பர்) மாகாசியம் 15 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எல். எவ் அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை.

இல. தொகுப்பு இல 1 ஆரம்பப்பட இல. 461 கிராமம்—அப்புத்தனையின ஒரு பகுதி.

காணியின் பெயர்.	விபரம்.	உரிததாரியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
479 ஜங்கலியாவத்த	பிரத்தியேகக் கட்டிடத்தின் அஸ்திவாரம், பாண்டைநத சுவாகள, ஒரு சவுக்கு மரம், 25 அல்லது 35 வருட காலத்தினது, 1 பெயாஸ மரம், 2 கோப்பி மரம், 5 தோடமரம், 1 ரியூமரம், 2 மாதானை மரம், 2 கொய்யா மரம், 1 மா மரம், 3 பலா மரங்களையும் கொண்ட தோட்டம்	காளிமுத்துப் பனிடாரின மகள், ஸ்ரீமதி கதிராயி, கிளாடினல தலத்தோட்டம், அப்புத்தனையின	0 0 32.7
480 ஜங்கலியாவத்த	10 வருடத்திய 2 ரியூமரம், கொண்ட தோட்டம்	போல	0 0 6.3
		மொத்தம்	0 0 39

கு. இ. LD 7417/LRO/APL 71/LLD/J/134/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் (ஸ்) (பெப்ரவரி) மாகாசியம் 18 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை

இல. இல 1, இறுதிக் கிராமப்பட இல 628 கிராமம்—கிலம்பகலவல் தெற்கு

காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகோருபவர்	விசாலம். ஏ. ரூ. ப.
29 ரூபாவத்தை	நெல் வயல், தோட்டம்	எல் வனிகசிங்க, மீட்கெட்டிய, தங்காலை	0 3 10
30 ஷே	வாயக்கால்	ஷே	0 1 23
31 ஷே	நெல் வயல்	ஷே	13 3 39
32 ஷே	தென்கைகள் கொண்ட நெல்வயலும் தோட்டமும், தெற்கிலிருக்கும் நெல் வயலான தன் வயல்களுக்கு 30 ம் துண்டிலிருக்கும் வாயக்காலி லிருந்து இதுனுடாக நீர் எடுக்க ஆட்சிஉரிமையுண்டு	ஷே	5 0 14
33 ஷே	ஒரு ஒலைக் கழிமண குடிசைகளும் கொண்ட தோட்டமும் வயலும்	ஷே	5 2 9
		மொத்தம்	25 3 15

LRO/APL 3491/J/LLD/100/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புருசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் (ஸ்) (பெப்ரவரி) மாகாசியம் 13 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,401. கிராமம்—அகுறுகொட.

காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கோபவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1 ஹல்கஹமுன்னெதெனிய தட்டயவத்த	அல்லது 20 வருஷஞ்சென்ற ரப்பா மரம்	ஐ. எல். எம். முஹம்மத இப்ரஹிம், நொ. 949, கட்டே வீதிய, மாததறை, கஹகன கம்புறுபிட்டியவினுள்ள சமேல் சமரசிங்குவால் எதிராகப்படுகிற காணி	0 0 15
2 ஷே	30 வருஷஞ்சென்ற ரப்பா மரம், ஒரு கிணறு அடங்கியது	ஐ. எல். எம். முஹம்மத இப்ரஹிம், நொ. 949, கட்டே வீதிய, மாததறை	2 1 14
		மொத்தம்	2 1 29

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால், காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகழி பண்டா புலன்குலம் ஆகிய நாள் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கிறேன்.

பீ. பி. புலன்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1953 ம் ஆண்டு (மாச) மார்ச் 17 ந் உ.

அட்டவணை.

பிரதமபட இல. A. 3279. கிராமம்—தெற்குறிப்புவா.

தளம்	காணியின் பெயர்.	பிரதமபட விபரம்	அரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	மடுறுவா அல்லது றட்டனப்பிட்டி யிக் குழாய் அல்லது வெலிற றுவா எஸ்தேற	நெல் வயல்	மாததறையிலுள்ள நெல்லி டோற வீரட்டின யயசூரியாவின் மனைவி, ஸ்ரீமதி விமல யோசபீன வீரட்டின யயசூரியா, ஸ்ரீமதி ரனயனி எயலீன வீரட்டின யயசூரியா, எஸ். எடவின் வீரட்டின யயசூரியா, அவர்களுக்கும் பாணநதுறையிலுள்ள குசுமா மாபேல -டயஸ் எனபவரின் மனைவிக் குழாய்து	2 0 1
2	ஷே	ஷே	ஷே	1 0 10
3	வவுலுக்கெலெ அல்லது வெலிற றுவா எஸ்தேற	30 வயதுள்ள றப்பர்	ஷே	4 0 10
4	மடுறுவா அல்லது றட்டனப்பிட்டி யிக் குழாய் அல்லது வெலிற றுவா எஸ்தேற	நெல் வயல்	மாததறையிலுள்ள நெல்லி டோற வீரட்டின யயசூரியாவின் மனைவி, ஸ்ரீமதி விமல யோசபீன வீரட்டின யயசூரியா, ஸ்ரீமதி ரனயனி எயலீன வீரட்டின யயசூரியா, எஸ். எடவின் வீரட்டின யயசூரியா அவர்களுக்கும் பாணநதுறையிலுள்ள குசுமா மாபேல -டயஸ் எனபவரின் மனைவிக் குழாய்து	1 0 0
5	மடுறுவா அல்லது வெலிற றுவா எஸ்தேற	15 வயதுள்ள ஓட்டப்பட்ட றப்பா	ஷே	3 3 2
5 1/2	ஷே	ஷே	மாததறையிலுள்ள நெல்லி டோற வீரட்டின யயசூரியாவின் மனைவி, ஸ்ரீமதி விமல யோசபீன வீரட்டின யயசூரியா, ஸ்ரீ மதி ரனயனி எயலீன வீரட்டின யயசூரியா. அவர்களினதும் பாணநதுறையிலுள்ள குசுமா மாபேல டயஸ் எனபவரின் மனைவிக் குழாய்து உரிமையை பேருவலியில் இருக்கும் அருகா மையில் உள்ள ரி. பி. 97176, எனபதின் சொந்தக்காரராகிய, ரி. கே. டர்சர் விதான ஆராசகி எனபவரால் ஆட்சேபிக்கப்படு கின்றது	0 0 26
6	ஷே	ஷே	மாததறையிலுள்ள நெல்லி டோற வீரட்டின யயசூரியாவின் மனைவி, ஸ்ரீமதி விமல யோசபீன வீரட்டின யயசூரியா, ஸ்ரீமதி ரனயனி எயலீன வீரட்டின யயசூரியா, எஸ். எடவின் வீரட்டின யயசூரியா அவர்களுக்கும் பாணநதுறையிலுள்ள குசுமா மாபேல டயஸ் எனபவரின் மனைவிக் குழாய்து	2 0 30
7	ஷே	ஷே	ஷே	0 0 4
8	ஷே	30 வயதுள்ள றப்பர்	ஷே	0 1 1
9	மடுறுவா அல்லது றட்டனப்பிட்டி யிக் குழாய் அல்லது வெலிற றுவா எஸ்தேற	நெல்வயல்	ஷே	0 3 30
10	ஷே	ஷே	ஷே	2 1 15
11	ஷே	30 வயதுள்ள றப்பா	ஷே	2 0 39
12	ஷே	30 வயதுள்ள றப்பா அங்கே ஒரு பாத்தையுண்டு	ஷே	1 2 35
14	கெறலிற றுவே மகா வத்த அல் லது வெலிற றுவா எஸ்தேற	15 வயதுள்ள ஓட்டப்பட்ட றப்பர் அங்கே ஒரு எஸ்தேற றேட்டின ஒரு பகுதியுண்டு	ஷே	0 1 32
15	ஷே	15 வயதுள்ள ஓட்டப்பட்ட றப்பர்	ஷே	0 1 20
16	ஷே	15 வயதுள்ள ஓட்டப்பட்ட றப்பா, அங்கே எஸ்தேற றேட்டின ஒரு பகுதியும், காலடிப்பாதையின் ஒரு பகுதியும் உண்டு	ஷே	1 2 35
17	ஷே	15 வயதுள்ள ஓட்டப்பட்ட றப்பர், அங்கே, எஸ்தேற றேட்டின பகுதிகள் உண்டு	ஷே	3 3 30
18	றட்டனப்பிட்டியாகக் குழாய் அல் லது வெலிற றுவா எஸ்தேற	நெல்வயல்	ஷே	1 0 0
19	வவுலுக்கெலெ அல்லது வெலிற றுவா எஸ்தேற	30 வயதுள்ள றப்பா	ஷே	2 0 18
20	றட்டமபிட்டியாகக் குழாய் அல்லது வெலிற றுவா எஸ்தேற	நெல் வயல்	ஷே	0 1 31
21	வவுலுக்கெலெ அல்லது வெலிற றுவா எஸ்தேற	30 வயதுள்ள றப்பர்	ஷே	4 0 9
22	ஷே	ஷே	ஷே	4 0 12
23	றட்டனப்பிட்டியாகக் குழாய் அல் லது வெலிற றுவா எஸ்தேற	நெல் தயல்	ஷே	1 2 10
24	கெறலிற றுவே மஹாவத்த அல் லது வெலிற றுவா எஸ்தேற	15 வயதுள்ள ஓட்டப்பட்ட றப்பர், அங்கே எஸ்தேற றேட்டின பகுதிகள் உண்டு	ஷே	3 3 26
25	ஷே	15 வயதுள்ள ஓட்டப்பட்ட றப்பர், அங்கே 3 நிரந்தமான கட்டிடங் களும், 2 நிரந்தரமற்ற கட்டிடங் களும் உண்டு	ஷே	0 3 14
26	ஷே	எஸ்தேற றேட்டின ஒரு பகுதி	ஷே	0 1 4

Q 4459 LRO/APL/70.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கருவிகள் அட்டவணியின் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 9 ந் திகதி காலை 11 மணிகளுக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 25 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனா, (கொழும்பு டிஸ்திரிக்) ஏ. செயின். வி. விஜயமான ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாப்) பங்குனிமீ 7 ந் உ.

ஏ. செயின். வி. விஜயமான,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 2,924. கிராமம்—கொத்தகொட

விசாலம்.

துணை. காணியின் பெயர்.

விபரம்.

உரிமை கேட்பவரின் பெயர்.

ஏ. ரூ. ப.

1 கொல்கஹுவத்த அல்லது தெனாந்தோட்டம், மண்ணால் கட்டப்பட்ட வீடு, கே. ஜே. பி. செனவிரத்தின, றட்டலுவ; சீதவ 0 2 24
கொறகஹுவத்த கிணறும்

Q 4471 LRO/APL/2525.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கருவிகள் அட்டவணியின் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்;

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 12 ந் திகதி காலை 9.30 மணிகளுக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 28 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனா (கொழும்பு டிஸ்திரிக்) ஏ. செயின். வி. விஜயமான ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாப்) பங்குனிமீ 7 ந் உ.

ஏ. செயின். வி. விஜயமான,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 3,269. கிராமம்—அலகிரிவலப்பொல.

விசாலம்.

துணை. காணியின் பெயர்.

விபரம்.

உரிமை கேட்பவரின் பெயர்.

ஏ. ரூ. ப.

1 கொல்கஹுவத்த .. தெனாந்தோட்டம் .. ஏ. ஏ. ஹெலிவி அபயசிங்ஹ அபபுஹாமி, அலகிரிய, கம்பஹா 0 0 3
2 ஷெ .. ஷெ ஷெ 0 0 20
3 ஷெ .. ஷெ ஷெ 0 0 17
4 ஷெ .. ஷெ ஷெ 0 3 22

மொத்தம் .. 1 0 22

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். Q. 4475/LRO/APL/2503.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கருவிகள் அட்டவணியில் விபரிக்கப்பட்டுள்ள காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 16 ந் திகதி காலை 11 மணிகளுக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும் அத்தொகையைக் கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 2 ந் திகதி அல்லது அதற்குமுன் எழுத்துமூலமாக முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

உதவி மேல் மாகாணத்து அரசாட்சி எஜனா (கொழும்பு டிஸ்திரிக்), ஏ. செயின். வி. விஜயமான ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (மாப்) பங்குனிமீ 7 ந் உ.

ஏ. செயின். வி. விஜயமான,
மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 3,260. கிராமம்—திம்பிரிகமம்.

விசாலம்.

துணை. காணியின் பெயர்.

விபரம்.

உரித்தாளரின் பெயர்.

ஏ. ரூ. ப.

1 ஷிகஹுவத்த .. தெனாந்தோட்டம், நிரநதரமற்ற ஒரு ஒவியால் வேய டி. ஆர். மஞ்சநாயக, குருமெஹா, வலக 6 2 27
பட்டம் மண்ணால் கட்டப்படும் உள்ள குடிசை மூலம், ஹற்பொல

Q. 4498/LRO/APL/1984.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 12 ந் திகதி, காலை 11 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 28 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜனற (கொழும்பு டிஸ்திரிக்) ஏ. செயின். வீ. விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

ஏ. செயின். வீ. விஜயமான,
 மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்.

கொழும்புக் கச்சேரி,
 1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மீ 7 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 3,223. கிராமம்—அலகிரிய.

விசாலம்.

கூண்டு. காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ. ப.	
1	கொனகஹுவத்த	தென்னந்தோட்டம்	கே. எல் ஜயத்திலக்க, இல. 157, பணிக் தெரு, கொழும்பு	4 0 2
2	ஷே	ஷே	ஷே	0 0 32
			மொத்தம்	4 0 34

Q. 4400/LRO/APL/5405.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 6 ந்திகதி, காலை 9.30 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 25 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 உதவி மேல் மாகாணத்து அரசாட்சி எஜனற, ஏ. செயின். வீ. விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

ஏ. செயின். வீ. விஜயமான,
 மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்.

கொழும்புக் கச்சேரி,
 1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மீ 7 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 3,214. கிராமம்—அத்தியடி.

விசாலம்.

கூண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ. ப.	
1	டவறறகஹுவத்த	தென்னந்தோட்டம்	ஸ்ரீமதி ஜி. வெலமின் பெரேரா அல்லது நளசிங்ஹ ஹாமினி, c/o. டொன் ஜேம்ஸ் நளசிங்ஹ, மலமுல், பாணநதுறை	0 2 23
2	ஷே	ஷே	ஷே	0 0 17
3	ஷே	ஷே	ஷே	0 0 3
4	ஷே	ஷே	ஷே	0 1 16
			மொத்தம்	1 0 19

Q. 4484/LRO/APL/5533.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 18 ந் திகதி, காலை 9.30 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 4 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 உதவி மேல் மாகாணத்து அரசாட்சி எஜனற (கொழும்பு டிஸ்திரிக்) ஏ. செயின். வீ. விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

ஏ. செயின். வீ. விஜயமான,
 உதவி மேல் மாகாண அரசாட்சி அதிபர்.

கொழும்புக் கச்சேரி,
 1953 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மீ 7 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 3,186. கிராமம்

விசாலம்

கூண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ. ப.	
1	மதுறுகஹிலவ	தென்னந்தோட்டம்	ஸ்ரீமதி. ஏ. செலஞ்சி, c/o. எம். புறனேலி, ஆயர் வேத வைத்தியர், மஹாவெல்ல, யக்கல்	5 1 13
2	ஷே	தென்னந்தோட்டமும், கல்லர் கட்டப்பட்ட சிணறும்	ஷே	0 0 38
3	ஷே	சூட்டுத் தளம்	ஷே	0 0 6
			மொத்தம்	5 2 17

Q 4473/LRO/APL 5659.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் (ரூ) (மே) வைகாசி மாதம் 16 ந் திகதி, காலை 9.30 மணிகு என்முன் வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் (ரூ) (மே) வைகாசி மாதம் 2 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 உதவி மேல் மாகாணத்து அரசாட்சி எஜ்றை, ஏ செயின. வி. விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
 1953 ம் (ரூ) (மாச) பங்குனி மாதம் 7 ந் உ.

ஏ. செயின வி. விஜயமான்,
 மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்.

ஆரம்பப் பட்ட இல. A 3,211. கிராமம்—கற்றுலகம் கினவின்		அட்டவணை.		விசாலம்.
துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ. ப.
1	டெலகஹுவத்த	தென்னந்தோட்டம்	குருமகே கேப்பிரியல் பெரோ, கிம்புலப்பிறறிய, ஆண்டியம்பலம்	1 1 27
2	ஷே	ஷே	ஷே	0 1 10
3	ஷே	தென்னந்தோட்டம், நிரந்தரமற்ற ஒரு வீடும, நிரந்தரமற்ற ஒரு கொட்டிலும்	ஷே	1 3 11
4	கலப்பொறல்	தென்னந்தோட்டம்	ஷே	0 1 36
				மொத்தம் .. 4 0 4

Q 4485/LRO/APL 5675.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 5 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் (ரூ) (மே) வைகாசி மாதம் 15 ந் திகதி, காலை 9.30 மணிகு என்முன் வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் (ரூ) (மே) வைகாசி மாதம் 1 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு முப்பிரதிகளாக அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 மேல் மாகாணத்து உதவி அரசாட்சி எஜ்றை (கொழும்பு டிஸ்திரிக்), ஏ செயின. வி. விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
 1953 ம் (ரூ) (மாச) பங்குனி மாதம் 7 ந் உ.

ஏ. செயின. வி. விஜயமான்,
 மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்.

ஆரம்பப் பட்ட இல. A 3,294. கிராமம்—குடகமன்.		அட்டவணை.		விசாலம்.
துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ. ப.
1	கப்புக்கஹுவத்த	தென்னந்தோட்டம்	வியன ஆராசிகே சேது நோன ஹாமினே, குடகமன், டிபுலப்பிறறிய	0 0 33
2	ஷே	ஷே	ஷே	0 3 25
3	ஷே	தென்னந்தோட்டம், நிரந்தரமற்ற ஒரு கட்டிடமும், கிணறுக்குப் போகும் பாதையும்	ஷே	0 5
				மொத்தம் .. 1 0 23

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்: Q 4486/LRO/APL 3085.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்;
 (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்;
 (3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் (ரூ) (மே) வைகாசி மாதம் 9 ந் திகதி காலை 9.30 மணிகு என்முன் வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈட்டுக் கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் (ரூ) (ஏப்பிரில்) சித்திரை மாதம் 25 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் உதவி மேல் மாகாணத்து அரசாட்சி எஜ்றை (கொழும்பு டிஸ்திரிக்), ஏ. செயின. வி. விஜயமான ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
 1953 ம் (ரூ) (மாச) பங்குனி மாதம் 7 ந் உ.

ஏ. செயின வி. விஜயமான்,
 மேல் மாகாண உதவி அரசாட்சி அதிபர்.

ஆரம்பப் பட்ட இல. A 3,281. கிராமம்—அக்கறகம்		அட்டவணை.		விசாலம்.
துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ. ப.
1	டவ்றகஹுவலுப்பொத்த	தென்னந்தோட்டம்	எஸ். அபிபா ம் சிவா ஹாமினே, மாடம்பொல்ல; கற்றுன்	0 2 6
2	ஷே	ஷே	ஷே	0 0 13
				மொத்தம் .. 0 2 19

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணியீட்டை சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்;
- (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்
- (3) அத்தகைய காணியில் உரிததுக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் வருடம் (மே) வைகாசி மாதம் 19 ந் திகதி-காலை 10 மணிகளுக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுனவந்து தெரியப்படும்-;
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் (மே) வைகாசி மாதம் 9-ந் திகதியன்று அல்லது தற்குமுன் எழுத்துமூலமாக எமக்கு அறிவிக்கவேண்டும் என்றும் வட மாகாணத்து அரசாட்சி ஏசண்டர் பீ. ஜே. ஹட்ஸன் ஆகிய நானே மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் செய்கிறேன்.
- (4) 1953 ம் ஆண்டின் தைமீ 23 ந் திகதியில் 10,490 ம் இலக்கத்தைக் கொண்ட இலங்கை அரசாட்சி "கெசெற" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இந்நக் காணியைப்பற்றிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி செய்யப்பட்ட அறிவித்தல் இத்தாரைத் துச்செய்யப்படுகிறது.

யாழ்ப்பாணக் கச்சேரி, 1953 ம் (மார்ச்) பங்குனிமீ 10 ந் உ.	அட்டவணை.	பீ. ஜே. ஹட்ஸன், வட மாகாண அரசாட்சி ஏசண்டர்.
பட இல 6 ம் இல. நீ. அ. பி. படத்தின் 1 ம் இல. அனுப்பந்தம். கிராமம்—இரிநொசரி.	விசாலம்.	எ. ரூ. ப.
கிண்டி, காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.
48 இரணைமடுக்காடு .. நெல்வயலும் தோட்டமும்	(1) என. பொன்னமபலம் கைம்பெண இரத்தினம், திருப்பதி, மாணிபாய, (2) என. சிவபாதசநதரத்தின் மீனவி-செவ்வரத்தினம், 15/9; தலையாலே, வணஜாபண்ணை கிழக்கு, யாழ்ப்பாணம், (3) என. சிவபாதசநதரம், தலையாலே, வணஜாபண்ணை கிழக்கு, யாழ்ப்பாணம்.	6 2 36
49 ஷெ .. ஷெ ..	ஷெ ..	40 0 19
	மொத்தம் ..	46 3 15

L. A. 7689/LRO/APL 98/J/LLD/2797.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணியீட்டை சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணியில் உரித்தது கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் (மே) (ஏப்ரல்) சித்திரை மாதம் 23 ந் திகதி, குருணாகல் கச்சேரியில்-காலை 9 மணிகளுக்கு எனமுன வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் (மே) (ஏப்ரல்) சித்திரை மாதம் 16 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

உதவி எஜனா, என. என. டி. ஜில்லா ஆகிய நானே மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் கச்சேரி, 1953 ம் (மார்ச்) பங்குனிமீ 9 ந் உ.	அட்டவணை.	என். என. டி. ஜில்லா, வடமேற்கு அரசாட்சி எஜனாக்காக,
445 ம் இலக்க பிரதமபட்டத்தில் 1 ம் இணைப்படம்.	கிராமம்—புலபைஹுவ.	விசாலம்.
கிண்டி, காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.
87 ருக்கஹகுமபுற .. நெல்வயல் ..	எ. எ. ஜோஜி நோனா, கந்தேகெதர, மஹாஆராசசிமுள்ள, அவ்வவ	1 0 28

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். LW 3458.

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணியீட்டை சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் நோக்கம் உண்டென்றும்,
2. அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்,
3. அத்தகைய காணியில் உரித்ததுக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1953 ம் (மே) (ஏப்ரல்) சித்திரை மாதம் 28 ந் திகதி மார்ச்சு 2 30 மணிகளுக்கு வதுளை கச்சேரியில் எனமுன வந்து தெரியப்படும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகையைக் கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் (மே) (ஏப்ரல்) சித்திரை மாதம் 21 ந் திகதி அல்லது அதற்குமுன் எழுத்துமூலமாக எமக்கு தெரிவிக்கவேண்டுமென்றும்,

வதுளை டிஸ்திரிக் உதவி எஜனா, எ. ஜ. மொஹிதீன் ஆகிய நானே மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

வதுளைக் கச்சேரி, 1953 ம் (மார்ச்) பங்குனிமீ 9 ந் உ.	அட்டவணை.	எ. ஜ. மொஹிதீன், உதவி அரசாட்சி எஜனா.
கடைசி கிராமப்படத்து இல. 461. அனுப்பந்தம் 1. குறிச்சி—ஹப்புத்தகம்.	விசாலம்.	எ. ரூ. ப.
கிண்டி, காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.
479 ஜங்கிரி அரர்வவத்தை .. 3 பிலா, 1 மா, 2 கொய்யா, 2 மாதாளை, 1 தூரை, 5 தோடை, 2 கோப்பி, ஒரு பியா, 1 கிரவிலியா, 25-35 வருஷ மரங்களும், வீட்டின் பாயுடைத்த சிவரும் அஸ்திவாரமும் கொண்ட தோட்டம்	காளிமுத்த பண்டிதரின் மகன் கத்திரை, கிலைடேல் எஸ்டேட், ஹப்புத்தகம்	0 0 32 7
480 ஷெ .. 10 வருஷ 2 தூண மரங்கள் கொண்ட தோட்டம்	ஷெ ..	0 0 6 3
	மொத்தம் ..	0 0 39